

மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற நூலை வாசித்தபோது என் மனதில் நிறைவும், அமைதியும் அடைந்தேன். நலிபுறம் மாந்தர்கள் தம்மை அநாதைகள் போல் உணர்கிறார்கள். அந்த மனநிலைக்குள் தள்ளப்பட்டவர்கள் இம்மருத்துவரைப் போன்றவர்களது மனிதநேயச் சிந்தனைகளால் ஆருதலைப் பெறுகிறார்கள். பசியோடு இருப்பவனுக்கு உணவும் தாகத்தோடு இருப்பவனுக்கு தண்ணீரும் கிடைக்கும் போது எப்படி ஒரு திருப்தி கிடைக்குமோ அப்படியொரு திருப்தியை இந்த நூல் எனக்கு தந்தது. பலவாறான எண்ணங்களில் மோதுண்டு, எம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்விகளின் குடைச்சல்களோடு தடுப்பு முகாம்களில் கிடந்தோம். எங்கள் மனநிலை பற்றிய சரியான புரிதலை சிலராவது பெற்றுள்ளார்கள் என்ற நிம்மதியைத் தந்தது இம் மருத்துவரது எழுத்து.



ISBN 978-955-9396-29-01

சந்திரா
வன்னி.

மகிழ்வுடன்



எஸ். சுவாதாஸ்




இது

14.02.2011 அன்று

அகவை அறுபது காணும்
என்றும் மகிழ்வுடன் வாழ்ந்து
எல்லோரையும் மகிழ்வித்து
வாழும் ‘யாழ்பாலன்’
திரு ஜோசப் பாலா அவர்கட்டு...

மனிதன் மகிழ்வினைத் தொலைத்துவிட்டு அவலத்தோடு
தேழியலைவதற்கு தனிமனிதனை முதன்மைப்படுத்துகின்ற,
நவீன மேற்கத்தைய பாணியிலான இன்றைய வாழ்வும்
பொருள், புது, தேழி அலையும் வேட்கையுமே காரணம்.
இதனை சீர் செய்து நீண்ட மகிழ்வுப் பயணம் என்பது
இப்பு மிக்கது. ஆனால் இன்றியமையாதது,



Dr. Sivathas is bringing out a new edition to his booklet, "Happiness". The original booklet had helped many ordinary people caught in the stress and sufferings of daily life. There were also those who had undergone more severe trauma and loss due to the many horrendous events that had struck this small island. They had all lost their happiness, their meaning and purpose to life. The simple methods and skills to regain their way, to find happiness in the simple things of life were explained in the booklet. Naturally all the copies were sold out quickly. Now Sivathas has drawn on the experience and lessons learnt from countless lectures, seminars and discussions around the country to a variety of audiences on the subject of happiness, analysed the questions and complaints of common people to modify and rewrite this new edition. I am sure this will help and transform many lives as well as provide useful hints on how to improve your live style so that you can enjoy and taste happiness. These are simple skills and methods to transform your perception, how you see events and people around you, how you are affected by stress and difficulties and gives you effective ways to respond so that you establish some equilibrium, contentment and fulfilment. There is also a wealth of basic psychological information and knowledge that has gone into fashioning the various chapters. A practical and realistic approach has been used to develop simple methods that ordinary people can use to transform their lives. However, these skills have to be learnt and practiced to gain benefit from what is being said here. People have to make an effort to try out these methods for them to be effective. Happiness is something that is badly needed in this country afflicted by so much sorrow and sadness. The events of the last few decades have been traumatic for all of us. We need change the atmosphere and culture of society towards something more positive, for hope and a bright future for the children who are growing up. We need to start on the journey to redeem ourselves and our society. This booklet should help in giving us ways of doing that.

Prof. Daya Somasundram

ரத்திரீஹட்டி



எஸ். சிவநாய்

நலமுடன் வெளியீடு

மகிழ்வுடன்
மகிழ்ச்சி பற்றிய பள்ளுக்கப்பார்வை (கட்டுரைகள்)

ஆசிரியர்
மனைநல மருத்துவர் எஸ் சிவதாஸ்

உரிமை
ஆசிரியருக்கு

தொடர்புகள்
இல.14 57வது ஒழுங்கை,
கொழும்பு - 06.
மின்னஞ்சல் : sivathas28@gmail.com
தொலைபேசி : 077-3420538 (மாலை 8-10 மணி வரை) .

முதற் பதிப்பு
வைகாசி 2009

இரண்டாம் பதிப்பு
ஐப்பசி 2010

ஒளிப்படங்கள்
ஆசிரியர்

பதிப்பு
குளோபல் கிரெப்பிக்ஸ்
இல.14 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை
கொழும்பு - 06.

விலை
ரூபா 300/-

ISBN : 978-955-9396-29-01

ASSOCIATION DES ANCIENS ELEVES DU COLLEGE
CENTRAL VELANAI SRI LANKA (ASSECVEL)
FONDEE 1992
வேலையை ம.ஏ.வி. பல்கலை மாணவர்கள் அமைக்கிறார்கள்.
73,Rue Doudeauville
75018 Paris

அணிந்துரை	07
வாழ்த்துரை	11
கருத்துரைகள்	13
மனசார	16
பகுதி 1 துயர் களைதல்	
மனதோயும் மனநலகுறைபாடுகளும்	27
மனச்சோர்வின் பரிணாமம்	31
பகுதி 2 மனதைச் சமைத்தல்	
மகிழ்ச்சியின் பரிமாணம்	41
நெருக்கீடும் ஆரோக்கியமும்	48
மனவளர்ச்சியும் மனநலமும்	55
பகுதி 3 திறன்களைப் படைத்தல்	
சுயகணிப்பும் நிறைகாண் மனப்பாங்கும்	61
சமூக இணைவும் கூடி வாழ்தலும்	65
நெகிழ்ச்சியும் கட்டுப்பாடும்	69
தகைமையும் பொறுப்பும்	72
சிந்தனையும் உணர்ச்சியும்	75
உழைப்பும் ஓய்வும்	80
உந்துதல்	83
பெறுமானங்கள்	87
பரிவு	90
ஆத்மிகம்	93
பகுதி 4 மகிழ்வைப் பரிமாறல்	
முயற்சியும் செயற்பாடும்	101
நிறைவாக.....	107

அணிந்துரை

‘இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு எங்கிருந்த போதும் அதை நாடி ஒடு’

என்ற ஒரு பழைய சினிமா பாடல் காதில் ஓலிக்கிறது.

உயிர்கள் எல்லாம் வாழ விரும்புகின்றன. தமது இனத்தை இப்பூமியில் தொடர்ந்து நிலை நிறுத்த விரும்புகின்றன. ஆயினும் கூர்ப்பின் எந்த இடத்திலிருந்து, ‘மகிழ்ச்சியாக வாழ விரும்பு கின்றன’ என்று கூறலாமா? தெரியவில்லை. நிச்சயமாக மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மகிழ்வைத் தேடித் தேடி அலைகிறான். இன்னும் அலையத்தான் போகிறான்.

இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ‘ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’ என்று பாடிய மாணிக்கவாசகர் இறைவனால் மட்டும் தான் இன்பத்தைத் தர முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். குதிரை வாங்கக் கொண்டு சென்ற பொருள், மந்திரிப் பதவி எல்லாம் மறந்து குருந்த மர நிழலில் அமர்ந்து விட்டது அதனால் தான்.

அரண்மனையில் மகிழ்வைத் தேடிக் காணாமல் தானே புத்தர் காவி உடுத்து வெளியே வந்தார்? ஆயினும் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் பின்னாலேயே இன்பம் இருப்பதாக இன்னும் நம்பத்தான் செய்கின்றனர். அது உண்மைதானா?

வாழ்வு திருப்தியாக இருக்கும் போது ஒரு சந்தோசம் வருகிறது. சந்தோசம் என்பது ஓர் உணர்ச்சியா, மனநிலையா என்று விவாதிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் உணர்ச்சிகளே மனநிலையைக் கொண்டு வருகின்றன.

சந்தோஷத்தை அளப்பது எப்படி? உடல், தொழில் ரீதியான முறை எதுவும் அதற்கு இல்லை. ஒருவர் சந்தோஷமாக இருக்கிறாரா இல்லையா என்பதை அவரது நடத்தையை மட்டும் கொண்டு அளக்க முடியுமா? தொடர்ந்து சிரித்துக் கொண்டு தெருவில் ஒடுகிறவர் மகிழ்ச்சியாக இருப்பவரா? அல்லது பித்து நோய் நிலை உள்ளவரா?

மகிழ்ச்சி பற்றி ஒருவர் கூறுவதை எந்த அளவு ஒப்பீட்டு ரீதியில் கரியெனக் கொள்ள முடியும்? மூன்றுக் குத்தியவர் ‘வலிக்குது’ என்று நொண்டுகிறார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்தவர் ‘எனக்கு வலி தெரியவில்லை. இரத்தத்தைக் கண்ட பிறகு தான் ஏதோ நடந்து விட்டது என நினைத்தேன்’ என்கிறார். இப்படிக் கூறப்பட்டதனால், மூன்றுக் குத்தும் வலி, துப்பாக்கிக் குண்டு பாயும் வலியை விடப் பெரியது என்று கொள்ளலாமா?

இன்னொரு வகையில் மகிழ்ச்சி என்பது ஒரு தனிப் பரிமாணம் கொண்ட விடயம் போலத் தோன்றினாலும் அது அப்படி இருப்பதில்லை. வாழ்வின் பல்வேறு கூறுகள் எங்கள் மொத்த மகிழ்ச்சியில் எத்தனை வீதம் பங்களிக்கின்றன என்று நாமே எமக்குள் கேட்டுப் பார்க்கலாம். குடும்ப அங்கத்தவருடனான உறவு, வேலை, பொழுது போக்கு, நன்பர்களின் தொடர்பாடல், உடற்பயிற்சி, சமூக வேலைகள், இவை ஒவ்வொன்றும் மொத்த மகிழ்ச்சியில் எத்தனை வீதத்தைத் தருகின்றன என்று பார்த்தால் அது ஆளுக்காள் வேறுபடலாம். ஆகவே மொத்த மகிழ்வை அளப்பது என்பது பெரிய சிக்கலான விடயம்.

மகிழ்வு, கோபம், கவலை போன்ற உணர்வுகள் எல்லோருக்கும் தான் வருகின்றன. எந்நாளும் சிலர் கடந்த காலத்தின் மகிழ்வான கணங்களை அதிகம் நினைவில் வைத்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் அதிகம் மகிழ்வாக இருந்தார்கள் என்று கூறமுடியுமா?

அதிகளும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் தன்மை, உற்சாக மான மனப்பாங்கு ஆகியவற்றோடு குறைந்தளவு பதட்டம், குறைந்தளவு பகைமை உணர்வு, உணர்வுகளை விரைவில் சமநிலைக்குக் கொண்டு வரும் திறமை உள்ளவர்கள் பொதுவில் மகிழ்வாக இருப்பர் என்று சில உள்வியலாளர்கள் கருதுவர்.

ஆண்களை விடப் பெண்கள், திருமணம் ஆகாதோரை விடத் திருமணம் ஆணோர், பிரிந்து வாழும் தம்பதியை விடச் சேர்ந்து வாழும்

தம்பதியினர், அதிகாரிகளின் கீழ் தொழில் செய்பவர்களை விடச் சுயதொழில் செய்வோர், வேறு தொழில்களை விட ஆன்மிகம் சார்ந்த தொழில்களைச் செய்வோர் அதிக மகிழ்வுடன் இருப்பதாகச் சில உத்திரி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘நாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’

என்று அப்பர் பெருமான் கூறும் போது, கொய் மலர்ச் சேவடி இணையை மனதில் கொள்ளும் தியானத்தையே குறிப்பிடுகிறார். தியானமும் மற்றைய தளர்வுப் பயிற்சிகளும் இன்பத்தைக் கொண்டு வரும் என்று உள்வியல் விஞ்ஞானம் இன்று முழுமையாக நம்புகிறது.

சிறுவயது முதல் புலன்கள் ஊடாக இன்பத்தை அநுபவிப்பது தான் எது முதல் அநுபவம். அழகான இயற்கைக் காட்சிகளில் ஆண்தும் அடையாதவர் யார்?

‘கண்களிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே’ என்பது திருவாதவூரின் கருத்து.

‘மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று, கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய’

என்று சேக்கிழார் கூறும் போது இப்பிறவியே ஒரு வரப் பிரசாதம் என்கிறார். வாழ்வின் வரப்பிரசாதங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்றுதான் உள்வியலாளரும் கூறுவர்.

‘ஆனந்த சாகரத்தில் அமரர் முன்னே அழகலையே ஊர்வசி நீ ஆடும் போது....’

என்று பாடும் தாகூர் ஆடுதலின் இன்பம் பற்றிப் பேசுகிறார்.

‘பல்லவி பத்மநாதன் ஊதுகையில் பரவசம் ஏற்படும் உடம்பு புல்லரித் தின்ப வெறி தலைக் கேற புல்லெனலாம் செவி கொள நிற்போம்’

என்று கவிஞர் சோ.ப பாடும் போது இசை தரும் மகிழ்வை எடுத்துரைக்கிறார்.

“Happy the man and happy he alone
He who call today his own”

என்ற ஆங்கிலக் கவிதை எதிர்காலத்தையும், கடந்த காலத் தையும் பற்றிப் பெரியளவு கருத்தில் எடுக்காது அன்றன்று தம் காரியங்களைக் கருத்தூண்ணிச் செய்வோர் சந்தோஷமாய் இருப்பதைக் கூறுகிறது.

‘கருணையைக் கொடுப்பது பெருந்தன்மை. அதைப் பெறுவது இழிவு’ என்று தத்துவஞானி அரிஸ்டோட்டில் கூறியபோது கருணையினுள் ஒரு இன்பம் ஓழித்திருப்பதை எடுத்துரைத்தார்.

‘சந்தோஷம் உங்களை விட்டுப் போய்விட்டதென்றால், சந்தோஷமாய் எழுந்து உட்கார்ந்து, சந்தோஷமாய்ப் பேசி, சந்தோஷமாய் இருப்பதாக நடிப்பதே, சந்தோஷத்தை மீளப் பெறும் வழி’ என்று டேயில் கானேகி தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.

மிகச் சிக்கலான இந்த விடயத்தை உளமருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் அவர்கள் பார்க்கும் பார்வை மிக வித்தியாசமாய் இருக்கிறது. அவர் இவ்விடயம் பற்றிப் பல்வேறு கருத்தரங்குகளிலும் பேசிய போது நான் கேட்டிருக்கிறேன். அதிலும் யாழ்ப்பாணத் தில் அரச வைத்தியசாலையில் அவர் பேசிய பேச்சு மிக உன்னதமானது.

தனக்குத் தெரிந்த, தான் அறிந்த, தான் வாசித்த பல விடயங்களையும் மிக எளிமையான மொழியில் எங்கள் முன் படையல் செய்கிறார். அவரது கேள்விகள் ஒவ்வொன்றும் எங்களை மிக ஆழமாய்ச் சிந்திக்க வைக்கின்றன. சோலைக்குயில் ஆற்றுப் படுத்தல் மையத்திற்கான வருகை நிலை உள் மருத்துவ நிபுணரின் நூல் என்ற வகையிலும் இந்த நூலின் வருகை எம்மை இரட்டிப்பு மகிழ்வு கொள்ள வைக்கிறது.

பொது மக்கள் கையில் இது மிகப் பயனுள்ள நூலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. டாக்டர். எஸ். சிவதாஸ் அவர்களிடமிருந்து இன்னும் பல அரிய நூல்களை நாம் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம்.

கோகிலா மகேந்திரன்

சோலைக்குயில் ஆற்றுப்படுத்தல் மையம்
70, பஸ்லஸ் ஒழுங்கை,
கொழும்பு -06.

வாழ்த்துரை

வன்னியில் இருந்து ஒரு வாழ்த்து மடல்

மருத்துவர் சிவதாஸ் அவர்களை முதலில் நான் சந்தித்த போது அவரை ஒரு கவிஞராக, எழுத்தாளராக ஒளிப்படக்கலைஞராகவே சந்தித்தேன். அவர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயின்று கொண்டிருந்த வேளையிலேயே அவரது மருத்துவக் கல்விக்கப்பால் பல விடயங்களில் தேடல் மிக்கவராக இருந்தார்.

எழுத்தாளர் அமரர் செம்பியன்செல்வன் அவர்களது வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்து இலக்கியம் பற்றியும் இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடிய நாட்கள் மிக பசுமையானவை.

சிவதாஸ் மருத்துவராக வெளியேறி பணியாற்றத் தொடங்கிய பின் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து, தொடர்பாடல் இடைவெளிகள் காரணமாகவும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் அவரது எழுத்துக்கள், ஒளிப்படங்கள் ஊடாக அவரை அடிக்கடி சந்தித்துக் கொண்டேன்.

சிவதாஸ் அவர்கள் மருத்துவ பீடத்தில் பயின்று கொண்டிருந்தபோது எழுத்துத்துறையில் எவ்வாறு ஈடுபாட்டுடன் செயற்பட்டாரோ அதே ஈடுபாடு, வேகம் இடைவெடிதாது அவரிடம் காணப்படுகின்றமையை பல சமயங்களில் வியப்புடன் நான் பார்ப்பதுண்டு. மருத்துவராக அவருக்கிருக்கும் வேலைப்பழு, குடும்பச்சுமை எதுவுமே அவரது எழுத்துப் பணியை இடைநிறுத்தியதில்லை.

இன்று மனநல மருத்துவராகத் திகழும் அவர் ஓரிடத்திலிருந்து பணியாற்றும் ஒருவரல்ல. பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினாடாக பல்வேறு இடங்களில் அவரைக் காணமுடியும். இவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் அவர் எவ்வாறு எழுத்துப் பணியையும் இடைவிடாது தொடர்கின்றார் என்பது எனக்கொரு ஆச்சரியமே.

முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தமும், எதிர்பாராமல் நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தமும் ஏராளமான மனிதர்களின் மகிழ்ச்சியை தின்று தீர்த்தன. அவை ஏற்படுத்திய துயரங்களிலிருந்து மீளமுடியாத மனதிலையுடன் பலர் இன்னும் நடைப்பினங்களாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களுடன் எல்லாம் மருத்துவர் சிவதாஸ் தொடர்புகளைப் பேணி வருகின்றார். அவர் களை ஆற்றுப்படுத்திவருகின்றார். தனியே மருத்துவராக மட்டுமல்லாது, பிறர் துன்பங்களுடு துடிக்கும் நல்ல கலைஞராகவும் இருப்பதால். இவரின் மருத்துவ பணியோடு, எழுத்துப்பணி மற்றும், மனிதாபிமானப் பணி என்பன ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன.

இலக்கியம், கவிதை என்பனவற்றுக்கப்பால் உளவியல் தொடர்பாகவும் பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவ்வாறான நூல்களில் ஒன்றுதான் ‘மகிழ்வுடன்’ என்ற நூலும். பொழுது போக்கிற்காக வாசித்துவிட்டு போகும் நூல்கள் பெருகிவரும் இந்நாட்களில் ‘மகிழ்வுடன்’ போன்ற நூல்கள் மகிழ்ச்சி என்பது விலகிச்செல்ல முனையும் சூழ்நிலைகளிலெல்லாம் திரும்பத்திரும்ப வாசிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளன.

யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையிலும் யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் மக்களின் மனங்களில் யுத்தம் புரிந்து கொண்டுதானிருக்கின்றன. அவ்வாறான மனங்களுக்கு ஆற்றுப்படுத்தல் என்பது இன்று அவசிய தேவையாகவுள்ளது. ‘மகிழ்வுடன்’ போன்ற நூல்கள் இவ்வாற் றுப்படுத்தலை செய்யக் கூடிய வலிமை பெற்றவையாகவுள்ளன.

நன்பர் சிவதாஸ் அவர்களின் ‘மகிழ்வுடன்’ மறு மதிப்பாக வெளிவருவது குறித்து மகிழ்வுடன்-

கவிஞர் விவேக்
கினிநோச்சி, 11-11-2010

கருத்துரைகள்

மகிழ்வுடன் நூல் பற்றி முன்னாள் போராளியின் கருத்து

கடந்த ஒருவருடத்தின் பின் என்னை எழுத, வாசிக்க, மனதை ஒருநிலைப்படுத்தி கருத் தெழுதக் கூடிய, ஒரளவு மனிதனாக நடமாடக்கூடியவிற்கு கொண்டுவந்த பெருமை தங்களையும் ஏனைய வைத்தியர்களையும் ஊழியர்களையும் சாருமென்றால் அது மிகையாகாது. தங்களின் ஊக்குவிப்பாலும் உறுதுணையாலும் முழுமையான மனிதனாக மாற்றிவருவதாக உணரமுடிகிறது.

ஜோஷியர் ஒருவருடன் செல்லும் போது மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது இயல்பு அதாவது நிகழ்காலத்திலும், எதிர்காலுக்கிலும் நாம் என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடுவார். அரசனைகள் பிராத்தனைகள் செய்தால் கிரகங்கள், தோசங்கள் நீங்கும் என்று அவ்வாறான ஒரு எதிர்பார்ப்புடன் மகிழ்வுடன் புத்தகத்தை திறந்தேன். சற்று ஏமாற்றம் தான் இருந்தும் ஆங்காங்கே ஒய்வும் உழைப்பும், உந்துதல், ஆத்மிகம் போன்ற பாடங்களில் சில கட்டளைகளையிட்டு என்னை மகிழ்வடையவும் விழிப்படையவும் செய்துள்ளிர்கள்.

உந்துதுல் - இதில் நிவாரணங்களையும் வெளிநாட்டு பணத்தையும் எதிர்பாத்திரிருப்பது போன்ற தங்களின் கருத்து ரொம்பிடித்துள்ளது. காரணம் எமது குடும்ப நிலையும், வன்னிவாழ் மக்களின் நிலையுமிதுவே. ஆடம்பரங்களும் பொருளாதாரங்களும் மகிழ்ச்சியை தொலைக்கின்றன என்பதும் நிஜம். ஆத்மீகம் - இதில் இழப்பினை சந்தித்த ஒருவர் தனக்கு நோயென உணர்தலும் வைத்தியர் மருந்து கொடுத்தலும் சற்று வித்தியாசமான தங்களின் கருத்து ரொம்ப பிடித்துள்ளது காரணம் எனக்கும் இப்படித்தான் ஆகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

மொத்தத்தில் மகிழ்ச்சி எப்படி இழக்கப்படுகிறது, அதை தடுப்பது எவ்வாறு, என்றும் மகிழ்ச்சியை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் எனக்கு உணர்த்தி நிற்கிறது எது எப்படி இருக்குமென்பதற்கு அப்பால் வருத்தம் வந்ததில் இருந்து மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றில் ஒன்றிப்போகமுடியாமல் தவித்த எனக்கு விமர்சனம் எழுத வேண்டுமெனும் தங்களின் கட்டளை, அனுகுமுறை, உரையாடல் மகிழ்வுடன் புத்தகம் போன்றன ஒருபடி உயர்த்தியுள்ளது என்பதே உண்மை.

சீலன், புனர்வாழ்வு முகாம் வவுனியா.

**மகிழ்வுடன் வாழ்தல் பகிலரங்கில் கலந்து கொண்ட
மருத்துவரின் கருத்து.**

மகிழ்வுடன் வாழ்தல் பகிலரங்கு மிகவும் வித்தியாசமான முறையில் எமக்கு மகிழ்ச்சியினை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதனைக் கற்பித்தது. இது இதுவரை நான்கற்ற, அறிந்த, அனுபவித்த உளவியல் அறிவிற்கு அப்பாற்பட்டது என என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. மனிதர்களில் சிலர் சூழலில் துன்பம் வரும்போது அதனைப் பொருட்டாக எடுக்காது தமது செயற்பாடுகளைச் செய்கின்றனர். சிலர் பிற்ரது துண் பத் தினையும் தமது துன் பமாக உணர்ந்து அதிகம் கவலையடைகின்றனர். சிலமனிதர்கள் துன்பமான இடங்களிலேயே வாழ்ந்து துன்பத்தினையே தமது இன்பமாக அனுபவிக்கின்றனர்.


அந்த வகையில் 2008 - 2009ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவங்கள் தமிழ் மக்களில் பலருக்கு கனலாக வாட்டியது. அதில் இருந்து வெளிவருவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. மருத்துவரான எனக்கும் இது விதிவிலக்காக அமையவில்லை. நானும் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மனச் சோர்வில் இருந்து விடுபடவும் நித்திரை இன்மையினைப் போக்கவும் மருந்துகளிற்கு பழக்கப்பட்டவராக மாறியிருந்தேன்.

டாக்டர் சிவதாஸ் அவர்களின் மகிழ்வுடன் வாழல் பகிலரங்கில், துன்பப்படாது சந்தோசமாக வாழ காட்டப்பட்ட வழியான நம்பிக்கையும் உறுதியான செயல்பாடுகளும் என்னில் சிலமாற்றங்களை ஏற்படுத்தின. தற்போது என்னால் மருந்துகள் இல்லாது மனச்சோர்வில் இருந்து விடுபடமுடிகின்றது என உணர்கின்றேன். இதே போல் எமது சமூகத்தில் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நோயாளியாக வரையறுக்காது மீட்கும் முயற்சியில் மகிழ்வுடன் வாழல் பகிலரங்கு நிச்சயம் உதவும்

மகிழ்வுடன் வாழ்வோம் பகிலரங்கினை எமது சமூகத்தில் பல்வேறு மட்டங்களிற்கு எடுத்துச் செல்லல் வேண்டும். குறிப்பாக மிகவும் வேலைப்பழுவுடன் இருக்கும் பல்கலைக் கழக மாணவர்கள், கா.பொ.த.சா.தரமாணவர்கள் என்பவர்களில் நாம் கட்டாயம் இதனை நிகழ்த்தவேண்டும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான தற்கொலைகளைத் தவிர்க்கலாம் என்பதுடன் பல ஆயிரக்கணக்கானவர்களுது வாழ்க்கையில் மாற்றத்தினையும் ஏற்படுத்தலாம்.

மருத்துவர்.சி.யழுனாநந்தா.

மனசார.....



மனசார

மகிழ்ச்சி பற்றிப் பல கோணங்களில் பேசத் தலைப்படும் இந்நால் வெறுமேனே சில சுவாரசியமான தகவல்களை மட்டுமே தந்து உங்களை மகிழ்ச்சியிலாழ்த்தப் போவதில்லை. அல்லது விளங்கிக் கொள்ளக் கடினமான விஞ்ஞான விளக்கங்களைத் தந்து உங்கள் மகிழ்ச்சியைக் குறைக்கப் போவதுமில்லை.

அப்படியானால் மகிழ்ச்சி பற்றிப் பேசுகின்ற நூல்களுடன் பத்தோடு பதினேண்றாக இதுவும் சேர்ந்து விடும் என நீங்கள் என்னுவைது எனக்கும் புரிகிறது. ஆனால் தீர்மானம் எதையும் மேற்கொள்ளும் முன்னர் நீங்கள் இந்நாலின் நிறைவு வரை செல்ல வேண்டியது தவிர்க்க முடியாதது. இந்நாலின் குறைக்கப் போவதுமில்லை.

என்னுடைய முந்தைய நூல் ‘நலமுடன்’ சுமார் ஐயாயிரம் பிரதிகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. அந்நாலைப் பலரும் வாசித்தனர். அது பொதுவான மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விபரித்து, மிதமான மனநலக் குறை பாடுகள் பற்றி ஆலோசனை வழங்குகின்ற ஒரு நூல். பெரும்பாலும் அத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் என்பதே சாலப்பொருத்தம். ஆனால் அந்நாலினை வாசித்துவிட்டுப் பலர் தங்களுக்கும் அத்தகைய பாதிப்புக்கள் இருக்கின்றன என நினைத்து என்னுடன் தொடர்பு கொண்டனர். அதன் விளைவாக இந்நாலை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

மகிழ்ச்சியற்று இருத்தல் மட்டுமே ஒரு நோயாக முடியாது. நாங்கள் என்னியபடி நமது வாழ்க்கை அமையாமையை ஒரு வித நலக்குறைவாக கருதக் கூடாது. நோய் அற்றிருத்தல் மட்டும் ஒரு நிறைவான வாழ்க்கையை எப்படித் தர முடியாதோ, அதே போல் மகிழ்ச்சி அற்றிருத்தல் மட்டுமே ஒரு நோயாக இருக்க வேண்டும் என்ற நியதியில்லை. இந்தத் தெளிவினை இந்நால் எல்லா விதமான மக்களுக்கும் ஏற்படுத்த முயற்சிக்கின்றது. ஏனெனில் அது மிகக் கடினமான பணி என்பதை நான்றிவேன்.

நான் சுமார் 8 வருடங்களாக மனநல மேம்பாடு பற்றி இத்தீவு முழுவதும் சில நாறு கருத்தரங்குகளை நிகழ்த்தியிருக்கின்றேன்.

யுத்தத்தினால் மற்றும் சனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வறுமை, மது, போசாக்கின்மை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மலையைப் பகுதிகளிலும் இவற்றை மேற்கொண்டிருக்கின்றேன்.

போர் காலங்களில் நான் கொழும்பில் இருந்தபோது முதல் பதிப்பினை எழுதினேன். எனது இரண்டாவது பதிப்பினை வன்னிக்குச் சென்ற அனுபவங்களினாடாக எழுதுகின்றேன். முதற்பகுதியில் நாம் மற்றவர்களின் மனச்சமைகளை தாங்குகின்ற சமைதாங்கிகளாக மாற வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தேன். அங்கு சென்று என்னால் ஆரம்பிக்கப்பட்ட ‘சமைதாங்கி’ உணர்ச்சி ஆதரவுநிலையம் செடிக்குள் பகுதியில் ஒரு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. சமைதாங்கியாக இருப்பதோடு அதற்கு மேலாக குணமாக்குகின்ற வெளியினை (‘Healing Space’) வழங்குவதற்கு வழிசமைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த ஆண்டின் மனநலத்தின் உரையில் நான் குறிப்பிட்டது போல் பல காரணிகள் மக்களின் குணமாக்குகின்ற வெளியினை குறைக்கின்றது. சிலவேளை அறியாமையாலும், சிலவேளை திட்டமிட்டும் செய்யப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தேன். அந்த காரணிகளான ஊடகங்கள், நிறுவனங்கள், அரசு இயந்திரம், சக மக்களின் அறியாமை எனக் குறிப்பிட்டிருந்தேன். அத்தகைய காரணிகள் எங்களது மகிழ்ச்சியினை குலைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது கண்கூடு. இங்கு மக்களின் பலர் சாதாரண வாழ் அனுபவங்களிற்கு அப்பாலான துண்பத்தை அனுபவித்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இவற்றுக்கும் அப்பால் முழுச் சமூகமும் ஒட்டுமொத்தமாகக் குவிந்து சிந்தித்துச் செயல் படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. சமூகத்தின் சகல கட்டமைப்புக்களும் மீளக் கட்டியெழுப்பபட வேண்டும். பாடசாலைகள், நூலகங்கள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள் முதலிய சகல உட்கட்டமைப்புக்களும் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்துடன் நாம் ஒரு குணமாக்கும் சமூகமாக (Healing Society) ஆக மாற்றப்பட வேண்டும். சிலசமயங்களில் சில தனிமனித்தர்கள் சமூகத்தின் பிரச்சினைகளிலிருந்து பெளதிக் ரீதியாக விடுபட்டு வாழ முயற் சிக்கக்கூடும். ஆனால் அவனுடைய ஒட்டுமொத்தமான அடையாளப்படுத்தலை இழந்து விடுதலும், உணர்ச்சிகளிலிருந்து விடுபட முடியாத நிலையில் குற்ற உணர்ச்சியாலும், நம்பிக்கையின்மையாலும் பீடிக்கப்படுதலும் தவிர்க்க இயலாமல் போகும்.

அதிலும் கடந்த ஒன்றை வருடங்களாக வன்னி பேரவைத்தின் பின்னரான பணி என்னை பல வழிகளில் செதுக்கிற்று. மகிழ்ச்சி பற்றிய பார்வையை கூர்மைப்படுத்திற்று என்றால் மிகையாகாது.

இந்த காலப்பகுதியில் மகிழ்ச்சி பற்றிய கருத்துக்கள் பல இடைத்தங்கல் முகாம்களிலும் மற்றும், முன்னாள் போராளிகளின் முகாம்களிலும் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது தெரிவிக்கப்பட்ட பின்னாட்டல்கள் இந்தப் பார்வைக் கூர்மைக்கு காரணமாகின்றது.

அதிலும் முன்னாள் போராளிகளுடன் கருத்தரங்கில் எங்களை இந்த நிலையிலிருந்து விடுவதைக்கும் மகிழ்ச்சியாக வாழமுடியும் அதனைவிடுத்து கூண்டுக்குள் இருக்கும் எங்களுக்கு போதிப்பதில் பிரயோசனமில்லை என் குறிப்பிட்டது என்ன மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கிற்று. நானும் சுதாகரித்துக் கொண்டு நீங்கள் எல்லோரும் ஒரு நாள் விடுதலை செய்யப்படுவீர்கள் என நம்பவில்லையா? அப்படி விடுதலை செய்தபின் உங்கள் வாழ்க்கை உடனடியாக சந்தோஷமானதாக மாறிவிடுமா? அத்தகைய காலங்களில் சந்தோஷத்தை அதிகரிப்பதற்குரிய திறன்கள் தேவையில்லையா? அதன் பிற்பாடு எவ்வாறு மகிழ்வாக வாழ்தல் பற்றி பேசலாமே என தொடங்கிய போது சிலர் அதனை ஏற்றுக் கொள்ளாத போதும் பலர் அதனை ஏற்றுக் கொண்டு கலந்துகொண்டனர். ஏன் இன்று சிலர் விடுதலையின் பின் கூட வந்து இப்படியான கருத்துக்களை ஒழுங்கு செய்யுங்கள் எனக் கேட்டதை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மருதமடுமுகாம் முன்னாள் போராளிகளுடனான இந்த சந்திப்பின் பின் அந்த முகாமின் பொறுப்பதிகாரி இதனையே இராணுவத்தினருக்கும் மேற்கொள்ளுமாறு விநியமாக கேட்டதைதொடர்ந்து அவர்களில் சுமார் 50 பேரிற்கு இதனை மேற்கொண்டேன். அவர்களில் பலரும் தாங்கள் எப்பொழுது வீட்டுக்கு போவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர்கள் போராளிகளைப் போன்று தடுக்கப்படவில்லை என்றாலும் முகாமுக்குள் முடக்கப்பட்டே இருக்கிறார்கள். ஆகவே வாழ்க்கையின் மகிழ்ச்சியில் அக்காரணிகள் பெரும் பங்குவகிக்கின்றன என்பதை இது கோட்டு காட்டுகின்றது.

மனநல மேம்பாடு என்ற தளத்திலிருந்து மகிழ்ச்சியான வாழ்வு பற்றிய தளத்திற்குச் செல்லவேண்டும் ஏற்படுவதற்குச் சில நிகழ்வுகள் காரணமாக அமைந்துவிட்டன. 2008 மே 18 ல் யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அங்கு இலங்கையின் இதய சிகிச்சையின் முன்னோடியான ஜி.ஆர். ஹன்டி ஞாபகார்த்த இதய சிகிச்சை விடுதி ஆரம்ப தினத்தில் உரையாற்றுப்படி எனது நண்பரும் இதய சிகிச்சை நிபுணருமான மருத்துவர் வகுவிமன் அந்த அழைப்பை விடுத்திருந்தார். அதற்குரிய ஆயத்தங்களை செய்யும் போது பல விடயங்களைச் சிந்தித்தேன். அத்தகைய ஒரு நிகழ்வில்

மனநலம் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இதயம் பற்றிப் பேசுவதில் சுவையில்லை. எனவே நான் இதயமும் மகிழ்ச்சியும் (Heart & Happiness) என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதற்குக் கிடைத்த ஆதரவும் எதிர் வினைகளும் மேலும் அப்பொருள் பற்றிய கருத்தரங்குகளை நிகழ்த்த உதவின. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‘சுய கணிப்பும் சுக வாழ்வும்’ என்ற தலைப்பில் ஒரு உரையினை ஆற்றினேன். அதன் பின் தொடர்ச்சியாகக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றில் சுமார் ஐம்பதில்கும் மேற்பட்ட மகிழ்ச்சி பற்றிய உரைகளை நிகழ்த்தினேன். மீன் குடியேற்றப் பிரதேசங்களில் கூட இந்த கருத்தினை மேற்கொண்டிருந்தேன். மன்னார், கிளிநோச்சி, மூல்லைத்தீவு மருத்துவமனைகளில் இதனை மேற்கொண்டிருந்தேன். பலரும் ஆர்வமுடன் நிறைவைரை கலந்துகொண்டது எனக்குத் திருப்தியை தந்தது. அண்மையில் கொழும்பில் இராமகிருஷ்ண மிசனில் நடைபெற்ற யோகா ஆரணியத்தின் வருடாந்த நிகழ்வில் இந்த தலைப்பில் இன்னும் சில விடயங்களை சேர்த்து உரையாற்றினேன். அண்மையில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அதனைத் தொடர்ந்து அக்கரைப் பற்று ஆதார வைத்தியசாலையிலும் மிக விரிவான அளவில் இவ்விடயம் பற்றிக் கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட்டன. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மகிழ்வான வாழ்வு என்ற தலைப்பில் அண்மையில் எனது உரை ஒன்று இடம்பெற்றது. இவற்றினாடாக நான் பெற்றுக்கொண்ட கற்றுக் கொண்ட மற்றும் அனுபவித்துக்கொண்ட பல விடயங்களை இந்நாலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த நாலின் பன்முகப்பாங்குக்கு எனது வாழ்வனுபவங்களுக்கும் அப்பால் என்னுடைய இரு ஆசாங்களுடைய பங்களிப்பு அளப்பரியது. ஒருவர் என்னை மனநலத் துறையில் ஈடுபடத் தூண்டிய புகழ் பூத்த மனநல மருத்துவப் பேராசிரியர் தயா சோமசுந்தரம் ஆவார். அவருடைய விரிவுரைகளில் இருந்து மனநல மருத்துவம் பற்றி நான் கற்றுக் கொண்டதை விட அவருடைய வாழ்க்கை முறையை அவதானித்ததன் மூலம் அதிக விடயங்களைத் தெரிந்து கொண்டேன். அவருடனான எனது முதல் சந்திப்பு இரு தசாப்தங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருந்தாலும் மனநல மருத்துவத் துறையை விருப்புத்துறையாக தெரிவு செய்த பின்னர் 2002 இல் அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த அவரது தங்கக்குத்துக்குச் சென்றேன். சுமார் இரண்டு மணி நேரம் கடலில் நீந்திவிட்டு வந்து பனங்கூடலின் நடுவே அமர்ந்து அவர் தியானத்தில் ஆழ்ந்ததைக் கண்டு என்னுள் பல அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். நடத்தைக் கோலங்களையும் உணர்ச்சிகளையும் கையாளும் அவரது

அனுகு முறை என்னை மிகவும் கவர்ந்தது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அவர் வாழ்வில் பல இடர்களை எதிர்கொண்டு வந்துள்ளதை என்னுடன் பல தடவை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 2003 இலும் 2005 இல் ஏற்பட்ட சனாமிப் பேரவை அன்றத்தத்தின் போதும் அவருடன் சேர்ந்து பணியாற்றக் கிடைத்தமையை எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே போற்றுகின்றேன். ‘நலமுடன்’ நூலின் முதற் பதிப்பினை அவரே வெளியிட்டு வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை இயற்கை நேசிப்பு மிகுந்ததாகவும், ஆண்மிக் செழுமை வாய்ந்ததாகவும் இருந்தது.

அடுத்தவர் கொழும்பு பல்கலைக்கழக மனநல மருத்துவப் பேராசிரியர் டியநாத் சமரசிங்க அவர்கள். தனிப்பட்டர்தியில் நான் பல தடவைகள் மனஞ்சோர்ந்த போதெல்லாம் ஆசானாக மட்டுமன்றி, உற்ற தோழனாகவும் அவர் என்னுடன் உறவாடியதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். மனநலம் பற்றிய மனநோய்க்களுக்கு அப்பாலான விரிந்த பார்வையை எனக்கு ஏற்படுத்தியதில் அவரது பங்கு அளப்பரியது. சுமார் இரண்டு வருட காலத்துக்கும் அதிகமாக அவருடன் பணியாற்றக் கிடைத்தமை பெரும் பேறாகும். எனது முந்தைய ஆசானது அனுகுமுறைகளை விட இவரது அனுகு முறை வேறானது. எல்லா விடயங்களையும் சிந்தனைக் கோல், நடத்தைக் கோல மாற்றங்களாக பகுத்துப் பார்க்கும் பண்புடையவர். தன்னாற்றுகையின் பல விடயங்களை மறுத்தித்து சிந்தனையினாடு செயற்படுபவர். அத்துடன் மனநல மருத்துவத் துறையின் பல அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்குபவர். அவரது வாழ்க்கை முறை பல உண்மைகளை எனக்குப் புரிய வைத்தது. தன்னுடைய வாழ்க்கையில் சுயகட்டுப்பாட்டை அதி உச்ச அளவில் அவர் கடைப்பிடிப்பவர். அவர் ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருப்பதனால் இத்தகைய அனுகுமுறை இலகுவானதாக அமைந்ததா அல்லது தனிப்பட்ட ஆளுமையின் காரணமாக ஏற்பட்ட வேறுபாடுகளா என நான் என்னுவதுண்டு. இவ்வாறு இரு வேறு வாழ்க்கை முறைகளைக் கைக்கொண்ட இரு ஆசான்களின் வாழ்க்கைக்கூடாக நான் கற்றுக்கொண்டவை ஏராளம். வாழ்க்கையைப் பல கோணங்களிலும் அனுகி ஆராய இவை பெரிதும் உதவின.

துயரம் நிறைந்ததும் பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதுமான ஒரு சமூகத்தை சேர்ந்தவன் என்றாலில் என்னுடைய பார்வையும் பெரும்பாலும் துயர் சார்ந்து நிற்கும் என்பதே யதார்த்தம். இந்தத் துயரிலிருந்து மீள்வதற்கான முயற்சி என்னுள் பல விடயங்களை விவாதிக்க வைத்தது. நான் சார்ந்த சமூகமும் தனிப்பட்ட என் உணர் திறனும் இந் நிலைக் கு என்னை இட்டுச் சென்றன. பேரவலங்களையும், போர் அவலங்களையும் சந்தித்த மக்கட் சூட்டத்தினர்

வாழும் ஒரு தீவில் இந்தப் பார்வை சற்று ‘வித்தியாசமாகவே’ இருக்கும். இந்த நூல் சமூகத்தின் உயர் மட்டத்தினரை மட்டும் கருத்திற் கொண்டு எழுதப்பட்டதல்ல. மகிழ்ச்சி என்பது சமூகத்தில் எந்த ஒரு மட்டத்திலுமுள்ள மக்களுக்கும் உரித்தானது. எப்தப்படக் கூடியது.

கொலையுதிர்காலப் பொழுதொன்றில் மரண ஒலிவெளியில் நின்று மகிழ்ச்சி பற்றி ஆர்ப்பரிக்க முடியாது. துயராறும் மனமும் துவளும் பொழுதும் நித்திய வாழ்க்கையின் அங்கமாகியுள்ளது நிதர்சனம். ஆனால் அதன்பேறாக நாம் பெறும் துன்பம் எமக்குரிய சாபம் என்றும் மகிழ்ச்சி என்பது எம்மால் அடைய முடியாத வரம் என்றும் என்னுவதற்கில்லை. ஏனெனில் மகிழ்ச்சி என்பது நாம் கருதும் கருத்துலகம் சார்ந்தே அனுபவ சாத்தியமாகின்றது.

என் வாழ்க்கை முறை என்னை மகிழ்ச்சி பற்றி அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. ஒரு மனநல மருத்துவராக மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டியது எனது கடமைகளுள் ஒன்று. மகிழ்வான மனநிலையில் பேச வேண்டியதும் அவசியம். பலர் என்னிடம் வந்து ‘எங் கஞக் கு ஒரே துயரமாக இருக்கிறது. இதை மாற்றி மகிழ்ச்சிப்படுத்துங்கள்’ எனக் கேட்கிறார்கள். ஒருவர் இன்னொருவரை ஒரு சிறிய நேர இடைவெளியில் எப்படி மகிழ்ச்சிப் படுத்த முடியும். தனது மகிழ்ச்சிக்காகச் சிறிதளவேனும் முயற்சிக்காத ஒருவரை இன்னொருவர் மகிழ்விக்க முடியுமா.....?

இந்தக் கேள்விகள் என்னுள் பல தடவைகள் பேரொலியாக அதிர்ந்துள்ளன. சில தடவைகளில் நான் வலிந்து மகிழ்வைத் தூண்டும் சந்தர்ப்பங்களும் உண்டு. எனது தர்மசங்கடமான நிலையில் கண்டுணரும் துன்பத்தினை தொலைத்துவிட்டு மகிழ்ந்ததுண்டு. இந்த நூலின் பயணம் என்பது என்னுடைய அனுபவப் பகிர்வு என்றால் மிகையாகாது.

மகிழ்ச்சி மிக இலகுவில் பெற்றுக்கொள்ள அல்லது அடையக் கூடியதாக இருக்குமானால் அதனைப் பற்றி நூற்றுக் கணக்கில் நூல்கள் வெளிவர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அதைப் பற்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பல அறிஞர்கள் கருத்துரைத்திருக்க மாட்டார்கள். முன்னெப்போதையும் விட மகிழ்ச்சி பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை ஏற்படுவதற்கு மனிதனின் சமூகப் புறக்குழலில் ஏற்பட்ட மாற்றங்களும், அதில் மனிதன் வகுத்துக் கொண்ட வழிமுறைகளுமே காரணமாக இருக்க முடியும். எனவே அவை பற்றியும் இந்நூல் ஆராய முற்படுகிறது.

இரு தசாப்தங்களுக்கு முன்பே தியானம் செய்யக் கற்றுக் கொண்ட காலம் முதல் மகிழ்ச்சி பற்றி அதிகம் என்னுடன் விவாதிக்கும் எனது நன்பனும் மகப்பேற்று மருத்துவ நிபுணருமான முகுந்தனின் பங்களிப்பு புறந்தள்ளி விட முடியாதது.

இந்நாலைக் கணனியில் தட்டெழுதிய ஓாமிலாவின் பங்கு நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியது. வாழ்வில் இடர்களை எதிர்கொள்ளும் பொழுதுகளிலெல்லாம் அன்பும் ஆதரவும் காட்டுகின்ற எனது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்களை இத்தருணத்தில் நெகிழ்வுடன் மனதில் இருத்துகின்றேன். வாழ்க்கையில் மகிழ்ச்சியின் சகல பரிமாணங்களையும் தரிசிப்பதில் என்னுடன் இயைந்து பயணிக்கின்ற என்னுடைய அன்புத் துணைவி சிவனேஸ் இந்நாலை ஆக்குவதில் பல பரிமாணங்களிலும் எனக்கு உறுதுணையாயமெந்திருக்கிறார். இந்த நாலை எழுத ஆரம்பித்ததிலிருந்து ‘நீங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு அலைகிறீர்கள்’ என அவர் காட்டு கொண்டதனையும் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைய அவல நிலையிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நான் ஏற்படுத்திக் கொண்ட ஒரு முயற்சியாக இந்நாலாக்கத்தினை நான் எண்ணியதுண்டு. தமது கேள்விகள் மூலம் ‘மகிழ்ச்சியை மீண்பார்வை’ செய்யப் போதித்த எனது அன்புக் கண்மனிகள் அபிநியாவும் கோருலனும் இந்நால் வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்வடைந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சேவைநாடுகளாக என்னிடம் வந்து உதவியைப் பெற்று இந்நால் முழுமை பெற எனக்கு உதவியவர் அனேகர். அவர்களது பங்களிப்புப் புறந்தள்ளிலிட முடியாத உள்ளதமான ஒன்றாகும் என்பதை எனது மனதின் அடியாழத்திலிருந்து உணர்கின்றேன்.

ஈராக்கிலும் செச்னியாவிலும் யத்தம் வருவதற்கு அந்த நாட்டிலுள்ள எண் ஜெய் வாங் கள் காரணமாக அமைந்தன. எண் ஜெய் நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலின்படியே அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன. பல உள்ளாட்டுப் போர்கள்கூட ஆயுத தளபாட உற்பத்தி நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலின்படியே நடைபெறுகின்றன. ஏனெனில் அவை பல நாடுகளை விடப் பலமானவை. அதேபோல எமது நோய், மகிழ்ச்சி, ஆரோக்கியம் போன்றவையும் இதேபோன்று பல நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. பாலுற்பத்தி செய்யும் நிறுவனத்திலிருந்து மதுபானத் தொழிற்சாலைகள் வரை அவை விரிந்து செல்கின்றன. தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போர் பிறந்தற்று தனியே வன்முறை சார்ந்து சென்றதற்கும் சூட சர்வதேச மற்றும் பிராந்திய பொருளாதார நலன்கள் காரணமாக இருந்தன அதேபோல் யத்தம் தீவிரப்பட்டு

மக்களின் இழப்புக்கள் கருத்திற் கொள்ளாது முடிவற்றதற்கு இத்தகைய சக்திகளே மறைமுக காரணிகளாக அமைகின்றன. பொருளாதார நலன் சார்ந்த வர்த்தக உடன்படிக்கைகளில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இச்சக்திகள் கைச்சாத்திட்டுக்கொள்கின்றன. அதன் நிகழ்ச்சி நிரவிலே உலகின் பல நாட்களின் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கு சமாதானம் மனிதாபிமானம், மனித உரிமைகள் என்பன வெறும் வார்த்தைச் சோதனைகள் அன்றி வேறில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். இந்தத் தலையீடுகளிலிருந்து முழுமையாக நாம் விடுபட முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்து விட முடியாதல்லவா...? எமது திறன்களை வளர்த்துக் கொண்டு எக்குரிய கட்டுப்பாடினைப் பெற்றுக் கொள்வது அவசியமானது. அதனையே இந்நால் ஆராய் முற்படுகின்றது.

கொழும்பில் வன்னியிலே தனது உறவுகளைப் போர் அவலத்தால் இழந்த ஒருவர் வழியில் என்னைச் சந்தித்து தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார். அதனைச் செவிமுடுத்து எனது அன்பையும் ஆதரவையும் அவருக்குத் தெரிவித்தேன். இதற்கு சமார் அரை மணி நேரம் மட்டுமே சென்றது. இதற்கு நான் மனநல மருத்துவராகவோ அல்லது சீர்மியராகவோ இருக்க வேண்டுமா...? இல்லை! பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் ஒரு மனிதனாக இருப்பதே போதுமானது. ‘உங்களுடன் கதைத்துக் கொண்டிருந்தது எனக்கு மிக ஆறுதலாக இருந்தது’ என்று அவர் கூறியது எனக்கும் மனிதிறைவைத் தந்தது. இங்கு அவரது அவலத்தை நான் முழுவதுமாக நீக்கி விடவில்லை. ஆனால் அதை அவர் தற்காலிகமாகவேனும் இறக்கி வைக்க முடிந்தது. தலையில் பெரும் பார்த்தைச் சமந்து சென்று கழுத்து அடைத்துப் போன ஒருவர் சமைதாங்கியில் தனது பார்த்தை இறக்கித் தற்காலிகமாக சமையிலிருந்து விடுபடுதலைப் போன்றதே இதுவும். இப்படியாக நாம் ஒரு சுகப்படுத்தும் சமூகமாக மாற வேண்டியது இன்றைய சூழலில் மிக மிக முக்கியமாகும். எமது சமூதாயத்தில் இத்தகைய பண்புகள் இயல்பாகவே இருந்தன. எமது சமூகக் கட்டமைப்புக்கள் பல காரணிகளால் அழிக்கப்பட்டன விளைவாக அவற்றை நாம் இழந்து விட்டோம். அது அரசியல் பொருளாதார துறைசார் நிறுவனங்களால் அழிக்கப்பட்டன. எனவேதான் அதனை மீளப் பெற்று எமது சமூக மூலதனத்தை விட விரிந்திய பொருளாதார அதிகரிப்பதை விட எமக்கு வேறு மார்க்கம் இல்லையல்லாவா...?

என்னுடைய கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு பல கருத்துக்களை முன் வைத்து இந்த நூலின் செழுமைக்கு உதவி புரிந்த அனைவரையும் மனதில் கொண்டு இந்நூலை உங்களிடம் கையளிக்கின்றேன்.

ஒரு கூட்டத்தில் ஒருவர் சந்தோஷமின்றி காணப்பட்டால் ஒரு சிறிய இடைவேளைக்குள் மற்றவர்களையும் சந்தோஷம் அற்றவராக மாற்றிக்கொள்வார்கள். இது ஒருவிதமான தொற்று நோய் என்றால் மிகையாகாது. அக்கூட்டத்தில் மகிழ்வுடன் இருக்கும் பலர் அதை மற்றவர்களிற்கு பரப்ப வேண்டிய தேவையற்று மகிழ்ச்சியாக இருந்து விட்டுச் செல்கின்றனர். இதுவே சமூகத்தில் மகிழ்ச்சியின்மைக்கும், அது பெருகிசெல்வதற்கும் காரணமாகின்றன. பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் கூட்டம் சிறித்து மகிழ்ந்து கொண்டிருக்கையில் ஒருவர் மட்டும் வந்து இன்றைய நிகழ்வில் மதுபானம் வழங்கப்படாமை ஒரு குறையாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். அதனை பலரும் தெளிவான சிந்தனையற்றும், தேவையற்றும் ஆமோதிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மதுபானம் விநியோகிக்கப்பட்டு விழாவின் தன்மையே மாறிச்செல்வதையும் நாம் அவதானித்திருக்கின்றோம் அல்லவா. இதையே மகிழ்ச்சியிற்ற ஒருவர் தான் சார்ந்த கூட்டத்தை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடுகின்ற அவலநிலையுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடிகிறதல்லவா!

ஒருவரையொருவர் சந்திக்கும் தருணங்களில் ‘சரியா வயக்கெட்டுப் போன்ற... உடம்பு நல்லா இளைச்சுப் போச்சே..... ஏதாவது வருத்தம் கிருத்தம் வந்திட்டுதா...?’ என அங்கலாய்க்கும் பலருக்கும் இந்நூல் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே எனது பேரவா. ‘நீங்களும் சந்தோஷமாக இருக்கிறியன். நாங்களும் சந்தோஷமாக இருக்கிறம்...’ என ஒருவரையொருவர் வாழ்த்தி, மகிழ்வைப் பெறும் திறன்களை வளர்க்கும் வண்ணம் எங்களது சமூகம் வளம் பெற ‘மகிழ்வுடன்’ உதவும் என நம்புகின்றேன்.

‘மகிழ்வித்து மகிழ்’

நலமுடன்

எஸ். சிவதாஸ்

மனநல மருத்துவப் பிரிவு
மாவட்ட பொது வைத்தியசாலை. வெனியா
ஜூப்பசி 2010

பகுதி 1

துயர் களைதல்



மனோநோயும் மனநலக்குறைபாடுகளும்

போர் அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்றிருந்த போது பல வைத்தியசாலைகள் மீன்புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பலரும் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்து மீண்டு வந்து தமது பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கி இருந்தனர். அவர்களுக்கு 'மகிழ் வுடன் வாழ் தல்' பயிலரங்குகள் மேற்கொண்டிருந்தேன். அந்தப் பயிலரங்குகளில் நான் கேட்கும் முக்கியமான கேள்வி உங்கள் பிரதேசங்களில் 'மனோய்' எவ்வளவு வீதம் காணப் படுகிறது பெரும் பாலானவரின் பதில் கள் 50%....70%....80%....90% என அமைந்திருந்தது. சிலர் 100% எனக் குறிப்பிட்டிருந்தனர். 50% குறைவான மக்கள் என்ற பதிலை அறிதாகவே காணமுடிந்தது. நான் அவர்களிடம் இத்தனை வீதம் மனோய் இருந்தால் என்பாடு கொண்டாட்டம் தான் எனப் புன்முறுவல் உடன் குறிப்பிட்டேன் பெரும்பாலான பயிலரங்குகளில் இத்தகைய பதில்கள் தெரிவிக்கப்பட்டன. அடுத்ததாக உங்கள் முன்வீடு, அயல்வீடுகள், பின்வீடு என எல்லா வீடுகளிலும் மனோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா என்ற கேள்வி அவர்களைச் சிந்திக்கச் செய்தது. இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி பதிலளிக்கின்றனர் என்று வினவியபோது பலரும் எல்லோரும் ஏதோ விதத்தில் மனப் பாதிப்புக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்றனர். மனப்பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கிற தன்மை மனோய் ஆகிவிடுமா? பல மனநல மருத்துவர்களின் மனோய் அதிகரித்திருக்கிறது என்ற கருத்துக்களும் மனோய் மருத்துவமுகாம் எனச் செய்யப்படுகிற நிகழ்வுகளும் இந்த நிலையில் மக்களைத் தள்ளிவிடுகின்றது. 5-10% அதிகமாக மனோய் இருப்பதற்கான சாஸ்ருகள் சாதாரண சமூகத்தில் இருந்திடமிடயாது. அதிலும் தீவிர மனோய் என்பது மிகக்குறைவானது. தொடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இவை 10-15% மாக இருப்பதற்கு ஏதுநிலையுண்டு. இதற்குப் பெரும் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சமூகம் முழுவதற்குமான ஆய்வுகள் என்று கொள்ளமுடியாது. ஏதோ விதத்தில் மனப்பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மனோய்கள் என நினைப்பது மிகவும் ஆபத்தானது. அது சமூகத்தினையே நோய்

நிலைக் குத் தள் எவ்விடும். எல் லா மனப் பாதிப் புகளுக் கும் சிகிச்சையளிக்கப்படவேண்டும் அல்லது சீர்மியச் செயற்பாட்டிற்கு உட்பட வேண்டும் எனக் கொள்வது அபாயகரமானது. இது இன்றைய உலகில் வலிந்து உருவாக்கப்படுகின்ற மனிதனை நோய் நிலைக்குத் தள்ளுகின்ற பொருளாதார நலன் சார்ந்த செயற்பாடு என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மனநோய்களை விடப் பல மனநலக்குறைபாடுகள் சமூகத்தில் பலரிடமும் காணப்படுகிறது. ஏற்றுக்கொண்ட முறையில் இதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா எனப் பலரும் கேட்பது தெரிகிறது. இதற்குப் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதில்லை. விஞ்ஞான ஆய்வுகளில் நம் பிக்கை வைத்திருப்பவர் களின் பாணியில் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) களில் சென்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) களில் சென்று அவதானித்தால் அல்லது நோயாளர்களைப் பார்வையிட்டால் போதும். பலர் உடல்நோய்கள் அன்றி மெய்ப்பாட்டுக்குணங்குறிகளுடன் வெளிநோயாளர் பிரிவை நோக்கிப் படையெடுப்பதை அவதானிக்கலாம். இவர்களில் பலர் மனநலக்குறைபாடுகளுடன் இருக்கின்றனர். இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் மகிழ்ச்சியற்று சந்தோஷத்தை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இது வளர்ச்சியடைந்த மேலத்தேய நாடுகளிலே 30% வீதத்திற்கு மேலாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொடர் அன்றத்தம் நிகழ்ந்த யுத்தப் பிரதேசங்களில் இது 50%வீதத்திற்கும் அதிகமாகக் காணப்படுகின்றன. முழங்காவில் வைத்தியசாலை ஆரம் பிக் கப்பட்டபின் னர் அங்கு மனநல சிகிச்சைப்பிரிவினை ஆரம்பிக்க ஆலோசனை மேற்கொள்ளக் கூடிருந்தேன். அன்று அந்த வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கு வைத்தியர் ஒருவர் கிளிநோச்சி வைத்தியசாலையில் இருந்து வரவேண்டியிருந்தது. அவரது வருகை தாமதமானதால் நானும் மருத்துவர் சத்தியழுர்த்தியும் வெளிநோயாளர் பிரிவுக் குவந்திருந்தவர்களைப் பார்வையிட்டோம். சுமார் நூற்றுக்குமதிகமானோர் அங்கு வந்திருந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 50% இற்கு அதிகமானவர்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மெய்ப்பாட்டுக் குணங்குறிகளுடன் வந்திருந்தனர். இந்த நிலை ஓரளவு மற்றைய பகுதிகளிலும் பல மருத்துவர் களினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனநலக் குறைபாடுகளுக்கெல்லாம் வைத்திய சாலையில்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்று இல்லை. ஆனாலும் மக்கள் இலவசமாக அதுவும் உத்தரவு இன்றி உள்ளே செல்லக்கூடிய ஒரே இடம் பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு என்றால் மிகையாகாது. எனவே தான் மக்கள் அந்த இடத்தினை நோக்கிப் படையெடுக்கின்றார்கள். அதனைப் பலரும் திட்டமிட்டும் திட்டமிடாமலும் ஊக்குவிக்கிறார்கள். தங்களது வாழ்க்கையினைத்

தீர்மானிக்கின்ற திறனும் கடப்பாடும் இல்லாததால் தான் மக்கள் அபலைகளாகப் படையெடுக்கின்றனர். கடந்த ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட நோய் நிலையினை ஏற்படுத்துகின்ற சமூகக் காரணிகள் பற்றிய தெளிவான நூல் பலவற்றை எமக்கு விளக்கியுள்ளது. இந்த வருடம் இலங்கையின் மருத்துவசங்கத்தின் வருடாந்த தொணிப்பொருள் இதனையே கொண்டிருந்தது. அந்தக் கருத்தரங்குகளில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம் மருத்துவர்கள் அறிவு ரீதியான தளத்திலிருந்து செயற்பாட்டு ரீதியான தளத்திற்கு எடுத்துச் செல்வார்களா என்பது கேள்விக்குறியானது. எனவேதான் பல மருத்துவ கருத்தரங்குகள் வீன் விரயம் என குறிப்பிடப்படுகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது பல வழிகளில் நிருபணமாகின்றது. ஆரோக்கியத்தினை நிரணயிக்கும் சமூகக் காரணிகள் பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்ட வைத்தியர்கள் அன்று மாலையே பல நோயாளர்களைப் பார்வையிட்டனர். ஒவ்வொரு நோயாளியிடமும் அவர்கள் செலவிட்ட நேரம் சில வினாடிகளே. அவர்களின் குறைபாடுகளை முழுமையாகக் கேட்டறியாத இவர்கள் அவர்களின் சமூகக் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனை வழங்கியிருப்பார்கள் என நினைப்பதற்கு இன்னும் மனம் பேதவித்துப் போகவில்லை என நினைக்கின்றேன். எனவேதான் இந்த முரண்பாட்டுச் செயற்பாடுகள் அல்லது நோயாளர்களை அதிகரிக்கவேண்டும் என்ற உந்துதலுடன் கூடிய செயற் பாடுகள் எம் மிடையே மனநலக்குறைபாடுகளை அதிகரித்து அவர்களை வைத்தியசாலையே தஞ்சமென எண்ணிச் செயற்படவைக்கிறது. அவற்றை மனநோய்கள் என அடையாளமிட்டுத் தம் பகுதிக்குப் பெருமை சேர்க்கப்பார்க்கின்றனர் சில மனநல மருத்துவர்களும் உளவியலாளர்களும் இந்தப் பொறியில் இருந்து சமூகத்தை பாதுகாத் திட வேண்டிய தேவை முன்னெப்பொழுதிலும் விட இப்பொழுது அதிகமாகக் காணப்படுகின்றது. அதனை ஒரு விதத்தில் செய்ய முற்படுகிறது இந்த மகிழ்வுடன் நூல் வெளியா மனநலப்பிரிவின் கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது வெளிநோயாளர் பிரிவில் இருந்து ஒரு தெளிவான சிந்தனை கொண்ட வைத்தியரினால் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி என்னிடம் மேலதிகமான மருத்துவக் கருத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான் உரையாடிய போது கடந்த மூன்று வருடங்களாக இடுப்பு வலியினால் அவதிப்படுவதாகவும் பல மருத்துவர்களைச் சந்தித்தும் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படவில்லை எனவும் கூறினார். ஆனாலும் மனநல மருத்துவரிடம் தன்னை அனுப்பியதையிட்டு கடுப்பாகவும் இருந்தார். வழக்கம் போல் நானும் உங்களிற்கு ஏதாவது வாழ்க்கையில் பிரச்சினை உண்டா எனக் கேட்டேன். கோபத்துடன்

அந்தப் பெண் எனக்கு அப்படி ஒரு பிரச்சினையும் இல்லை எனத் தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்கள் மூலம் சந்தோஷமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்களில் ஒருத்தி கண்டா மற்றவர் பிரான்ஸ் மூன்றாவது பிள்ளை இத்தாலி நாட்டிலும் வாழ்கின்றனர் என்றும் அவர்கள் தனக்குச் சகல வழிகளிலும் உதவிக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். அவர்கள் தான் தன்னை வைத்தியர்களிடம் சென்று ஆலோசனையைப் பெறுமாறு குறிப்பிட்டிருந்தனராம். இந்தப் பெண்ணின் மறுதலிப்பு உங்களுக்குப் புரிகின்றது அல்லவா? குழந்தைகள் பேரக்குழந்தைகள் யாவருடனும் கூடி வாழமுடியாத துயர் மனதினை எவ்வாறு மறுதலித்து அந்தத் தாய் பதிலளித்திருக்கின்றார். அவரது கடைசி மகள் மூன்று வருடங்களுக்கு முன் பிறநாடு சென்றபோது தான் இந்த இடுப்பு வலி ஆரம்பித்துள்ளது. அதன் பின் முதலில் வீட்டில் தைலம் பாவித்துப் பின்னர் நோவினைக் கையாளப் பாரம்பரிய வைத்தியரிடம் சென்று அதுவும் சரியாகாதவிடத்து குடும்ப வைத்தியரிடம் சென்று மாத்திரைகளையும் பாவித்துள்ளார். அதன் பின்பு விசேட வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பொது வைத்தியசாலைக்கு வந்துள்ளார். மூன்று வருடங்களாகத் தனது இடுப்பு வலியைக் கொண்டு வைத்தியர்களின் பின்னால் அலைந்து திரிந்திருக்கின்றார். இந்த இடுப்பு வலியினைக் கொண்டு அதனை சாதகமாகப் பயன்படுத்தித் தனது கணவனையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கின்றாள். நான் அந்தத் தாயுடன் உங்களது இடுப்பு வலி உங்களது கடைசி மகள் வெளிநாடு சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஏற்பட்டிருக்கலாமோ என வினவினேன் சுற்றுத் தயக்கத்துடன் அப்ப எனக்கு வேறு உடல் நோய் எதுவும் இல்லையா எனக் கேட்டார். எல்லாப் பரிசோதனைகளும் அதனையே குறித்திருக்கின்றன எனக் குறிப்பிட்டேன் சிலவேளைகளில் உங்களுக்கு மெலிதான் இடுப்பு வலி இருந்து உங்களுடைய பிரச்சினைகள் மற்றும் சந்தோஷமின்மை அல்லது பிள்ளைகளின் பிரச்சினைகளை தலையில் எடுத்துக்கொண்டதால் அது ஊதி பெருப்பிக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டேன். சிறிது நேர விழிப்புணர்வுட்டும் செயற்பாட்டிற்குப் பின் அந்தத் தாய் தான் கொண்டுவந்த மருத்துவ அறிக்கைகள் மருந்துச் சீட்டுக்கள் கொண்ட பொதியுடன் வீடு திரும்பினாள். இன்னும் அந்த தாய் மீண்டும் மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த தாயிற்கு இருப்பது உடல் நோயா..... மனநோயா..... அல்லது இவை எதுவுமற்ற மனச்சஞ்சலங்கள் நிறைந்த வாழ்க்கை தருகின்ற உபாதைகளா..... நீங் கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள்....

மனச்சோர்வின் பரிணாமம்

மனச்சோர்வு விரைவாக எங்கும் பரவுகிறது என்பது உலகமெங்கும் அவதானிக்கப்படும் முக்கிய விடயமாகத் தற்பொழுது காணப்படுகிறது. முன்னர் நுரையீரல் அழற்சி உலகமெங்கும் பரவியதுபோது அதற்கு அளிக்கப்பட்டதைப் போன்ற ஒரு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்படுகின்றது. மனச்சோர்வை வெறுமனே தனிமனித் ஆய்வுகளினுடாக நிறுவுவதற்கு முற்படுவதுடன் நின்றுவிடாமல் அதன் பின்புலம் பற்றியும் நாம் ஆழ்ந்து பயில வேண்டியது அவசியம்.

உலகளாவியர்தியாக சுமார் 2020ஆம் ஆண்டளவில் மனச்சோர்வு ஒரு பிரதான நோயாக முதன்மை பெறப் போகின்றது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நம்மில் பலர் காணப்பதுபோல், மனச்சோர்வின் விளைவாக ஒருவர் மகிழ்ச்சி இழந்து காணப்படுவார். எனினும் மகிழ்ச்சி இழக்கப்படுவதற்குப் பல காரணிகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் மனச்சோர்வுக்குரிய காரணங்களாகக் காட்டுவது அபத்தமானது என இன்று நாம் அறிகிறோம். சமூகக் காரணிகளைப் புறந்தள்ளிவிட்டு மனச்சோர்வினை ஆராயப்படுகின் தனியே உயிரியல் மாற்றங்களினுடாக ஏற்படு கின்ற மனச்சோர்வினையே நாம் கருத்திற் கொள்ள நேரும். அல்லாதவிடத்து தமக்குத் தேவையான காரணிகளைக் கொண்டு மனச்சோர்வினை உருவாக்கி விடமுடியாதல்லவா.....

மனிதன் பொருள் சார்ந்த பெறுமானங்களைக் கொண்டிருப்பதே மனச்சோர்விற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அன்மையில் மனித பெறுமானங்களின் அடிப்படையில் மனச்சோர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்தபொழுது இவ்வண்மை வெளிக் கொணரப்பட்டிருக்கிறது.

மனிதனின் நான்கு வகையான பெறுமானங்களை மூலமாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. அவனது பொருள் சார்ந்த பெறுமானம் (Materialism), சாதனை சார்ந்த பெறுமானம் (Achievement), உறவு சார்ந்த பெறுமானம் (Relationship) ஆதமிகம் சார்ந்த பெறுமானம் (Spiritualism) ஆகியவையே அந்த நாள்குமாகும். இவற்றில் எவற்றைச் சார்ந்து நிற்பவர்கள் அதிக அளவில் மனச்சோர்விற்கு

உட்படுகின்றனர் என்பதே அந்த ஆய்வு அப்பொழுது, பொருள் மற்றும் சாதனை சார்ந்து நிற்பவர்கள் அதிகளவில் மனச்சோர்விற்கு உட்படுகின்ற அதே வேளை உறவு மற்றும் ஆத்மிகம் சார்ந்த பெறுமானங்களைக் கொண்டவர்கள் மனச்சோர்விற்கு உட்படும் அளவு பெருமளவில் குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

என்னுடைய கருத்தரங்குகளில் நான் ‘அன்மைக்காலத்தில் நீங்கள் அதிகளவில் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட சம்பவம் ஒன்றை குறிப்பிடுங்கள்’ எனக் கேட்ட பொழுது பலர் தாம் தமது உறவுகளுடன் கூடி மகிழ்ந்த சம்பவங்களையும், ஆத்மிகம் சார்ந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நன்பர்கள் எல்லோரும் கூடி நிகழ்ச்சிகளுக்குச் சென்றமை, பிறநாடுகளிருந்து வந்திருந்த உறவுகள் எல்லாம் திருமண வைபவம் ஒன்றில் சேர்ந்து உறவாடி மகிழ்ந்தமை, உறவினர்களுடன் சேர்ந்து மத வழிபாட்டு நிலையம் ஒன்றிற்குப் பயணம் செய்தமை போன்றனவாகவே பலரது பதில்கள் ‘அமைந்திருந்தமையை இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாகக் கிராமங்களிலிருந்து வந்தவர்கள் அத்தகைய கருத்துக்களைக் கூறினர். நகரப் பகுதியில் வாழ்பவர்கள் சாதனை முயற் சி களையே பெரிதாகக் கொள் கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது கிராமங்களிலிருந்து வந்தவர்களே அதிகம் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஏனெனில் பொருள் மற்றும் சாதனை சார்ந்த பெறுமானத்தைக் கொண்டவர்களில் பலர் இலகுவில் திருப்திப்படுவதில்லை. மேலும் மேலும் அத்திசையில் சென்று கொண்டேயிருக்க முடியும். ஆனால் உறவு மற்றும் ஆத்மிகம் சார்ந்த பெறுமானங்கள் அவ்வாறானவையல்லவே.

எனவே பொருள் ஈட்டும் திறனையும், தனி மனித சாதனை களையும் முதன்மைப்படுத்துகின்ற சமூகம் மனச்சோர்விற்கு உட்படுவது என்பது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல.

சமூக இணைவுடன் கூடிய குதூகலமான வாழ்வு எம்மிடம் இருந்து மெல்ல மெல்லப் பறிக்கப்படுகிறது. மதங்களுக்கிடையே யும், மத நிறுவனங்களின் உள்ளேயும் நிலவும் முரண்பாடு களினால் உண்மையான ஆத்மிகம் இழக்கப்படுகிறது. ஒரு விதமான மதவெறி உருவாகின்றமையும் இந்த அவல நிலைக்குக் காரணமாக அமைகிறது எனலாம்.

தற்போது, மகிழ்ச்சி என்பதனை ஒரு போதைப்பொருளாகக் காட்ட முற்படுவதும், அதை ஒரு தற்காலிக அல்லது குறுகிய நேர

மனநிலையென உருவகிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. ஒரு மிட்டாயைச் சாப்பிடுவதைப் போலவும், ஒரு பெண்ணைக் கண்டு புள்காங்கிதம் அடைவதைப் போலவும் மகிழ்ச்சியை திரிபு படுத்திக் காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘மனச்சோர்விலிருந்து விடுபட இந்தப் பானத்தை அருந்துங்கள்’ போன்ற விளம்பரங்கள் மௌலிய மெல்லத் தலைதூக்கத் தொடர்க்கி யுள்ளன.

பல மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், உளச்சிகிச்சையாளர்களும் மனச்சோர்வினை அகற்றுவதற்குரிய சில பொதி கணுடன் காத்து நிற்கின்றனர். எனவே மக்களில் பெரும்பாலான வர்களை மனச்சோர்விற்கு உட்பட்டவர்களாகக் காட்ட வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அவர்கள் முதலில் உங்களிடம் வருகிறார்கள். ‘நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை யல்லவா...?’ எனப் பசுப்பு மொழி பேசுகிறார்கள். வாழ்க்கைச் சிக்கல்களினுள் மாட்டித் தவிக்கின்ற பலர் ‘ஆம்...’ என உரத்துச் சத்தம் இடுகின்றார்கள். வந்தவரின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. உடனே அவர் தான் கொண்டு வந்த சில தீர்வுப் பொதிகளைத் தினிக்கின்றார். அவை உங்களுக்குப் புதுமையாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கின்றன. அதை உன்னிப்பாக அவதானிக்கும் பொதியை விற்க வந்தவர்கள் பெரும் பூரிப்பு அடைகின்றார்கள். இப்படியான சித்து விளையாட்டுக்கள் பெருமெடுப்பில் இப்பொழுது நடைபெறுகின்றன. இதன் பின்னணியில் பணம் ஈட்டுவது மட்டுமே தீராத வேட்கையாக இருக்கின்றதை அவதானிக்கலாம். இவற்றிற்கும் குருட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ‘நீங்களும் அதிர்ஷ்டசாலியாகலாம்’ என்னும் விளம்பரத்துக்குப் பின்னால் குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான கட்டணம் ஒளிந்துள்ளது அல்லவா.....?

இந்தப் பொதியினை உள்வாங்கியவர்கள் கடற்கரை வீதியில் மூச்சப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒரு விதமான தற்காலிக விடுதலை உணர்வைப் பெறுகிறார்கள். உண்மையில் நிகழ்வது என்னவெனில், அவர்களுக்குத் துண்பம் விளைவித்த வாழ்வின் சமைகளில் இருந்து அவர்கள் தற்காலிகமாக விடுபடுவதோடு அவர்கள் மகிழ்வதைப் போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. பின்பு அதே வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு மீண்டும் முகம் கொடுக்கும் போது திரும்பவும் மகிழ்ச்சியை இழந்து, வேறொரு முறையில், வேறொருவரின் மூலம் இச்சிக்கலைத் தீர்க்க முடியுமா என அலைந்து திரிகிறார்கள். இவர்களது வாழ்க்கையின் பெரும் பகுதி மற்றவர்கள் தினிக்கும் நிகழ்ச்சி நிரலின்படி செல்ல வில்லையா.....?

அப்படியானால் மனச்சோர்வு நோய் என்ற ஒன்று உலகில் இல்லையா.....? என நீங்கள் ஆதங்கப்படுவது எனக்குப் புறி கிறது. மனச்சோர்வு மனித குலத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே மனிதனைப் பாதித்து வருகின்ற ஒரு நோய். அது மனித குலத்தின் ஒரு சிறு பகுதியைப் பாதிக்கின்ற ஏனைய நோய்களைப் போன்ற ஒன்று தான். உதாரணமாக மூளையில் குருதி உறைவதனால் உடலின் சில பாகங்கள் செயலிமீந்து போகின்ற பாரிச்வாதம் (Stroke) என்னும் நோயினால் அவதியறும் பலர் மனச்சோர்வி னாலும் பாதிக்கப்படுகின்றனர். இது மூளையில் ஏற்படுகின்ற கட்டமைப்பு மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுகின்ற மனச்சோர்வு நோய். அதேபோல் அற்றள பெயர்தல் (Dementia) என்ற நோயினால் மூளையிலுள்ள கலங்கள் பல அழிகின்றன. அத்தகையவர்களிடமும் மனச்சோர்வு பெருமளவில் காணப்படலாம்.

மேலும், இத்தகைய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படாமலேயே மூளையின் இரசாயனப் பதார்த்தங்களில் ஏற்படுகின்ற சிரின்மை யினாலும் மனச்சோர்வு ஏற்படலாம். இவ்வகையான மனச் சோர்வை நாம் பல சந்தர்ப்பங்களில் காணகின்றோம். சில இரசாயனப் பதார்த்தங்களை உபயோகித்து அச் சிரின்மையைச் சீர் செய்து பாதிக்கப்பட்டவரை மனச்சோர்வு நோயிலிருந்து குணமாக்கலாம்.

இந்த இரண்டு வகையான மனச்சோர்வு நோயை விட உள், சமூகத் தாக்கங்களினால் ஏற்படுகின்ற மனச்சோர்வு பற்றி நோக்கும் போது அங்கு நாம் ஒரு தெளிவான வரையறை யின்மையை அவதானிக்கலாம். இதனால் இதனை மென்மனச் சோர்வு அல்லது மிதமான மனச்சோர்வு என வரையறுக்க முற்படு கிறார்கள். ஒருவர் தொடர்ச்சியாக உள் சமூக நெருக்கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் மனச்சோர்வு ஏற்படுகிறது. அதற்குரிய பரிகாரங்களை உள், சமூக நிலையில் முன்னெடுக்க முடியாதபோது அது நோய் நிலையை அடைகிறது. மெல்ல மெல்ல மூளையில் ஏற்படும் சில மாற்றங்களினுடாக அத்தகைய நோய் வெளிப்பாட்டினை ஏற்படுத்துகின்றது. இது பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அவதானிப்பு.

இந்த மூன்று வகைகளையும் தவிர, ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைச் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படும் சாதாரண எதிர்த் தாக்கத்தின் விளைவாக மனச்சோர்விற்கு உட்படும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலப் போக்கில் தங்களைத் தாங்களே தேற்றி அதிலிருந்து விடுபட்டு மீளவும் பழைய நிலைக்கு வந்து வாழ்கிறார்கள். இது ஒரு சாதாரணமான மனித இயல்பு. இப்பொழுது இவ்வகையையும் மனச்சோர்வு

நோய் உள்ளவர்களாகக் காட்டச் சிலர் முயற்சிக்கின்றனர். ஏனெனில் உண்மையான மருத்துவ அக்கறைக்குரிய மனச்சோர்வு நோய் ஒரு சிறு பகுதி மக்கட் கூட்டத்தையே தாக்குகின்றது. இதனால் இந்த ஏமாற்றத்தினைத் தவிர்க்கவே இத்தகைய கண்கட்டு வித்தைகளைக் காட்டுகின்றார்கள்.

அண்மையில் ஒரு பொது மருத்துவ நிபுணரால் மனச்சோர்வு நோய்க்குரியவர் என அனுப்பப்பட்டவரைப் பரிசோதிக்க நேர்ந்தது. அப்போது அவருக்கு மனச்சோர்வு இல்லை என்றும், வாழ்க்கைப் பிரச்சினையினால் எழுந்த ஒருவித இயைபாக்க நிலையே (Adjustment) அது எனவும் கண்டிந்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டேன். அதனால் சினம் கொண்ட மருத்துவ நிபுணர் ‘இவருக்கு மனச்சோர்வு தான்.... உங்கள் வாட்டில் அனுமதித்துச் சரியான மருத்துவத்தை வழங்குங்கள்....’, என வாதிட்டார். அவரின் விருப்பப்படி நான் வாட்டில் அனுமதித்து மாத்திரைகளை கொடுக்க ஆரம்பித்தேன். இரு நாட்களிலே ‘நோயாளி’ குணமாகி விட்டார். ஆனால் மனச்சோர்வு நோயை மாத்திரைகளால் இரு நாட்களில் குணமாக்க முடியாது. எனவே அது மனச்சோர்வு நோயல்ல என முடிவு செய்தோம்.

அப்படியானால் அவர் எவ்வாறு குணமடைந்தார் என்ற கேள்வி எழுகின்றது. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் தற்காலிகமாகத் தன்னுடைய பிரச்சினைகளிலிருந்து விடுபட்டிருந்ததனாலேயே குணமடைந்தது போன்ற ஒரு தோற்றத்தை வெளிக்காட்டினார். உண்மையில் அவருக்கு நோயும் இல்லை. சிகிச்சையும் தேவைப்படவில்லை. அவருக்கு உண்மையில் ஏற்பட்டது வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாத இயைபாக்கப் பிற்பு (Adjustment disorder) மட்டுமே. இங்கு அவரைப் பாதித்தது உண்மையில் சமூகக் காரணிகள். சமூகக் காரணிகளினால் உளம் பாதிக்கப்பட்டவராக அவர் வெளிக் காட்டப்பட்டார். ஆனால் மருத்துவ உலகமோ சமூகக் காரணிகளுக்கு எதுவும் செய்ய இயலாத நிலையில் அதற்கு விஞ்ஞான விளக்கம் கற்பிக்கின்றது. அவரது பிரச்சினை க்கு சில மாத்திரைகள் மூலம் பரிகாரம் கண்டுவிடலாமெனச் சிபாரிசு செய்கிறது. அப்படியானால் தனது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக மதுவை ஒரு மார்க்கமாகக் கொள்ளும் மனிதன் எவ்வகையில் வேறுபடுகின்றான்.

ஒரு தடவை என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வந்திருந்த நடுத்தர வயது மாது ஒருவர் தனது உடல் முழுவதும் ஏரிவது போன்ற உணர்வு இருப்பதுடன் உடல் எல்லாம் அன்றத்துகிறது என்றார். அவரிடம் நான்

‘உங்களுக்கு ஏதாவது கவலைகள் இருக்கின்றனவா...?’ என்று கேட்டதும், புன்முறவுவுடன் ‘எனக்கு ஒரு குறையும் இல்லை. என்னுடைய மூன்று பிள்ளைகளும் பிற நாட்டில் சீருடனும் சிறப்புதனும் வாழ்கிறார்கள்’ என்றார். அவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பதை அவதானித்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தனது பிள்ளைகளுடனும் பேரப் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழ முடியாத துயரை அவர் இலகுவாக மறைத்துப் புன்னகைத்ததை நான் அவதானித்தேன். இவ்வாறான இரு துருவ நிலைமைகளை உண்ணிப்பாக அவதானித்துச் சரியாக இனங்காணாவிட்டால் ‘எல்லோரும் மனச் சோர்விற்கு உட்பட்டு விட்டார்கள்’ என்ற தவறான முடிவை எடுக்க வேண்டி நேரிடும். அப்படியாயின் அதற்குச் சுலபமான தீர்வாக முழுச் சமுகத்திற்கும் குடிநீர் மாத்திரைகளையும் சேர்த்து செலுத்திச் சிகிச்சை வழங்கவினாடாக வேண்டியதுதான்....!

அண்மையில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தான் இணையம் (Internet) மூலம் மனச்சோர்வு தொடர்பான கேள்விக் கொத்து ஒன்றைப் பூர்த்தி செய்ததாகவும், அதன்படி தனக்கு மனச்சோர்வு இருப்பது உறுதியானதாகவும் கூறினார். நான் அதை ஏற்றுக்கொள்ளாத போது, தான் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றிருப்பதனால் கண்டிப்பாகத் தனக்கு மனச் சோர்வு இருக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.

எனவே சிலர் மனச்சோர்வு நிலையையே ஆரோக்கியமான ஒன்றாக எண்ணுவதாகவும் தோன்றுகின்றது. ‘மனச்சோர்வு நிலையை அடைய வேண்டும், அதைவிட வேறு வழி இல்லையே’ போன்ற கருத்துருவாக்கம் ஒன்று உருவாக்கப் படுகிறது.

‘இன்றைய அசாதாரணமான குழலில் எமது சமுகத்தில் பலர் மனச்சோர்விற்கு உட்பட்டுவிட்டார்கள்..... என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா’ எனச் சிலர் என்னிடம் வாதிடுகிறார்கள். அதற்குரிய பதிலாக நான் அவர்களிடம் ‘இன்றைய நிலையில் மனச்சோர்வு நிலையில் நாம் இருப்பது இயல்பானதுதானே....? அந்தகைய நிலையை விடுத்து, மகிழ்ச்சி நிலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தால், அதைத்தானே அசாதாரணம் எனக் கொள்ள வேண்டும்....!’ எனப் பக்குவமாகக் குறிப்பிட்டேன்.

ஆதிகாலத்தில் இடர் மிக்க வரட்சியான காலங்களில் மனிதன் மனச்சோர்வு மிகுந்த நிலையில் காணப்பட்டான். பின்னர் தனக்குச் சாதகமான நிலைகளில் அவன் மீளவும் உற்சாகத்துடன் இருந்தான். இது மிகவும் சாதாரணமானதே. இதனை நாம் ஒரு இசைவாக்க

நிலையாகக் கொள்ள முடியுமே தவிர ஒரு பிறழ்வு நிலையாக கொள்ள வேண்டியதில்லை.

பலர் மகிழ்ச்சியற்றுத் துன்பமான நிலையில் இருப்பது ஒரு சிலருக்குத் தேவையாக இருப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் அது மருத்துவர்தியாகவும், ஆய்வுகூடர்தியாகவும், ஏன் தொழில்ர்தியாகவும் கூட வேண்டப்படுகின்ற ஒன்றாகி விட்டது. இந்த ஆபத்தினை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதை விளங்கிக் கொள்வோமானால் உண்மையில் பாதிக்கப் படுவர்களுக்குச் சிகிச்சை அல்லது உதவி அளிக்க முற்படு வோம் என்பதே என் வாதம்.

மனச்சோர்வின் மொழிகள் நாட்டுக்கு நாடு அல்லது கலாச்சாரத் திற்குக் கலாச்சாரம் வேறுபடுகிறது. சீனாவில் மனச்சோர்வும், இந்தியாவில் மனச்சோர்வும், பிரித்தானியாவில் மனச்சோர்வும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா.....? அப்படியானால் ஒரே விதமான கேள்விக் கொத்துக்களை வழங்கி அவற்றை அடையாளம் காண முடியுமா.....?

எனவே இந்த மனச்சோர்வு என்கின்ற விடயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான பல வாழ்க்கை முறைகளை எல்லாம் நல்லீம் என்ற போர்வையில் அழித்துவிட்டு, அதனாடு மனிதனின் தாங்கும் திறனையும் மலினப்படுத்திவிட்டு, மக்கள் எல்லோரும் மனச்சோர்விற்கு உட்பட்டுவிட்டார்கள் என முதலைக் கண்ணர் வடிப்பது சரி தானா.....?

சிலருக்கு மனச்சோர்வு என்பது மொழியாக அமைந்து விடுகின்றது. பிறரின் கவனத்தை தம்மேல் ஈர்ப்பதற்கு அல்லது அனுதாபத்தைப் பெறுவதற்கு இதை ஒரு ஊடகமாகக் கொள்கின்றார்கள். வேறு சிலருக்கு மனச் சோர்வு செளகரியமான வாழ்க்கை முறையாகப் போய்விட்டது. இன்னும் சிலருக்கு மனச்சோர்வு பாதுகாப்பு நிறைந்ததாகப் போய்விட்டது.

வெளிநாடுகளுக்கு குடியுரிமை பெற்றுச் செல்ல விரும்பும் பலர், தமக்கு மனச் சோர்வு உள்ளதான் மருத்துவ அறிக்கை யொன்றைப் பெறுவதற்காக என்னை நாடு வருகின்றனர். அச் சந்தர்ப்பங்களில் அவர்களில் சிலர் உண்மையாகவே தாங்கள் மனச்சோர்வினால் மிகவும் துன்புறுவதாக நான் நம்பவேண்டும் என எண்ணி அதி நாடகப் பாங்கான உடல் மொழியை நகைப்புக் கிடமாக வெளிப்படுத்துகின்றனர்.

மனநலம் என்பது ஒரு நன்நலமிக்க நிலை. ஒருவர் தனது திறன்களை உணர்ந்து, சாதாரண வாழ்க்கையில் ஏற்படுகின்ற நெருக்கடுகளுக்கு முகம் கொடுத்து, தனக்கும் சமுகத்துக்கும் உபயோகமான ஒரு

வாழ்க்கைக் கோலத்தைக் கொண்டிருத்தலை அது குறித்து நிற்கின்றது. அதாவது நன்நலம் மிக்க நிலை என்பதை ஒருவர் தனது தொழிற்பாடுகளில் வெளிப்படுத்தக்கூடிய அதி உச்சத்திலே என விளங்கிக் கொள்ளலாம். இது தேங்குநிலை அன்று, மாறாக இது ஒரு இயங்குநிலையாகும். அதாவது காலத்துடன் மாறிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையாகும். ஒருவர் நலமுடன் வாழும் போது அவரை நெருக்கீடுகள் பாதிக்கின்ற அளவு குறைகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள சமூக சமநிலை காணப்படும் போது தனிநபர் மட்டத்திலும் நன்நலம் மிக்க நிலை பேணப்படுகின்றது. ஆனால் உள் சமூகச் சமநிலை பாதிக்கப்படும்போது தனிநபரது நன்நலமும் பாதிக்கப்படும்.

இழப்புக்களை எதிர் கொள்ளும்பொழுது இவை அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. சிலர் இவ்வாறான பாதகமான நிலைகளிலும் நன்நலத்துடன் இருப்பதை நாம் காண்கின்றோம். இவர்களை தாங்குதிறன் (Resilience) உடையவர்கள் எனலாம்.


ஒரு வருடதைய தாங் குதிறன் பல காரணிகளினால் தீர்மானிக்கப்படுகிறது. முன்னைய அத்தியாயத்தில் புறக்காரணிகள் பற்றி அறிந்தோம். இந்த அத்தியாயத்தில் அகக் காரணிகள் பற்றிப் பார்ப்போம். வாழ்க்கை அனுபவத்திற்கூடாகக் கற்கப்படும் திறன்கள் சுதந்திரம், மற்றவர்களில் தங்கியிராது வாழும் தன்மை ஆகியன மிக முக்கியமான அகக் காரணிகளாகும். வாழ்க்கையைப் பெறுமதியுடனும் சுய கணிப்புடனும் அனுங்குதல் இன்னுமொரு திறன், ஆக்கச் செயற்பாடுகள், நெருக்கீடுகளைக் கையாளும் தன்மை என்பனவும் ஒருவருடதைய தாங்குதிறனைத் தீர்மானிக்கின்றன. ஆனால் எல்லோரும் தாங்குதிறனை அதிகளவில் கொண்டவர்களாக இருக்க முடியாது. தாங்குதிறன் குறைவானவர்கள் உள்ளவும் பாதிப்பிற்கு உட்படுகின்ற சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஒருவருடதைய தாங்குதிறன் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ள காரணிகளில் முக்கியமானது சமூக ஆதரவு வலைப்பின்னல் என்றால் மிகையாகாது. ஒரு தாங்குதிறன் கூடிய ஒருவரின் வகிவங்கு (Resilient Role Model) இன்னுமொரு முக்கிய காரணியாக அமைகிறது. இயற்கையாகவே திறன்களை பெற்றிருத்தல் அல்லது பயிற்சி மூலம் திறன்களை பெற்றுக் கொள்ளுதலும் தாங்குதிறன் அதிகரிக்கச் செய்கின்றது. நிறைகான் மனப்பாங்குடன் கூடிய நெருக்கீடுகளை சமாளிக்கின்ற திறன் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒருவருடதைய சமாளிக்கின்ற திறன் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு தூணாக விளக்குகிறது. ஆத்மீக நம்பிக்கை தாங்குதிறனின் ஒரு தூணாக விளக்குகிறது. அத்துடன் வாழ்க்கையின் நோக்கம் (Purpose) வாழ்க்கை கருத்துள்ளதாக (Meaning) என்பனவும் தாங்குதிறனை நிர்ணயிக்கின்ற காரணிகளாகும்.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு, மனிதனின் தாங்கும் திறனை வளர்த்து, மகிழ்வுடன் வாழ்வதற்கான முறைமைகளை மேம்படுத்துவது சரியான ஒரு வழிமுறையாக இருக்க முடியாதா.....?

பகுதி 2

மனதைச் சமைத்தல்



மகிழ்ச்சியின் பரிமாணம்

மகிழ்ச்சி பற்றிய கருத்துருவாக்கம் காலத்திற்குக் காலம் வேறுபட்டுக் கொண்டு வந்துள்ளது. மகிழ்ச்சியைத் தேடியலையும் நிலை தற்காலத்தில் அதிகரித்துச் செல்கின்றது. நாம் மகிழ்ச்சி யைத் தொலைத்து விட்டுத் தேடுகின்றோமோ அல்லது நாம் மகிழ்ச்சியை அடைவதற்குரிய தடைகள் அதிகரித்துச் செல்கின்ற னவா என நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மனிதனின் வாழ்க்கைப் பயணம் அவன் இயல்பாகவே அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியினை அடைவதற்கு பல இடர் களை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது அதற்குரிய காரணமாகும். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சி பற்றி இன்றுள்ள பரிமாணத்தில் மனிதன் அலட்டிக் கொண்டிருக்க மாட்டான். அத்துடன் எல்லா வளர்களையும் இலகுவில் அடைய முற்படுகின்ற மனிதனின் வேகம் மகிழ்ச்சியையும் உடனடியாக (Instant) அடைய முயற்சித்து, பேராவல் கொண்டு அலை கின்றது.

இதனால் மனிதனின் மகிழ்ச்சி பற்றிய பார்வை மற்றும் கருத்துருவாக்கம் மாறுபட்டுக் கொண்டு செல்கின்றது. அத்துடன் நீண்டு நிலைத்து நிற்கின்ற மகிழ்ச்சியை (Sustain happiness) அவாவுவதை விடக் குறுகிய, எதிர் விளைவென வரும் மகிழ்ச்சி யிடம் (Reactive happiness) சரணடைந்து விடுகின்றான்.

உதாரணமாக தான் காண விரும்பும் ஒரு நபரைச் சந்திக்கும் பொழுது அல்லது தனக்கு விருப்பமான பொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைந்து குதூகலிக்கின்றான். அவ்வாறான சந்தர்ப்பங்கள் அமையாதவிடுத்து துன்பத்தில் துவண்டு விடுகின் றான். ஆனால் இன்றைய காலத்தில் தனது வாழ்க்கையில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய சுய கட்டுப்பாட்டை பல காரணிகளினால் இழந்து போயிருக்கின்றான் (In change of his life).

இந்த இழப்பு அவன் விரும்பியவற்றை அடைவதிலுள்ள நிகழ்தகவுகளைக் குறைத்து விடுகின்றது. இதனால் மகிழ்ச்சி பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது. நீண்டு நிலைத்து நிற்கும் மகிழ்ச்சி

என்பது ஒருவர் தனது இறந்த காலத்தினை மீள நினைவிற்குக் கொண்டு வரும் பொழுது மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று எம்மில் பலரிடம் ஒரு கடந்தகால சம்பவத்தை நினைவுகூரும்படி கேட்டும் பொழுது பெரும்பாலும் துயரார்ந்த உணர்ச்சிகள் கலந்த நிகழ்வினையே நினைவில் கொள்கின்றனர். அதேபோல் நிகழ்காலத்தில் ‘நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா?’ என வினவினால் பலர் ‘இல்லை’ என்று பதிலளிப்பதைக் காண்கின்றோம். பலர் ‘ஆம்’ என்று சொல்வது சரியல்ல என்று கூட நினைக்கிறார்கள். அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுவது நாகரிகமல்ல என்றோ அல்லது தேவையற்ற விமர்சனங்களுக்கு உட்பட வேண்டும் என்றோ பயப்படுகிறார்கள்.

‘எதிர்காலத்தில் உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறீர்களா?’ என்றால், பலர் ‘அப்படிச் சொல்ல முடியாது’ எனப் பக்குவமாகப் பதிலளிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் சிலர் எதிர்காலம் குறித்து ஒருவித நிச்சயமற்ற தன்மையினைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இறந்த, நிகழ், எதிர் காலங்களில் ஒருவர் ஒரு தொடர்ச்சியான மகிழ்வெப் போக்கினை உணராமல், ஒரு சில கணங்களில் மட்டும் நான் உச்ச மகிழ்ச்சியை அடைந்தேன் என்று கூறுவது எவ்வளவு அபத்தம். எனவே மகிழ்ச்சி என்பது முக்காலங்களிலும் தொடர்ந்து உண்ப்பட வேண்டிய ஒன்று என்பதே முக்கியமானது.

நாம் பெறும் மகிழ்ச்சிகளில் பலவற்றை உற்று நேர்க்குவோ மாயின் அதன் கால அளவு மிகக் குறைவானது என்பது உண்மையே. ஒரு புத்தாடையை அணியும் பொழுது எவ்வளவு நேரத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றோம்? இதேபோல புது வாகனத்தை வாங்குதல், புதுமனை புகுதல் என நாம் பெரும் பாலும் அடையும் மகிழ்ச்சியின் கால அளவு விளைவாக இவ்வாறான மட்டுப் படுத்தப்பட்ட மகிழ்ச்சியைத் தரும் விளைவாக இவ் வாறான மட்டுப் படுத்தப்பட்ட மகிழ்ச்சியைத் தரும் பொருட்களை மீள மீள அடையத் துடிக்கின்றோம். இந்தத் துடிப்பே மூது நீடித்த மகிழ்ச்சிக்கு எதிரான பாத்திரத்தை வகிக்கின்றதல்லவா? மூது அடிமையானவரின் மனப்பாங்கினை ஒத்ததாக சில போதைக்கு அடிமையானவரின் மனப்பாங்கினை ஒத்ததாக சில வேளைகளில் இந்தத் துடிப்பு அமைகின்றது.

எனவே எதிர்விளைவென ஏற்படுகின்ற மகிழ்ச்சி ஒரு விதமான மாயத் தோற்றுமே ஒழிய உண்மையான மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனெனில் சரியான தெளிவில்லாமல் இலக்கு அற்ற பயணமாக அத்தகைய மகிழ்ச்சி அமைந்து விடுவது தவிர்க்கப்பட முடியாதது. அத்தகைய மகிழ்ச்சி அமைந்து விடுவது தவிர்க்கப்பட முடியாதது. முக்காலமும் நீண்டு செல்கின்ற அக மகிழ்ச்சியே உண்மையான

மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனவே தான் மகிழ்ச்சி பற்றிய சரியான கருத்துருவாக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமானது. அல்லது மகிழ்ச்சி பற்றிய எமது கருத்துருவை மீறுநிருவாக்கம் (Reframe) செய்து அதன் மனப் பரிமாணத்தை உருவாக்க வேண்டியது மிக முக்கியமானது. ஏனெனில் மகிழ்ச்சி என்பது தேங்கி நிற்கும் ஒரு குட்டையைப் போன்றல்லது, அழகாக ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றது. அது சதா சூருமாறிக்கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். அப்படியான மீள் பார்வைப் பணியினை இந்நால் மேற்கொள்ள முயற்சிக்கின்றது.

மகிழ்ச்சி என்றால் என்ன? என்னும் வினா எழுகின்ற வேளை யில் அது ஒரு பொருளா..... அல்லது மன்றிலையா..... அப்படி யில்லையாயின் அது நாம் செய்கின்ற ஒரு தெரிவுதானா..... அல்லது நாம் அடைய வேண்டிய உன்னதமான இலக்குத்தான் மகிழ்ச்சியா..... இல்லாவிட்டால் நாம் செய்கின்ற பயணம்தானா..... போன்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.

மகிழ்ச்சி, ஒரு பொருள் அல்லது பதார்த்தம் (Substance) எனக் கொள்வோமாயின் சில அதை நாம் இலகுவாகப் பணம் மற்றும் வளங்களால் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறாயின் சிலர் வாதிடுவதைப்போல சில போதைப் பதார்த்தங்கள் மகிழ்ச்சியை நம்மில் உருவாக்கி விட முடியும்.

அல்லாவிடின் அது ஒரு மனநிலை (Mental state) எனக் கொள்வோமாயின் சில இரசாயன மாற்றங்களினால் மன நிலையை மாற்றி விட முடியும். அத்தகைய இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்ட மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைந்து விட முடியும். இவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இது ஒரு புத்திசாதுரியமான தெரிவு (Choice) எனக் கொள்வோமாயின் மூலசாலிகளால் அதனை அடைந்து விட முடியும்.

பலர் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவு செய்பவை மகிழ்வைத் தராமல் போகின்றன. இவற்றால் மகிழ்ச்சியை விபரிக்க முடியாமையால் அதனை ஒரு இலக்காக (Target) கொள்வோமாயின் நாம் உகந்த சீரான பாதையில் பயணம் செய்து அதனை அடைந்து விடலாம். அத்தனை சலபமாக மகிழ்ச்சி அமைவதில்லை என்பதால் அதை ஒரு பயணம் (Journey) என நினைப்போமாயின் முழுவீச்சில் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும். இவை எவற்றினாலும் மகிழ்ச்சியை முழுமையாக விபரிக்க முடியாதுள்ளதல்லாவா...?

அப்படியானால் மகிழ்ச்சி என்பது தான் என்ன?

அது மேற்குறிப்பிடப்பட்ட எல்லாவற்றினாலும் விளங்கப்படுத் தக்காடிய ஒரு திறன் (Skill) என்பதே சாலப் பொருத்தமானது.

நாம் அந்தத் திறனைச் சரியாக உள்வாங்கி அதனை மேலும் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாம் எமது திறனை உபயோகிப்பது இல்லை. அல்லது அதனை உபயோகிக்காது இருக்க உருவாக்கப் படும் சந்தர்ப்பங்களுக்குப் பலியாகி விடுகின்ற தூர்ப்பாக்கியமும் உண்டு.

ஆரும்ப காலத்தில் இயல்பாகவே இருந்த இந்தத் திறனின் பரிமாணம் தற்போதைய நவீன காலத்தில் வேறுபடுகின்றது. ஆகவே அதன் விளைவாக நாம் அந்தத் திறனை இழந்து தவிக்கின்றோம். மனிதன் தன் வாழ்வில் கொண்டுள்ள கட்டுப்பாடு (Control) பல வழிகளினால் இழந்தப்பட்டதே இந்தத் திறனை இழந்ததற்கான பிரதான மூல காரணம் ஆகும்.

இன்றைய நவீன பொருள் நுகர்வுக் கலாசாரம் பல வகை களிலும் வர்த்தகத் தன்மை கொண்டது. பொருள்களும் அல்லது முதல் ஈட்டும் அவல முயற்சியில் மனிதன் வகுத்துக்கொண்ட விழுமியங்களால் அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எமது பொழுதுபோக்கினைப் பல தகவல் தொடர்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. எமது போசாக்கினைப் பல பல்தேசிய உணவு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எமது நோயினைக் குணப்படுத்தும் மருந்துப் பொருட்கள் பல பல்தேசிய மருத்துவ நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

இவ்வாறாக எமது வாழ்வில் எமக்குரிய பொறுப்பு, கடமை, கட்டுப்பாடு போன்ற பலவற்றை ஆதாயத்தில் மட்டும் குறியா யிருக்கின்ற சில நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு நாம் அந்த நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிகழ்வே நாம் துன்ப மடைவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

உதாரணமாக சிறிதளவு மது அருந்துதல் உடல் ஆரோக்கியத் திற்கு உகந்தது என மீள மீள விளங்கப்படுத்திரிகை கள், நீங்கள் நாளொன்றுக்கு சமார் 10,000 அடி நடப்பதனால் உடல் ஆரோக்கியத் துக்குக் கிடைக்கும் அதீத நன்மைகள் பற்றித் தெரிவிப்பதில்லை. ஏனெனில் அந்த விளங்கப்படுத்துக்குப் பின்னால் மிகப் பெரிய மதுபான நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவுகளை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

உடற்பயிற்சி பற்றிச் சதா பேசும் அறிவித்தலானது உடற்பயிற்சி உபகரணங்களை உற்பத்தியாக்கும் நிறுவனங்களின் அனுசரணை

என்பதை நாம் சற்று உற்று நோக்கினால் அவதானிக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நடந்து சென்று உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி எவரும் விளங்கப்படும் செய்வதில்லை. இதன் விளைவாகப் பலரும் உடற்பயிற்சி நிறுவனங்களுக்கே செல்கின்றனர். இதனால் நடப்பது ஒரு விதமான நாகரிகம் (fashion) அல்லது நவீனம் (modern) என்ற தகைமையை இழந்து விடுகிறது. இது திட்டமிடப்பட்டுச் செய்யப்படும் ஒன்று என நீங்கள் உணரவில்லையா...

நன்கு உடற்பயிற்சி செய்துவிட்டு ஒருவர் உணவுருந்தச் செல்வது பெரும்பாலும் பக்டான விரைவுணவு (Fast food or Jung food) என்பதும் விரைவு உணவு விடுதிகளுக்கே ஆகும். அங்கு சத்துக்கள் குறைந்த ஆனால் மிகவும் சுவையுட்ப்பட்ட உணவு வகைகளை உண்ணுகின்ற பரிதாபம் நிகழ்கின்றது. உடற்பயிற்சியின் பின் அத்தகைய உணவுகளை உண்பதனால் ஏற்படும் பயன் என்ன? ஏனெனில் குரக்கன், தினை, சாமை போன்ற அதி போசாக்குள்ள உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் நாம் தொலைத்த மகிழ்ச்சியைப் போல் எம்மால் தொலைக் கப்பட்டு வெகு நாட்களாகி விட்டன.

இவ்வாறானவர்கள் வருட இறுதியில் பிரபலமான மருத்துவ மனையில் தங்களின் உடலை மருத்துவசோதனைக்கு உட்படுத்திச் சரி பார்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் மருத்துவக் காப்புறுதி செய்திருப்பார்கள். முழு உடல் சோதனை (Full body checking) என நன்கு விளங்கப்படுத்தப்படுகின்ற சில பொதி களுடன் பல மருத்துவ நிறுவனங்களும் மருத்துவர்களும் காத்துக் கிடக்கிறார்கள். இந்தத் தேவையற்ற பரிசோதனைகளால் எங்கோ மூலையில் கிடக்கின்ற விடயங்கள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு அவற்றுக்குத் தீர்வாகச் சில விலையுயர்ந்த மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அவற்றைப் போட்டி போட்டுக்கொண்டு விநியோகிப்பதற்கு மருந்தகங்கள் காத்து நிற்கின்றன.

எனவே நாம் இழந்து தவிக்கும் எமது ‘நன்நலம்’ எமது கட்டுப்பாட்டுக்குள் எப்போதுதான் வரப்போகின்றது என்பதை நன்கு சிந்திந்துப் பாருங்கள்.

எமது மகிழ்ச்சி சில நிறுவனங்களின் பொருள் ஈட்டும் பேராசைக்குப் பலியாகிப் போயிருப்பதை உங்களும் முடிகிறதா?

பலரும் ‘நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கிறோம். மனதில் சந்தோசம் இல்லை. ஆனால் எல்லோரும் கூடி மது அருந்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ எனப் புழுகு கின்றனர். ஆனால் மகிழ்ச்சி மது என்ற இரசாயனப் பதார்த்தம் மூலம் கொண்டு வருப்படுவதாகக் கொள்வோமாயின் அந்த மது முதலில் உடலில் சேர்ந்து பின்னரே

மூளைக்கு வர வேண்டும். அதற்குச் சில நிமிடங்கள் ஆகும். அப்படியானால், இவர்கள் ஒரு சொட்டு மது நாவில் பட்டதும் எவ்வாறு குதூகலிக் கிறார்கள்? உண்மையில் அங்கு ஒன்றுகூடல் என்ற நிகழ்வில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியினை மதுவினால் ஏற்படுவதாக நாம் கற்பித்துக்கொள்வதன் விளைவு தான் இது. நன்பர்களுடன் மது அருந்திக் கும்மாளம் இடுகின்ற ஒருவர் அதே மதுவினை அதே அளவில் அதே மதுக் கிண்ணத்தில் வீட்டில் அருந்தும் பொழுதும் கும்மாளமிடுவதற்குப் பதிலாகத் தன் வாழ் க்கைத் துணையை அடித் துத் துன்பப்படுத்துகின்றால்லவா.....? ஒரே இரசாயனப் பதார்த்தம் எவ்வாறு இவ்விதமாக இரட்டைத் தன்மை யைப் பெறுகின்றது? இது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயம் அல்லவா?

இப்பொழுது விளங்குகிறதா, மகிழ்ச்சியை நாம் எங்கு தொலைத்திருக்கிறோம்..... உடல் ஆரோக்கியத்தை எதனிடம் பறி கொடுத்திருக்கிறோம் என்பது.....

எம்மிடம் இயல்பாக உள்ள மகிழ்வதற்குரிய திறனை பல இடங்களில் எமக்குத் தெரியாமலேயே தொலைத்துவிட்டு, குறுக்கு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்ற அல்லது நவீனமயைப் படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற குப்பைகளிடம் தேடிக் கொண்டிருக்கிறோமல்லவா.....?

மகிழ்ச்சி என்பது சிலருக்கு அழகு சாதனப்பொருட்கள் போல ஆகி விட்டது. சிலவேளைகளின் அதனைக்கொண்டு அலங் கரித்துக் கொள்கிறார்கள். ஆனால் அது மது அடிப்படைத்திறன் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இப்பொழுது ஒரு புதுவகையான மகிழ்ச்சி தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் சிறிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் உள் வளத்துணையாளர்களை நாடுகின்ற தன்மை. எல்லாவற்றிற்கும் உளவளத் துணையாளர்களை நாடுகின்ற இந்தப் போக்கு உளவளத் துணைக்கு அடிமை / சீர்மிய அடிமை (Counselling addiction) எனக் கொள்ளலாம். நாம் மற்றவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது உதவி செய்து ஆலோசனை வழங்கி ஒரு சமூகமாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது அவற்றுக்கும் தொழில்ரதியான தீர்வுகளை உருவாக்கிக் கொண்டுள்ளோம். மக்களுக்கு அன்றாடம் பிரச்சினைகள் வராதா என்கூக்கிக் கொண்டு பல உளவளத்துணையினர் / சீர்மியர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

பர்ட்சைக்குத் தயார்ப்படுத்தவின் போது ஏற்படுகின்ற அழுத்தங் களுக்குக்கூட மாணவர்கள் இப்பொழுது மனநல மருத்துவர் களிடம்

வருகிறார்கள். இப்பிரச்சினைகளை ஆசிரியர்கள் கையாண்டு ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பாடசாலையில் உருவாக்க முடியாமல் போவதால் இந்தத் துயர்நிலை ஏற்பட்டு அதற்கு மனச் சாந்தம் தரும் மாத்திரைகளை மட்டுமே இப் பிரச்சினைக்கு தீர்வாகச் சிபாரிசு செய்யும் போக்கை பல மருத்துவர்கள் ஆரம்பித்து நிலைமையை மேலும் மோசமாக்கு கிறார்கள்.

இடர் மிகுந்த வாழ் க்கைப் பயணம் எமக்கு வாழ் வில் சலிப்பட்டுகின்றதே தவிர மகிழ்ச்சி எங்கோ சென்று ஒளிந்து கொண்டு தன்னைத் தேடும்படி மனிதனை அழைக்க மாட்டாது. ஆகவே இந்த இடர்களை இலகுவாகக் கையாண்டு தடைக் கற்களைக் கடந்து பயணிக்க வேண்டியது நமது தேவை. பாதையில் பயணிக்கும் போது ஏற்படும் குன்றுகளும் குழிகளும் பார்வைக்குத் தெரிகிறது. ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் இவை தெரியாமல் போவதால் நாம் அவற்றுக்குப் பலியாகின்றோம். சில வேளைகளில் குழிக்குள் விழுந்தது தெரியாமல் குதூகலிக் கின்றோம். நாம் வெளியே வர முயற்சிக்காமல் மற்றவர்களைக் கை தூக்கிவிடும்படி கேட்பது வேடுக்கையானதல்லவா...? இத்தகைய இக்கட்டுகளிலிருந்து விடுபடுவதோடு நாம் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்து கொள்வதன்றி வேறு எந்த மார்க்கமும் இல்லை.

நெருக்கீடும் ஆரோக்கியமும்

நெருக்கீடு (Stress) பற்றிப் பல்வேறு வியாக்கியானவ்கள் முன் வைக் கப்படுகின்றன. எல்லாவற் றையும் நெருக்கீடு என்ற அடைமொழிக்குள் அடுக்கி விடுவதால் ஏற்படும் ஆபத்துத்தான் என்ன?

மனித வாழ்க்கை ஆரம்ப காலத்திலிருந்தே நெருக்கீடுகளுக்கு உட்பட்டுத்தான் நகர்ந்திருக்கின்றது. கொடிய விலங்குகளுடன் காடுகளில் மனிதன் வாழ்த் தலைப்பட்டதிலிருந்து அடுக்கு மாடிகளில் வாழுகின்ற இன்றைய நிலை வரை நெருக்கீடுகள் நிறைந்தது தான். அப்படியானால் நாம் இன்று நெருக்கீடு பற்றி அலட்டிக் கொள்வதன் பின்புலம் தான் என்ன?

உயிரியல் நீதியாக எமது உடல் நெருக்கீடுகளை எதிர் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே ஆபத்து நேரும் சந்தர்ப்பங்களில் உடல் தயார்ப்படுத்தலினால் இப்படி ஏற்படுகிறது என்பது உயிரியல் ஆய்வாளர்களின் வாதம். அப்படியானால் ஆபத்து அற்ற நிலையில் மனதின் கட்டுப்பாடு உடலில் ஆதிக்கம் செலுத்த முடியாதுள்ளதா....?

இப்படியான வினாக்களுக்கு நாம் முகம் கொடுப்பதற்கு முன் மனம் பற்றிய சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். மனம், உடல் என ‘மனிதன்’ பிரிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு வரலாற்றின் உணர்ப்பட்டது. ஆனால் அந்தக் கூறு பலவகை களிலும் மனிதனின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டது. ஏனெனில் நாம் நினைப்பவற்றை முழுமையாகச் செய்து முடிக்காமல் போன சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அவற்றை நாம் நினைவிற்குக் கொண்டுவர அப்பால் முடியும். அப்படி யானால் எமது உடல் எமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்கு கின்றமையை ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுகிறதல்லவா....?

எனவேதான் மனம் ஒரு குருங்கு எனச் சிலர் குறிப்பிட, சிலர் மனிதனை யானையும் அதன் பாகனும் என்று விபரித்தார்கள். எமது ஆளுமைக்குட்பட்ட பகுதி பாகன் என்றால் எமது கட்டுப் பாட்டிற்கு

உட்படாத பகுதி யானை என ஒப்பிடுகின்றார்கள். ஏனெனில் பாகன் யானைக்கு மேலிருந்து ஒரு திசையில் பயணிக்க முற்படுகின்ற போது யானையோ வேறு திசையில் பயணிக்கிறது. இதனால் மனத்தை நனவு மனம் என்றும் நனவிலி மனம் என்றும் பிரிக்க முற்படுகின்றனர். மனிதனது உணர்ச்சிகளை நனவிலி மனதில் போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர். இந்தச் சிக்கல்தான் எம்மை நாம் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதற்குக் காரணமாக அமைகின்றது.

இந்துக் கடவுளரையும் அவர்களது வாகனங்களையும் ஒப்பிடும் பொழுது எனக்கு இந்தப் பாகன் யானை நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாதது. சிவன் எருதின் மேல் வருவது ஒரு அமைதி உணர்வாகவும் சிங்கத்தின் மேல் தூர்க்கை வருவது ஒரு வித ஆக்ரோச உணர்வாகவும் மனதில் பதிகிறது. எனவே நனவு அல்லது எமது ஆளுமைக்குட்படும் பகுதியினைக் கொண்டு நனவிலி அல்லது எமது கட்டுப்பாட்டிற்கு அடங்காத பகுதியினைச் சீர் செய்ய வேண்டியது முக்கியமல்லவா? ஆனால் அது ஒரு நேரடியான கட்டுப்பாட்டினைக் கொண்டிராததுதான் அதனைப் புதிர் மிக்கதாக எமக்கு உருச் செய்கிறது.

நான் இவற்றினைக் காளை மாட்டிற்கும் கன்றுக் குட்டிக்கும் ஒப்பிடுவதுண்டு. சிலருடைய கட்டுஞ்கடங்காத மனம் காளை மாடாகவும் வேறு சிலரின் கட்டுக்கடங்காத மனம் கன்றுக்குட்டி போலவும் இருக்கிறது. ஒருவேளை இயல்பாகப் பிறப்பில் அத்தகைய நிலையைக் கொண்டதாக இருக்கலாமே என வாதிட்டாலும் அனுபவ முதிர்ச்சி என்பது காளை மாட்டினைக் கட்டிப்போட்டுக் கண்றுகுட்டியாக்குவதே அன்றி வேறில்லையே. ஆயினும் பல சந்தர் ப்பங்களில் எமது ஆளுமைக்குட்பாத் மனம் காளை மாடாக இருப்பதையே நாம் விரும்புகின்றோம். ஏனெனில் சிலவேளைகளில் மனிதன் பச்சோந்தி போன்று உருமாறுவதை அவதானிக்க முடிகிறதல்லவா? தனக்குக் கீழ் வேலை செய்பவர் களிடம் காளை மாடாகவும் தனது மேலதிகாரியிடம் கன்றுக் குட்டியாகவும் ஒரே நாளில் ஒருவரால் இருக்க முடிகிறதல்லவா....? ஒருவர் தனது கட்டுப்பாட்டை மீறிய பகுதியில் ஆதிக்கம் செலுத்தாமல் இது சாத்தியமாகுமா....?

மனிதனை உடல், மனம் என்று பிரித்ததனால் அவன் பல வேளைகளில் மனப் பிரச்சினைகளை உடல்ரீதியாக வெளிப் படுத்தத் தலைப்படுகின்றனன். உலகில் உள்ள எந்த வெளி நோயாளர் பிரிவிலும் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறு வாழ்க்கைப் பிரச்சினைகளை உடல் ரீதியாக வெளிப் படுத்துகின்ற மெய்ப்பாடு சார்ந்த குணங்குறிகளுடன் வருகின்றார்கள். அதுவே அவர்களுக்கு பழக்கமாகி

விடுகிறது. இதற்கு மருத்துவ உலகமும் காரணமாக அமைந்துள்ளது. எச்சில் விழுங்குவதற்குக் கடனமாக இருந்தால் அது தொண்டைப் பற்றுநோயாக இருக்கலாம் என எழுந்தமானமாகக் கூறும் ஒரு மருத்துவரின் அறிவுரை பலரை வைத்தியசாலைக்குச் சென்று தொண்டைக் குழியினைப் பரிசோதிக்க வைக்கிறது.

எந்த விதமான விழிப்புணர்வும் அற்று உடல் குணங்குறிகளுடன் வருபவர்களை நாம் வலிந்து உடல் - மன ஒருமைப் பாட்டினை வலியுறுத்த வேண்டி ஏற்படுகிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.

எனவே தான் எம்மைப் பற்றி நாமே புரிந்து கொள்ள முடியாதுள்ளமை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்ற தல்லவா....? பூரணத்துவமாக மனிதனைப் புரிந்து கொள்ள முற்பாது விரும்பியவாறு பகுதி பகுதியாக விஞ்ஞானிகளும், தத்துவஞானிகளும் பிரித்துப் பார்த்ததன் விளைவாக மனிதன் ஆரோக்கியமற்று அலைந்து திரிய நேர்ந்தது. ஒரு கண் முயற்சியமற்று அலைந்து தோயாளியின் ஊதிப் போயிருக்கும் வயிற்றைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அதே நோயாளியின் வயிற்றுக் குள் நுண்ணிய கருவியை விட்டுப் பரிசோதிக்கும் வைத்தியருக்கு அவனுக்கு மனச்சோர்வு இருப்பது பற்றி அவதானிக்க வேண்டிய தேவையில்லை.

எம்மில் பலரோ எல்லாவற்றையும் விடுத்து நால் கட்டுவதிலும் பேய் கலைப்பதிலும் நம்பிக்கை வைத்து ஆரோக்கியத்தைப் பேண முயற்சிப்பது நவீன மருத்துவத்தின் இத்தகைய பலவீனங் களின் விளைவாகவா என எண்ணத் தோன்றுகின்றதல்லவா....!

குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு ஏற்படுகின்ற தலைவலிக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் மருத்துவம் பார்க்க முற்படுவது எவ்வளவு மட்மைத் தனமானது. இதற்குப் பின்னால் லாபமிட்டும் நிறுவனங்களின் நலன் இருப்பதை மறுக்க முடியுமா...?

மருத்துவம் இன்று தனது ஆத்மாவை இழந்துவிட்டு வெறும் அலங்காரங்களாகத் தோன்றுவதனால் ஆரோக்கியம் பற்றிய பார்வை பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இது வெறுமனே அறியாமை மட்டுமல்ல அதற்கும்பால் ஒரு வித மறுதலிப்புடன் கூடிய திட்டமிட்ட செயல் எனவும் கொள்ளலாம்.

எனவேதான் இன்று நெருக்கீடு என்பதை முதன்மைப் பிரச்சினையாகத் தூக்கிப் பிடித்துப் புலம்புகின்ற மருத்துவ உலகம் மனிதனுடைய தாங்கும்

திறனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களே அதற்குக் காரணம் என்பதை குசகமாக மறைத்து விடப் பார்க்கிறது.

இது வேறு மனிதர்களுக்கு ஒரே மாதிரியான நெருக்குதல் ஏற்படும் பொழுது இருவரும் வெவ்வேறு விதமாக அதனை எதிர் கொள்ளவதை நாம் கண்டிருக்கிறோம். அப்படியானால் அது அவர்களது வளங்களில் தங்கியுள்ளது என்பதே முடிவாகும். இந்த வளங்கள் மனிதகுலத்தின் வெவ்வேறு பிரிவினரிடையே வேறுபட்டுள்ளன என்பதை இங்கு முக்கியமாகச் சுட்டிக்காட்ட வேண்டும். நான் இங்கு வளங்கள் எனக் குறிப்பிடுவது வெறுமனே பொருளாதாரக் கருத்தியலில் மட்டுமல்ல.... ஒருவரது தனிப்பட்ட வளங்கள், அவர் சார்ந்த சமூகத்தின் வளங்கள் ஆகிய சகல வளங்களினதும் சேர்க்கையையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன். எமது இந்த வளங்கள் எவ்வாறு காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது மனித வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும்.

சமூகமாக இணைந்து வாழ்ந்த மனிதன் கய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்கின்ற ஐந்துக்களாக மாற்றப்பட்ட காரணம் தான் என்ன? பாடி, ஆடி, சுடி வாழ்ந்த மக்கள் கூட்டத்தை பொருள் ஈடுபடும் நோக்கில் பிரித்துவிட்டு இப்பொழுது சில ஆதிக்குடிகளில் நிலவும் நீடித்த ஆயுள் பற்றி ஆய்வு செய்வதில் எந்தப் பயனுமில்லை.

நெருக்கீடு என்பது ஒரு சார்பு நிலையாகும். நெருக்கீடுகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஏதுவாக எமது வளங்களை அதிகரிப்பதே நாம் செய்யக் கூடிய சிறந்த வழிமுறையாகும். ஏனெனில் எமது நெருக்கீடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் பார்க்க வளங்களை அதிகரிப்பதில் எமது கட்டுப்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. இந்த வளங்களைப் பற்றி விவாதிப்பதும் விபரிப்பதுமே இந்த நூலின் தலையான பணியாகும்.

இந்த நூல் விபரிக்கின்ற திறன்கள் எல்லாம் வளங்களே. திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாம் எம் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஆரோக்கியமாக இருப்பவர்களாக விளம்பரப்படுத்தப்படும் பலர் உள்ளையில் ஆரோக்கியமற்றவர்களாக உள்ளனர். ஒரு மதுபான விளம்பரத்தில் வரும் நபரின் மகிழ்ச்சி அந்த மது பானத்தை அருந்துவதனால் கிடைப்பதில்லை. அந்த விளம்பரத் திற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் தங்கியுள்ளது. எமது சினிமாக கதாநாயகர்கள் புகை பிடிப்பதை ஒரு கெளரவமான செயற்பாடாகக் காணப்பிப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆனால் அதன் பின்னால் இலாபமிட்டும்

நிறுவனம் ஒன்றின் மறைகரங்கள் இருப்பதை மறந்து விடுகின்றோம். ஆனால் அதைப் பார்ப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்.

ஆரோக்கியத்தை அழித்து அதனாடு பொருள் ஈட்டுகின்ற நிறுவனங்களின் ஸ்தாபகர்த்தியான பலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முற்படுபவர்களிடம் இல்லாமல் போனதே இன்றைய துண்ப நிலைக்குக் காரணமாகும். இதன் பயனாக இவர்களின் பொய்மை நிறைந்த பித்தலாட்டத்திற்குப் பலியாகிப் போவதே எமது ஒரே தெரிவாக இருக்கப் போகின்றதா.....?

அயலவர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து கூழ் குடித்து மகிழ்ந்த நமது சமூகத்தை மதுபானமும், ஆரோக்கியத்துக்குக் கேடான பகட்டான உணவு வகைஞும் நிரம்பிய உணவுகங்களுக்குத் தள்ளிவிட்ட கயமை பல்தேசிய நிறுவனங்களையே சாரும் ஒரு மதுபானக் கடையில் ஒளித்துக் குடித்தவற்றை பல்பொருள் அங்காடிகளில் முழுநாளும் கிடைக்கக் கூடியதாகச் செய்த இந்த நிறுவனங்கள் கொள்ளள கொள்ளும் செல்வம்தான் எவ்வளவோ.... அதே அதிகார முகவர்கள் ஆரோக்கியம் பற்றி தேனொழுகப் பேசுவதை நாம் வாய் பின்து கேட்டுப் பூரிக்கின்றோமல்லவா....

இந்த மாயைகளில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ளாமல் நாம் ஆரோக்கியம் பற்றியும் மகிழ்ச்சி பற்றியும் முழுமையாக அறிய முடியாது. ஏனெனில் இங்கே நடைபெறுவது வெறுமனே மூலதனச் சரண்டல் மட்டுமல்ல, எங்களது ஆரோக்கிய சரண்டலுமே எனத் தயங்காது கூற முடியும்.

நெருக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு மனித குலத்தின் தாங்குதிறன் குறைந்துவிட்டதாகப் பிரச்சாரப்படுத்துவதோடு இந்த நெருக்குதல்களில் இருந்து தற்காலிகமாக விடுபடுவதற்கு மது, மாது, மசாஜ் போன்ற பல மாயை நிறைந்த வழிகளைக் காட்டு கின்றார்கள். எத்தனையோ மன, உடல் ஆரோக்கிய சிகிச்சைப் பொதிகளை இன்று எம்மிடம் விற்க முற்படுகின்றனர். பல கவர்ச்சிகராமான விளம்பரங்கள் மூலம் எமக்கு இது பண்டமாக் கப்படுகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களை கவர்ச்சிப் பதுமைகளாகக் காட்டி இந்தக் கைங்கரியங்களை கச்சிதமாகச் செய்து முடிக்கின்றார்கள். எந்த விதத்திலும் பெண்ணுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத பொருட்களுக்கான விளம்பரங்களில் பெண்களின் கவர்ச்சித் தோற்றும் பயன்படுத்தப்படுவதை நாம் பல தடவை காண்கிறோம். பல சுஞ்சிகைகள் இதனைப் போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றன.

இத்தனை இடர்களுக்கு மத்தியில் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவ்வாறான குழ்ச்சிகளை இனக் கண்டு புற மொதுக்குவதுடன் உண்மையான ஆரோக்கியம் பற்றிச் சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது எமது தலையான பணி யாகின்றது. மாயைகளிலிருந்து விடுபடாமல் ஆரோக்கியம் பற்றி யும் மகிழ்ச்சி பற்றியும் பேசுவது அர்த்தமற்றது.

எது உங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றது? நீங்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கின்றீர்கள், அல்லது யாரைத் திருமணம் செய்து கொண்டார்கள் போன்றன பெரிய அளவில் உங்களது மகிழ்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உங்களது மகிழ்ச்சியின் சரிபாதிப் பங்கு உங்களது பரம்பரை அலகினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பிறகும் போதே அது நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சோர்வடைந்து விடாதீர்கள். ஏனெனில் மீதமாகவுள்ள பாதிப் பங்கில் நீங்கள் தாக்கத்தினைச் செலுத்த முடியும். இங்கு பத்து வீதமான பங்கினை புறக் காரணிகளே தீர்மானிக்கின்றன. மிகத் துண்பமான வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்களுக்கு இந்தப் புறக்காரணி களின் பங்கு பத்து வீதத்துக்கும் அதிகமாக இருக்கலாம். ஏனெனில் இந்த ஆய்வுகள் விளிம்பு நிலை மக்களிடையேயோ அல்லது உள்ளக இடம் பெயர்ந்த மக்களிடையேயோ செய்யப் படவில்லையே.....! ஆயினும் மிகுதி நாற்பது வீதமான பங்கு உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது உங்களது செயற்பாடுகளில்....!

இச்செயற்பாடுகளைத் தீர்மானிப்பவை சிந்தனைகள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள், மனப்பாங்குகள் போன்ற பலவாகும். இந்த நால் இவற்றைப் பற்றியே விரிவாக ஆராய முனைகின்றது. விளிம்பு நிலை மக்களிடையேயும், உள்ளக இடம் பெயர்ந்தோரி டையேயும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் புறக்காரணிகள் பற்றிய மேலும் பல விடயங்கள் தெரிய வரும். எது எவ்வாறாயினும் உங்களது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகளில் மூன்றிலொரு பங்கு உங்களது கைகளிலேயே தங்கியுள்ளது என்பது இங்கு முக்கியமாகச் சூடிக் காட்டப்படுகிறது.

நாம் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு அல்லது அதனை நாம் அறிந்து கொள்வது எவ்வாறு என நீங்கள் ஜயமுறவுது எனக்குப் புரிகின்றது. நாம் எமக்கு உடல் உபாதைகள் ஏற்படும் போது மட்டுமே வைத்தியரை நாடிச் செல்கின்றோம். ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக இருக்கின்றோமா என்று ஆராய்வதுண்டா...? அப்படிச் செய்வோமாயின், அப்போது ஏற்படும் துண்பம் தாங்கிக் கொள்ள

முடியாததாக இருக்கும். இவ்வாறே மகிழ்ச்சியையும் அளவிட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

உங்களிடம் இருக்கும் திறன்களை மேலும் வளப்படுத்து நகள். எனினும் உங்கள் மகிழ்ச்சியினை மேம்படுத்திக் கொண்டுள்ளிருக்களா எனப் பர்த்தித்துப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் இது பட்டப் படிப்போ அல்லது தொழில் சார்ந்த முயற்சியோ அல்ல. கேள்விக் கொத்து மூலம் மகிழ்ச்சியின் பரிமாணத்தை அளவிட முயல்வது முடத்தனமானது. மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் உரிய தன்வயப் பட்ட உணர்ச்சி அல்லது கருத்துருவாக்கம் பெற்ற வாழ்வனுபவம். இதை அளவிட முற்படுவது சிலவேளைகளில் மன்னல் மருத்துவத் துறையில் குறித்த சில சிகிச்சைகளுக்குத் தேவைப்படலாம். முழுச் சமுகத்துக்கும் இந்த அளவிட்டைப் பயணபடுத்துவதனால் மேலும் துன்பம் அதிகரிப்பதுடன் சமுகத்தை மேலும் பிளவிற்கும் பிரிவினைக்கும் இட்டுச் செல்லும் அபாயத்தைத் தோற்றுவிக்கக் கூடும்.

இவற்றை நான் உங்களுடைய சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

மனவளர்ச்சியும் மனநலமும்

பலர் வாழ்க்கையின் ஏதோ நாட்கள் கடத்துவதைப் போன்று கடத்திவிடுகிறார்கள். அவர்கள் வளர்வதில்லை. அவர்கள் வெறுமனே முதிர்வு அடைகிறார்கள். இந்த முதிர்வு அடைதல் என்பது வெறுமனே உடலுக்கு மட்டும் பொருத்தப்பாடானதல்ல. மனதிற் கும் பொருத்தப்பாடுடையதே. வாழ்க்கை அனுபவங்கள், கற்றல் என்பன சிலருக்கு எவ்விதத்திலும் பாதிப்பினையும் மாற்றத்தினையும் ஏற்படுத்தாதுவிடுகின்றது. வயதுக்கேற்ற மனதும் முதிர்வு அடைந்து விடுகிறதே ஓழிய அவர்களில் வளர்ச்சி என்பது மிகக்குறைவாக அமைந்துள்ளது. இத்தகையவர்கள் திறன்களைக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்தாமல் மனச்சஞ்சலத்துடன் வாழ்கிறார்கள் சிலர் மதுப்பழக்கத்தை அறவே வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். அதைத் தங்களது ஆரோக்கியமான தெரிவாக ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் வாழ்கிறார்கள். வேறு சிலரோ மதுவே தனது நாளாந்தப் பானமாக அருந்துகிறார்கள். அதை அவர்கள் பிழையாகக் கருதித் துன்பம் அடைவதில்லை. ஆனால் மூன்றாவது குழுவினரான பலர் மது அருந்துவதைத் தவிர்த்து கடும் சிரமத்துடன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு பலர் குடித்து மகிழ்ந்து சந்தோசமாக வாழ்வதாக எண்ணி எண்ணிப் பெருமுச்சுகிறார்கள். இவர்கள் இருதலைக் கொள்ளி நிலையில் காணப்படுகிறார்கள். இவர்களே பரிதாபத்திற்குரியவர்கள். இது வெறுமனே மதுப் பழக்கத்திற்கு மட்டும் பொருத்தப்பாடுடையதல்ல. எமது பல நடவடிக்கைகளுக்கு இது பொருத்தப்பாடானது. பலரது செயற்பாடுகள், சிந்தனைகள் இத்தகையது. இவர்கள் தான் வளர்ச்சிக்கு செல்லாத வெறுமனே நாட்களைக் கடத்துகின்ற மக்கள் கூட்டம். இந்த மக்கள் கூட்டம் தங்கள் வாழ்வின் தெரிவுத் திறன் கட்டுப்பாட்டுத் திறன் என்பவற்றை வெறும் சடங்கு சம்பிரதாயத்திற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு மகிழ்ச்சியற்று வாழ்கின்றனர். வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தன்மையினை இழந்துவிட்டு முதிர்வு அடைந்து கொண்டு செல்கின்றனர். வளர்ச்சி வீதம் வேறுபட்டாலும் வளர்ச்சியடைய வேண்டிய தேவை மனத்துக்குண்டு. அதுவும் நவீன வாழ்க்கை முறையில் மாற்றங்கள் அதிகமாக எம்மை அனுகும் போது இதன்தேவை

அதிகரிக்கின்றது. வெறுமனே நல்லமயமான வாழ்வுக்குரிய மாற்றங்களை நான் குறிப்பிடவில்லை. நான் பலர் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தன்மையினை இழந்துகொண்டு பலர் நல்லமயமான வாழ்க்கையை நோக்கி விரைவாகச் செல்வது தங்களுடைய நெருக்கீடுகளைத் தவிர்த்து அதில் தங்கியிருந்து ஒரு போலியான முகத்தினைக் காட்டுவதற்கே எங்களது வாழ்க்கைத் தெரிவு என்பது எங்களிடம் இருந்து பலராலும் பறிக்கப்படும். எதைத் தெரிவுசெய்வது என்பது இன்று கடினமாகிவிட்டது. வர்த்தக போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தெரிவுக்கான விடயங்கள் பல இருக்கின்றன. அதில் போலிகளும் மலிந்திருக்கின்றன. முன்பு கழிவைறகளுக்குச் செல்வதற்குரிய பாதனிகளைப் பார்ப்போமானால் அதில் கறுப்பு நிற்தினாலான ஒருவகை மட்டுமே காணப்பட்டது. அதைத் தெரிவு செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. இன்று அத்தகைய பாதனிகள் ஏழு வர்ணங்களில் இருக்கின்றன. அதை, ஒவ்வொரு கிழமை நாட்களுக்கும் ஒன்றேன அணிந்தால்தான் மனச்சஞ்சலம் குறையும் என்ற நிலை காணப்படுகின்றது. ஆனால் இது எந்த வகையிலும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவில்லை. இடம்பெயர் முகாம்களுக்கு மக்களுக்குரிய குடிப்பதற்குரிய நீர் கிடைக்காத காலத்திலும் ஏழு வர்ணப் பாதனிகள் வந்து குவிந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முகாம்களில் காய்ச்சலுக்குக் கொடுக்கின்ற மாத்திரைகளின் ஒன்றின் விளம்பரம் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது. அதன் விளைவாக ஒருவித காய்ச்சல் பரவிய நிலையில் அந்த மாத்திரையினைச் சிறுவர்களுக்கு அதிகளவில் கொடுத்து சில உயிர் இறப்புக்கள் ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.


அத்தியாவசியமான பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை எமது வாழ்க்கையை விளம்பரத்தினாடாக ஆக்கிரமித்திருக்கின்றது. விளம்பரத் தகவல்கள் சிற்றதாக்கிப் பார்க்காமல் விற்பனை ஒன்றிற்காகவே செயற்படுத்தப்படுகிறது. இதனால் இந்த நாவலகளினாடாகத் தெரிவுகள் செய்யமுடியாமல் அல்லல் படுகின்றனர். தெரிவுகள் அதிகமாக இருப்பதைப் பாதகமாகக் கொள்ளவேண்டியதில்லை. வாழ்க்கையில் தெரிவுகள் அதிகமாக இருக்கும் போது மனிதன் பலமடைகின்றான். தெரிவு செய்கின்ற திறன் என்பது மிகமுக்கியமான வாழ்க்கைத் திறன். பலர் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தெரிவு செய்கின்ற விடயத்தில் திறன் உள்ளவர்களாக இருக்கின்றமையினால் அது சாத்தியமாகின்றது. பல நேரங்களில் தெரிவு செய்கின்ற திறன் அற்றவர்கள் தங்கள் உயிர்களை மாய்ப்பதற்கு முற்படுகின்றார்கள். அப்படி முற்பட்டவர்களிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக்

கேட்கும்போது வேறு எந்தத் தெரிவும் எனக்கு இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் இன்றைய வர்த்தக உலகம் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களுடைய பொருட்களை விளம்பரம் செய்து அதனை எமிடிடம் தினித்து எங்களது தெரிவு செய்யும் திறன்களை மறைமுகமாகச் சிதைக்கின்றது. போலியான விளம்பரங்கள், அந்தகைய விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் திறனற்ற நிர்வாக இயந்திரம், பணம் படைத்த நிறுவனங்கள். பல கவர்ச்சியான விளம்பரங்களுக்குப் பெரும்பாலான பணத்தினைச் செலவுபிப்பதனால் சரியான தகவல்கள் மறைந்துபோய் விளம்பரத் தகவல்கள் நிறைந்திருக்கின்றன. விளம்பரத் தகவல்களினால் அறிவைப் பெருக்கவேண்டிய அவலமான நிலைக்கு மனிதன் இட்டுச்செல்லப்படுகின்றான். நுளம்பினைக் கட்டுப்படுத்தும் வழிகள் என்னவென்று கேட்ட போது பாடசாலைச் சிறுமி நுளம்புச் சுருள் உற்பத்தி செய்யும் நிறுவனத் தின் பெயரைக் குறிப்பிட்டது இங்கு நினைவுக்கொள்ளக் கூடியது. அந்தப் பள்ளிச் சிறுமி நிலை அனுதாபத்திற்குரியது. நாமும் பல சந்தர்ப்பங்களில் இத்தகைய நிலையிலே காணப்படுகின்றோம். எனவே தான் அவல நிலையை அறிந்து கொண்டு அதனாடு தெரிவு செய்யும் திறனை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதுவே உண்மையான வளர்ச்சியாக இருக்கின்றது. அத்தகைய வளர்ச்சியே மன ஆரோக்கியத்திற்கு வழிசமைக்கமுடியும். அதிலும் சிறுவர்களின் பிஞ்ச மனத்தினை இந்த விளம்பரங்கள் கொள்ளலையடித்து கொண்டு செல்லுதல் ஒருவிதச் சூறையாடல் என்றே குறிப்பிடவேண்டும். பெற்றோர்களுக்கு முன்பே இந்த குழந்தைகளை வியாபார நிறுவனங்கள் குறையாடிக் கொண்டு செல்கின்றன. அதனைக் கையாலாகாத தனத்துடன் பெற்றோர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிடச் சில பெற்றோர்கள் அதைப் பெருமை பேசுகின்ற இழிவு நிலையில் காணப்படுகின்றனர். இந்த அவலமான நிலையை எதிர்கொள்ளுகின்ற நிலைக்குச் சிறுவர்களைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. விற்பனைப் பொருளாக கல்வி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் சிரமமான பணி என்பதனையும் மறுதலிக்கமுடியாது. இவ்வாறு தயார்படுத்த வேண்டிய சிறுவர்களுக்கு அவர்கள் காற்கின்ற கல்வியே வியாபாரப் பொருளாகப் போகின்ற அவல நிலை காணப்படுகின்றது. ஆகவே நுகர்வுக் கலாச்சாரம் மனிதனை ஒரு போதைக்கு அடிமையாக்குகின்ற நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது. அது ஒரு வெறித்தனமான நிலையையே ஒத்ததாகும். நல்ல வாழ்க்கையில் கிடைக்காத பொருளிற்காக எத்தகைய பெறுமானங்களையும் இழந்து அதைப் பெறுவதற்கு எதையுமே செய்யக்கூடிய நிலைக்கு மனிதன் செல்வதென்பது போதைப் பொருளுக்கு அடிமையான நிலை என்பதை

விட வேறு எவ்வாறு சொல்லமுடியும். இவ்வாறு போதைக்கு அடிமையாகிச் செல்கின்ற நிலையை வளர்ச்சி என்று கொள்ளமுடியுமா? இதை ஆரோக்கியமான வளர்ச்சி என்று யாரும் கூறுவாரானால் அவரது மனநிலை பரிசோதிக்கப்படவேண்டியதே. போதைக்கு அடிமையாகும் ஒருவர் நாளுக்கு நாள் மேலும் மேலும் அடிமையாகிக் கொண்டு செல்வதை வளர்ச்சி என்று குறிப்பிடமுடியுமா? இதனையே மனவளர்ச்சிக்கும் குறிப்பிடவிரும்புகின்றேன். போலியான கவர்ச்சிகரமான வினைத்திறன் கூடிய வாழ்க்கை என எண்ணுகின்ற மாயத்தோற்றத்தைத் தருகின்ற வளர்ச்சியை விடத் தன்னை உணர்ந்து தனது புலன்களைத் தெரிந்து தெரிவுகளை சரியாக கணித்துப் பிறழ்வு அற்ற சிந்தனையையும் கொந்தளிப்பற்ற உணர்ச்சியையும் பெற்று மனிதன் வளர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்கின்றது இதுவே உண்மை மனவளர்ச்சியாகும். அதுவே மன ஆரோக்கியத்திற்கு வழிசெமக்கும்.

பகுதி 3

திறன்களைப் படைத்தல்



சுய கணிப்பும் நிறைகாண் மனப்பாங்கும் (Self esteem & Optimism)

சுய கணிப்பு என்பது ஒரு மனநிலையே. அது உங்களை நீங்களே பார்ப்பதையும் உணர்வதையும் குறித்து நிற்பதுடன் மற்றவர் களை நீங்கள் மதிப்பீடு செய்வதனையும் புரிந்து கொள்வதனையும் உள்ளடக்கியது. பலர் நினைப்பது போல் இது வெறுமேனே சுயநலம் சார்ந்த தற்காதல் நிலையல்ல. இது தங்களுக்குத் தாங்களே கொடுக்கிற ஒரு பெறுமானம் அல்லது விழுமியம் என்பதே சாலப் பொருத்தமானது.

தான் யாரென்பதைப் புரிந்து கொள்கின்ற தன்மை மனிதனுக்கு மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ள ஒரு பண்டு. ஏனைய விலங்குகளுக்கு இந்தப் பண்பு இல்லை. இதனாலேயே சுய கணிப்பு என்பது முக்கியமாகின்றது. இது வெறுமேனேயே ஒருவருடைய அகம் சார்ந்த எண்ணக்கரு மட்டுமல்ல, அது அவனை வெளி உலகுடன் பிணைக்கின்றது. ஆனால் இது ஒரு மாறாக் காரணியல்ல. வாழ்க்கையின் சிறு பராயம் முதல் உருவாக்கப்பட்டுக் காலத்துக் காலம் செப்பனிடப்பட்டு அல்லது துருப்பிடித்துச் செல்கின்ற நிலையாகும். இது ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற சம்பவங்கள், அதன் காரணமாக உருவாகும் உணர்ச்சிகள், உருவகித்துக் கொண்ட நேரான எண்ணங்கள் ஆகியவற்றால் கட்டமைக்கப்படுகின்றன. இது ஒருவருடைய உணர்ச்சிகள், ஆசைகள், திறன்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வைப்புலம் ஆகும். நான் இதனை ஒரு சாளரத்துக்கு ஓப்பிடுவதுண்டு. அந்த சாளரத்தி னாடாவே நாம் எம்மையும் பிறரையும் மதிப்பீடு செய்கின்றோம். நாம் பிறருடனான தொடர்பையும் இந்தச் சாளரத்தினாடாவே ஏற்படுத்துகின்றோம். இது வாழ்க்கைப் பயணத்தின் போது அளவிலும் பண்பிலும் மாறுபட்டுச் செல்கின்றது.

சிலரது ‘சாளரம்’ சிறு துவாரமளவுக்குக் குறுகியது. வேறும் சிலரது மிகப் பெரிய வெளியாக விரிந்து செல்கின்றது. பெரும்பாலானவர்களின் ‘சாளரம்’ சராசரி அளவினதாக அமைந்துள்ளது. தன்னையும் புற

உலகையும் ஒருவர் எத்தகைய ‘சாளரத்தினுடாகப்’ பார்க்கின்றார் என்பதைப் பொறுத்தே அவரது பார்வைப்புலம் அமைகின்றது. சாவித் துவாரத்தினுடாக பார்ப்பதோ அல்லது முழுக் கதவையும் திறந்து பார்ப்பதோ அவரவர் தெரிவு. சாவித் துவாரமளவான கிறிய சாளரத்தினுடாக ஒருவரைப் பார்க்கும்போது அவரது குணாதிசயங்களின் ஒரு பகுதியை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இது பூரணமான தல்ல. பார்வைப்புலம் விசாலமாக விரிகின்றபோது ஒருவருடைய சகல குணாதிசயங்களையும் மதிப்பிடலாம். அதுவே முழுமையானதாக இருக்க முடியும். இதனாலேயே உயர் சுய கணிப்பு உடையவர்கள் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்து கின்றார்கள். முழுமையாக ஒன்றை உணரும் போது ஏமாற்றங் கருக்கான சந்தர்ப்பங்கள் குறைவடைகின்றன.

இந்தப் பார்வைப் புலத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை? ஒருவரது சிறு பராயம் என்பது இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் தீர்க்கமான பங்கினை வகிக்கின்றனர். அவற்றுடன் அவரது கலாச்சாரப் பின்புலம், சமூகச் சூழல், தொடர்பு சாதனங்களின் செல்வாக்கு ஆகியவையும் தாக்கம் செலுத்துகின்றன. ஒருவருடைய சுய ஆளுமையிலும் இந்தப் பார்வைப் புலத்தின் வீச்சு பெருமளவில் தங்கியுள்ளது. நவீன உலகில் மனிதன் தன் சுய ஆளுமையில் கொண்டுள்ள கட்டுப் பாடு பெருமளவு இழக்கப்படுவதனால் சுய கணிப்பீடும் தாழ்வடைகின்றது. சுய ஆளுமையைக் கட்டுபாட்டினால் கொண்டு வரும் திறனுடைய ஒருவருக்கு அவருடைய சுய கணிப்பை மேம்படுத்தும் ஆற்றல் கை கூடுகின்றது. எனவே சுய கணிப்பீட்டைப் பேணுவது ஒருவரது கைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது எனலாம். இந்த நாலில் சூறப்படும் பல திறன்கள் சுய கணிப்பீட்டை அதிகரிப்பதற்கு உந்துசக்தியாய் அமைவன.

சுய கணிப்பு என்பது ஒருவர் தன்னுடைய உபயோகத் தினையும் செயற்திறனையும் மதிப்பிட்டுக் கூறுகின்ற ஒன்று என்று கூறலாம். இது மனதின் ஆழத்தில் உள்ள வாழ்க்கையின் பலவற்றைத் தீர்மானிக்கின்ற ஒரு கணிப்பு என்பதும் உண்மையே. உங்களை நீங்களே ஏற்றுக் கொள்வதும் இதன் ஒரு அம்சம். உங்களுடன் நீங்கள் எவ்வாறு உறவு கொள்கின்றிர்கள் என்பதையும் சுய கணிப்புத் தீர்மானிக்கிறது.

பெறுமானம் கொண்ட ஒரு மனிதனுக்குத் தன்னைத் தீர்மானித்துக் கொள்வதற்கு இது உதவுகின்றது. உயர் சுயகணிப்பு கொண்ட ஒருவர் தன்னை ஒரு உபயோகமான மனிதராகவும் தன் வாழ்வு பல

பெறுமானங்களைக் கொண்டதாகவும் கருதுகிறார். அதேவேளை தாழ் சுயகணிப்புக் கொண்டவர் தான் எதற்கும் பிரயோசனமில்லாதவர் எனக் கணிப்பிடுகின்றார். அதனால் அவருக்கு தாழ் சுய கணிப்பே எதிரியாக அமைந்து விடுகிறது. அதனால் அவர் நெருக்குதல்கள் ஏற்படும் போது துவண்டு விடுகின்றார். அதேவேளை உயர் சுயகணிப்புள்ளவர் சாதகமற்ற குழநிலைகளிலும் தாக்குப் பிடிக்கக் கூடியவராக அமைகின்றார். ஏனெனில் அவர் தன்னை ஒரு நேர் மனப் பாங்குடன் நோக்குகின்றார். அத்துடன் அவர் தன்னை மட்டு மல்லாமல் பிறரையும் அத்தகைய கண்ணோட்டத்திலேயே பார்ப்பதனால் உறவுச் சிக்கல்களில் சிக்கித் தவிப்பதுமில்லை. அவர் சமூகப் பிரச்சினைகளுக்கு இலகுவாக முகம் கொடுக்கக் கூடியவராகவும் அமைகின்றார். அவர்களாலேயே பிறருடன் ஆரோக்கியமான உறவினை ஏற்படுத்த முடிகிறது. திருமண உறவு போன்றவற்றில் ஆரோக்கியமான உறவுநிலையை பேணுவதில் உயர் சுய கணிப்புப் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்துடன் உயர் சுய கணிப்புக் கொண்டவர்கள் சிறந்த சாதனை யாளர் களாகவும் இருக்கின்றனர். இதற்கு முற்றிலும் எதிர் மாறாகவே தாழ் சுயகணிப்பு கொண்டவர் அமைகின்றார். அவர் மற்றவர்களுடன் முரண்படுவதால் அவர்களுடன் ஆரோக்கியமான உறவினை ஏற்படுத்த முடியாமல் தவிப்பார். அதனால் அவரது சாதனை முயற்சிகள் முற்றுப் பெற முடியாமல் தடங்கல்களை எதிர் கொள்வதுடன், தாழ் சுய கணிப்புக் கொண்டவர் உளத் தாக்கங்கள் பலவற்றைக் கொண்டவராகவும் மாறுகின்றார். இத்தகையவர்களிடம் பதகளிப்பு மற்றும் மனச்சோரவு ஆகியவற்றின் குணங்குறிகள் வெளிப்படுகின்றன.

நீங்கள் பாராட்டப்படும் போது, முக்கியமானவராக கணிப்பிடப் படும் போது, அல்லது உங்கள் மீது பிறரால் அதிக கவனம் செலுத்தப்படும் போது உங்கள் சுயகணிப்பு அதிகரிக்கப்படுகிறது. இவை நடைபெறாதவிடத்து நீங்கள் உங்களைப்பற்றிக் குறைவாக என்னத் தலைப்படுவீர்கள். உங்களைச் சூழ ஆதரவான, பாராட்டு கின்ற, உற்சாகப்படுத்துபவர்கள் இருப்பார்களாயின் உங்கள் சுயகணிப்பு உயர்வாகவே இருக்கும். அதன் போது இளையைவில் நீங்கள் ஆழமாகப் பதித்துக் கொண்ட எதிர் மறை என்னைக் களைத் தூக்கி ஏற்றுக்கூடிடு நீங்கள் நேரான என்னங்களை உங்கள் மீது செலுத்தத் தலைப்படுவீர்கள். உங்களைச் சுற்றி அத்தகைய நபர்கள் இல்லாதவிடத்து உங்களை நீங்களே ஆரோக்கியமான திசையில் பாராட்டி எதிர்மறை என்னங்களை நேர் என்னங்களாகப் பிரதி செய்து உங்கள் சுயகணிப்பினை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சுய கணிப்பு உங்கள்

மகிழ்ச்சியினைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே சுய கணிப்பினை நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதனாடாக நாம் மகிழ்ச்சியினை உணர்க் கூடியதாக இருக்கும்.

நிறைகான் மனப்பாங்கு என்பதைப் பிரகாசமான பக்கத்தை நோக்குதல் அல்லது நிறைவான பகுதியினைக் கவனித்தல் எனக் கொள்ளலாம். ஒரு கண்ணாடிக் குவன்ஸில் நீர் அரைவாசிக்கு இருக்கும் பொழுது நிறைவான மனப்பாங்கு கொண்டவர் ‘அரைப் பகுதியாவது நீர் இருந்ததே’ என்பார். அதேவேளை குறைகான் மனப்பாங்கு உடையவர் ‘சி... அரைவாசிக்கு மட்டுமே நீர் இருக்கிறது’ என்று குறைபட்டுக் கொள்வார். நிறைகான் மனப்பாங்கும் மகிழ்ச்சியும் ஒன்றோடு ஒன்று சமாந்தரமாகச் செல்பவை. ஆனால் நாம் இன்று நவீன வாழ்க்கையில் துயரங்களை மின் மினச் சந்தித்துக் கொண்டிருப்பதனால் ஒரு வித குறைகான் மனப்பாங்கினைப் பெற்றுக் கொள்கிறோம். இத்தகைய மன நிலையை சமூகம் உள்வாங்கிக் கெர்ஸ்னைம் பொழுது மகிழ்ச்சி அற்று மனச்சோர்வு ஏற்படுவது இயல்பானதே. ஆனால் மனிதனால் குறைகான் மனப்பாங்கி லிருந்து நிறைகான் மனப்பாங்கினை நோக்கி நகர்ந்து அதனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதே பல ஆய்வுகளின் முடிவாக இருக்கிறது. நிறைகான் மனப்பாங்கு உள்ளவர்கள் உயர்ந்த சுயகணிப்புக் கொண்டவர்களாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் தங்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் தன் பொறுப்பு டையவர்களாகவும் இருப்பர். அவர்கள் ‘செய்ய முடியும்’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அவதானிக்கலாம். இதுவே வளமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஏது நிலையாக அமைகின்றது.

எங்களைப்பற்றிச் சரியாக எடை போடாது விடின் நிறை கான் மனப்பாங்கினை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் சுய கணிப்பினை அதிகரிக்காது நிறை கான் மனப்பாங்கினை மேம்படுத்த முடியாது. இந்த இரண்டினையும் அதிகரித்துக் கொள்ளவிடின் மகிழ்வினைப் பெற்றுக் கொள்வது சாத்தியமாகாது.

சுயகணிப்பு என்பது அதிகரித்துக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதும், நிறைகான் மனப்பாங்கு கற்றுக் கொள்ளக் கூடியது என்பதும் இங்கு முக்கியமானது. இவை இரண்டினாடாகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நாம் மேற்கொள்ள முடியும்.

சமூக இணைவும் கூடி வாழ்தலும் (Social cohesion & living together)

எமது சமூகம் பல நெருக்கீடுகளுக்கு முகம் கொடுத்த போதெல்லாம் மக்களுக்கிடையே இருந்த சமூக இணைவே அவர்களைப் பாதுகாத்து வந்துள்ளது. மனநல மருத் துவர் கள் அல்லது உளவளத் துணையாளர்களே அவர்களைப் பாதுகாத்த தாக என்னுவோமாயின், அது மிகவும் அபத்தமானது.

அண்மையில் நான் கடமை புரியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வன்னிப் போரவெத்தால் பாதிக்கப் பட்டவர்கள் சிலரைப் பார்வையிட நேரிட்டது. தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தாய் தன் மகளைப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாள். மகள் கணுக்கால் பகுதிக்கு கீழ் முறிவுற்ற நிலையில் திருமலை வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டிருந்தாள். அந்தத் தாய் தனது கணவனைப் பறி கொடுத்த துயரிவிருந்தாள். அந்த கட்டிலிற்கு அருகே இன்னுமொரு பெண்மனி கையெலும்பு முறிந்து படுத்த படுக்கையாக இருந்தாள். அந்தப் பெண்மனிக்கு உதவியாக ஒருவரும் இல்லாத நிலையில் தன் மகஞாடன் வந்திருந்த தாயே உதவியாக இருந்ததைக் காண முடிந்தது. இந்தச் சம்பவம் சமூக இணைவு மிகவும் ஆரோக்கியமானதும் அவசியமானதும் என்பதைப் புரிந்து கொள்வதற்குத் தகுந்த உதாரணமாகும். சமூக ஆதரவு என்கின்ற நிலையே பல நெருக்கீடுகளிலிருந்து மனிதன் தன்னை மீட்டுக் கொள்ள உதவுவதாகப் பல ஆய்வுகள் கட்டிக் காட்டுகின்றன.

ஊரில் ஒரு மரணச் சடங்கு நடந்திருந்தால் சுமார் ஒரு மாத காலத்துக்கு அந்த வீட்டில் உள்ளவர்கள் சமைக்க மாட்டார்கள். சுற்றுமூம் அயலவர்களும் தான் அவர்களுக்கான உணவைத் தயாரித்துப் பரிமாறுவார்கள். உணவுடன் அவர்களது ஆதரவும் கிடைக்கப் பெறுவதனால் இழவு வீட்டிலுள்ளவர்கள் தங்களது இழவிருக்கச் செயற் பாட்டினைச் சுலபமாகக் கடந்து செல் வதை நாம் கண்டிருக்கின்றோம்.

துயருறும் மனிதனை ஆசவாசப்படுத்தி ஆதரவளித்து அவனைப் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் சமூகமும் அதன் சடங்குகளும்

செய்தளவிற்கு வேறு எதுவுமே செய்ய வில்லை என்பதே உண்மை. அந்தச் சமூக இணைவிற்கு இன்றைய நவீன தொழில் நுட்பங்களும் தனிமனிதனை முதன்மைப் படுத்துகின்ற வாழ்க்கை முறைமைகளும் வேட்டு வைத்துள்ளன. வெறுமனே இணையத் தளங்களையும், மின்னஞ்சல்களையும் பார்வையிட்டவாறும் தொலைக்காட்சியினை ரசித்தவாறும் உலகமே ஒரு கிராமமாகி விட்டதாக சத்துமிட்டுக் கொண்டு தனிமைச் சிறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன். அவனது பாதுகாப்புக் கவசமான சமூக ஆதரவை மெல்ல மெல்ல இழந்து போவதால் அவன் மன நெருக்குதல் களுக்கும் மனச் சோர்விற்கும் ஆளாகின்றான். புதுவிதமான ஒரு 'தனிமை நோய்' ஏற்படுகிறது என்று வியாக்கியானப்படுத்தி ஒரு கண்டுபிடிப்பில் இறங்கியிருக்கிறது மருத்துவ உலகம்.

சமூகத்துடன் இணைவதையும் மத, கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் நவீன யுகத்திற்கு ஒவ்வாத ஒன்றாகப் பலர் கருதுவதும் இப்பொழுது அதிகரித்துச் செல்கின்றது. ஒரு உணவு விடுதியில் தனியாக அமர்ந்து கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு கொண்டு தொலைக்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை ரசிப்பதே இப்போதையவர்களின் நவீனம். இதனால் இழக்கப்படுவது அவர்களது ஆரோக்கியம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் கூடத்தான் என்பது கணக்கு.

இன்றைய ஆய்வுகள் ஆரோக்கியமான சமூக உறவுகளை கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் காணப்படு வதாகக் கூறுகின்றன. ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்து வதனால் மனிதன் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றான். பாதுகாப்பு உணர்வு, உணர்ச்சி நிலை பாதுகாப்பு, கவனிப்பு, முன்னுரிமை போன்ற பல உணர்வுகளை உள்வாங்குகின்றான். அதுவே அவனது மகிழ்ச்சிக்கு வித்திடு கிறது. எமது உயிரியல் தேவையும் அதனைச் சார்ந்ததாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் சுமார் 90,000 கட்டிள்மைப்பருவத்தினிடையே செய்யப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் மாணவர்களில் மகிழ்ச்சியை பாதிக்கின்ற பல காரணிகள் பற்றி (நூற்றுக்கு மேற்பட்ட) ஆராயப் பட்டது. அதில் முக்கியமான காரணிகள் அந்த மாணவர்கள் வீட்டுடன், பாடசாலையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதிலேயே பிரதானமாகத் தங்கியுள்ளது எனக் கோடிட்டுக் காட்டியது. குறைந்தளவு இணைப்பைக் காட்டியவர்கள் அதிகளில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த இணைப்பு முதலில் வீட்டிலும் பின்னர் பாடசாலையிலும் அதனைத் தொடர்ந்து சமூகத்திலும் ஏற்படும் பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மிக முக்கிய காரணிகளை புறம் தள்ளும் போது நாம் அன்றாட

நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அல்லல் படுகிறோம். சில உளவளத் துணையாளர்களுடன் சென்று துண்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்குக் காத்து நிற்கின்றோம். ஏனெனில் எமது இரண்டாவது திறன் என்பது, நாம் சமூகத்துடன் இணைவுடன் கூடி வாழ்வதற்குரிய திறனேயாகும்.

கூடி வாழ்தல் என்கின்ற மனதிலை முதலில் குடும்பத்தில் ஏற்பட வேண்டும். குடும்பத்தில் கூடி வாழும் நிலையை அடையாமல் சமூகத்தில் அது சாத்தியமாகாது. குடும்பம் ஒரு அலகாகத் தொழிற்படுகின்ற நிலைமை மிக முக்கியமானது. பல குடும்பங்களில் அங்கத்தினர் பெளதிர்தியாகப் பிரியாமல் ஒன்றாக வாழுவதை அவதானிக்கலாம். ஆனால் அவர்கள் உளவியல் ரதியாகவும் தொழிற்பாட்டு ரதியாகவும் ஒரே கூறாக இருப்பதில்லை. குடும்பத்தில் முரண் பாடுகள் ஏற் படாது என்று நான் வாதிடவில்லை. முரண்படுகின்றமையும் ஒருவிதத்தில் இணைவினைக் காட்டுகின்ற வெளிப்பாடேயாகும். முரண்பாடும் இல்லை, அதேவேளை வேறு எந்தத் தொடர்பாடலும் இல்லை என்னும் நிலை ஆரோக்கியமானது அல்ல. முரண்படுகின்ற போதும் ஒரே கூறாகத் தொழிற்படுகின்றமை இங்கு முக்கிய மானது. இந்த அடிப்படைத் தன்மையே சமூக இணைவிற்கு வித்திடுகிறது. இதற்குச் சில சமூக நிறுவனங்களின் பங்குகள் முக்கியமானது. அதனால்தான் விழாக்களும், நிகழ்ச்சிகளும் இந்த இணைவினை மேலும் வலியுறுத்தி மேம்படுத்துகின்றன.

சனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடற்கரைக்குச் செல்வதற்கு அச்சுமற்று ஒதுங்கியிருந்த காலத்தில், திருமலை காளியம்மன் கோவில் விழாவில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கடவில் கூடியிருந்ததைக் காண முடிந்தது. கடல் மீது இருந்த அச்சத்தை அகற்றுவதற்குச் சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருந்த வர்களுக்கு அந்தச் சம்பவம் திகிலுட்டியது. ஆனால் அந்தச் சிகிச்சையாளர்களையும் மக்கள் கடலுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார்கள் என்பதே உண்மை. இவ்வாறான மகத்துவங்களை நாம் புறந்தளிவிட்டுத் தனிப்பட்ட சிகிச்சைகளை மட்டும் சர்வரோக நிவாரணியாகக் காட்டுரப்பாக் கூடாது. எமது சமூகத்தினுள் இயல்பாகவே பல உளச்சிகிச்சைக்குரிய கூறுகள் இருப்பதை நாம் மறுதலிக்க முடியுமா.....?

அனர்த்தங்களினால் சமூகக் கட்டமைப்புகள் சிதைந்தழிந்து போகும் வேளைகளிலெல்லாம் இந்த சமூக இணைவையும் கூடி வாழ்தலையும் மீள உருவாக்குவதை விட மிகச் சிறந்த வழிமுறைகள் இருக்க முடியுமா....? இந்த நிலையை உருவாக்கு வதில் கலை, இலக்கிய மற்றும் சமய விழாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சமூகக்

கட்டமைப்புகள் மீவும் ஒரு வாகாமல் இருப்பதில் ஒரு சிலருக்கு இலாபமிருப்பதால் தான் நாம் வேறு முறைகளைப் பெரியளவில் பிரச்சாரப்படுத்திக் கொண்டு இருக்கின்றோமா....?

இன்று சமூக இணைவுக்கும், குடும்பம் கூடி வாழ்தலுக்கும் பிரதான தடையாக இருப்பது இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையின் வேகம். இன்றைய வாழ்க்கை மிகவும் வேக மாகவும் பரபரப்பாகவும் மாற்றப்பட்டு வருகின்றது. வருமானத் தைப் பெருக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி அதனையே வாழ்வின் மகிழ்ச்சியாகவும் சாதனையாகவும் காட்ட முற்படு கிண்ணமை மிக முக்கியமான தடைக்கல்லாக அமைகின்றது. எனவே இந்தப் பொறிகளினுள் சிக் காமல் வாழ்க்கையை நகர்த்துவோமானால் சமூக இணைவு சாத்தியமானதே.

‘நன்றாக உழைத்தால் தானே சந்தோசமாக இருக்கலாம்’ எனப் பலர் குறிப்பிடுகின்றார்கள். இங்கு ‘உழைப்பு’ என்பது அதிகமான பொருள்கள் தானே. எனினும் அவ்வாறு எல்லாவற்றையும் பலி கொடுத்து ஈட்டப்படுகின்ற பணம் மீவும் சந்தோஷத்திற்கென முதலிடப்படுகிறது. ஆனால் அங்கு உண்மை யான மகிழ்ச்சியைக் காண முடியாமல் எல்லோரும் தவிக்கின்ற ஸ்ர. பல ஆய்வுகள் ஒருவரது வருமானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்பதைச் கட்டிக் காட்டுகின்றன. எனவே எமது சகல சுகங்களையும் பலி கொடுத்து அதிகமாக பொருள் ஈட்டிப் பின் அதனை முழுமையற்ற சந்தோசத்தைப் பெறுவதற்காக முதலிடுவதை விடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சரியான திட்டமிடவினுடோக மேற்கொள்வது மிகவும் மேலானது. பஞ்சம் தலை தூக்குகின்ற காலத்தில் செமித்து வைத்தவற்றை உபயோகிப்பதைப் போன்றதல்லவே மகிழ்ச்சி. அது நீண்டு நிலைத்துச் செல்கின்ற உணர்வொன்றாகும்.

குடும்பத்துடன் உரிய நேரத்தைச் செலவழிக்காமல், சமூகத்துடன் சிறிதளவு பொழுதினையேனும் கழிக்காமல் பொருள்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர் களில் ஏத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? இதற்கு விடை காணப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை.

நான் பொருள் ஈட்டலை முற்றாக நிறுத்திவிட்டு ஞானிகள் போல வாழ வேண்டும் என்று கூற வரவில்லை. பொருள்களை தேவை சரியான அளவில் உணர்ப்பட்டு அதே நேரத்தில் மனித தேவையின் மற்றைய காரணிகளையும் சரியாகக் கணிப்பிட்டுச் செயல்படுவோமானால், இது ஒரு பெரும் பிரச்சினையாக அமையாதல்லவா.....!

நகிழ்ச்சியும் கட்டுப்பாடும் (Flexibility & Controllability)

கால ஒட்டத்தில் நிகழும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்கின்ற தன்மையையே இங்கு நெகிழ்ச்சி என நான் குறிப்பிடுகின்றேன். நாம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதை (Openness to change) ஒரு முக்கியமான திறனாகவே கொள்ள வேண்டும்.

எங்களுடைய வாழ்க்கைப் பயணம், எமது பெற்றோருக்கு நாம் குழந்தையாக இருந்து, நமது குழந்தைகளுக்கு நாம் பெற்றோராக மாறுகின்ற ஒரு மாற்றமே. அத்தகைய மாற்றங்களை உள்வாங்குகின்ற தன்மை மிக முக்கியமானதல்லவா.....?

சில பெற்றோர்கள் இன்னும் குழந்தைகள் போலவே நடந்து கொள்கின்றனர். சில குழந்தைகளும் பெற்றோர்களைப்போல் நடக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு பதவிக்குத் தகைமையற்ற ஒருவர் அப்பதவியை ஏற்று அவஸ்தைப்படும் நிலைக்கு இது ஒப்பானதாகும். அதே போல் மனைவிக்குக் கணவனாக, தாய்க்கு மகனாக இருப்பதும் அவ்வாறே. சிலர் இந்த மாற்றங்களைத் தகுந்தவாறு உள்வாங்கிக் கொள்ளாததன் விளைவாக அவர்களது குடும்பங்களில் உறவுச் சிக்கல்கள் உருவாகின்றன.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நடுத்தர வயது மாது ஒரு நாள் என்னிடம் வந்தார். ‘நானும் அவரும் கல்யாணம் செய்து கொண்ட புதிதில் அடிக்கடி திரைப்படம், கடற்கரை என்று சுற்றுவோம். இப்பொழுது அப்படி நடப்பது அரிதாகி விட்டது’ என முறையிட்டார். ‘திருமணமான புதிதில் நீங்கள் காதல் கொள்ளும் தமபதிகளாக இருந்திருப்பிரகள். இப்பொழுது பொறுப்புள் பெற்றோராக இருக்கின்றமையை உணர்வில்லையா..... இந்தக் கால மாற்றத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வில்லையா.....’ என நான் கேட்டதும் சுற்றுச் சுதாகரித்து, புன்னைக்கத்தவாறு யோசிக்கத் தலைப்பட்டார். அதற்காக நான் அவர்கள் திரைப்படம், கடற்கரை என்று செல்ல வேண்டாம் என குறிப்பிடவில்லை. முன்பு சென்றது போல அடிக்கடி செல்ல இயலாது. பெற்றோராக இருந்து

தமது மழலையுடன் விளையாடுவதனால் மகிழ்ச்சியைப் பெற முடியாதா? சினிமாப் படங்களில் காதலர்கள் சுற்றித் திரிவதே மகிழ்ச்சியான வாழ்வம் சமாகக் காட்டப்படுவதனால் குழந்தைகளின் மழலை மொழி பற்றி, அவர்களின் ‘துரு துரு’ என உறவுகொள்ளும் மனநிலை பற்றி அதிகம் அறியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் நெகிழ்ச்சி என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிள்ளைகள் எதை வேண்டு மாணாலும் செய்யலாம் என்று அவர்கள் பாட்டிலே விட்டு விடுகிறார்கள். அது அபாயகரமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நெகிழ்ச்சி (flexibility) என்பதும், எவ்வித கட்டுப்பாடும் அற்று இருப்பதும் (uncontrollability) ஒன்றாக முடியுமா.....?

சிலர் கடும் சட்ட திட்டங்களுடன் கூடிய விடுதி வாழ்க்கை அமைப்பைப் போன்ற ஒழுங்கு முறைகள் கூடாது என் நினைக் கிறார்கள். அப்படியாயின் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தேவையில்லையே. அங்கு அவர்கள் அன்புக் கட்டளைகளை (Love regulation) விதிக்கா விட்டால் குழந்தை குற்றவாளி யாகவும் ஒழுக்கமற்றவராகவும் வளர்வதைத் தவிர்க்க முடியாது. எனவே தகுந்த கட்டுப்பாடுகளும் ஆரோக்கியமானவையே ஆகும். பாதையை வலது, இடது என நாம் வகுத்துக் கொள்ள விட்டால் பாதையில் ஒழுங்காகப் பயணம் செய்ய முடியுமா.....? ஒழுங்கும் விதிமுறைகளும் வாழ்க்கைப் பயணத்திற்குத் தேவையானதே.

அடுத்து தனிமனிதனின் கய கட்டுப்பாட்டுத் திறன் (Sense of personal control) என்பதும் முக்கியமானது. எமது வாழ்க்கையை நாமே தீர்மானிப்பவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களின் நிகழ்ச்சி நிரலின்படி செல்வோமாயின் துன்பமடைய நேரும். பலர் வேறு சிலருடைய நிகழ்ச்சி நிரல்களை ஒன்றாகப் போட்டு குழம்பிப் போய் உள்ளதை நாம் அவதானிக்கலாம். கேட்கும் எல்லோருக்கும் மறுக்க முடியாமல் தலையாட்டிவிட்டு யாருடைய வேலையையும் சரியாகச் செய்து முடிக்க முடியாமல் தினாறு வார்கள். மது அருந்தும் வழக்கமற்ற ஒருவர் திருமண நெவையத்தில் மற்றவர்களின் வற்புறுத்தவின் விளைவாக மதுவருந்தி போதையுடன் வீடு திரும்புவதை அவதானிக்கின்றோ மல்லவா.....? இவர்களது கட்டுப்பாட்டுத்திறன் கேள்விக்குரியதே.

சிலர் இத்திறனைத் தங்களுக்கு சாதகமான சந்தர்ப்பங்களில் வேண்டும் என்றே கைவிட்டு விட்டுத் தன்னுடைய கட்டுப் பாட்டையும் மீறித் தவறு செய்துவிட்டதாகப் புலம்புவதையும் நாம் அவதானிக்கின்றோம். உதாரணமாகச் சமூக நிகழ் வுகளில்

தனியாட்டமயப்படுத்தப்பட்ட மது அருந்துதல் போன்றவற்றில் இத்தகைய நிலைப்பாடு இலகுவாக்கப்படுகிறது. ‘அவர் குடித்த தினால் தான் அப்படி நடந்து கொண்டார்’ எனச் சமூகமும் சமாதானம் கொள்கிறது.

சமூகம் பொறுத்துக் கொள்ளும் என்ற அடிமன உந்துத வினாலே தான் அவர் அத்தகைய முடிவுக்குச் செல்கின்றார் என்பதே உண்மை. மது போதையில் அங்க சேட்டை செய்வ தெல்லாம் அங்கு அவருக்கு மதுவின் பேரால் வழங்கப்பட்ட போலி அங்கீரமன்றி வேறில்லை.

‘மாலையில் எனக்கு அசதியாக இருப்பதினால் நான் இரவில் மட்டும் கொஞ்சமாகக் குடிக்கின்றேன்....’ என்று சிலர் கூறுவர். மாலையில் தனது குழந்தைகளுடன் கூடிக் களிப்பதில் ஏற்படாத இன்பம் மதுப் போத்தல்களுடன் நடனமாடுகின்ற போது ஒருவருக்கு ஏற்படுமா....?

இவ்வாறான இன்ப அனுபவங்கள் தாண்டல் அனுபவங்களைக் கொடுக்கின்றது.

எனவே தான் எமது வாழ்வின் மீதான எமது ஆதிக்கம் அல்லது கட்டுப்பாடு மிக முக்கியமானது. இதைச் சிலர் இலகுவாகத் தூக்கி ஏறிந்துவிட்டு குடித்துக் கும்மாளியிட்டுவிட்டு ஏதோ மயக்க நிலையில் தாம் இருந்ததால் தவறு நிகழ்ந்ததாகப் புலம்புகிறார்கள். இதனால் சீரழிந்த குடும்பங்கள் பற்பல.

எனவே ஒவ்வொருவருடைய நெகிழ்ச்சிப் போக்கு மாற்றங் களைத் தகுந்தவாறு ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில் தம்மைக் கட்டுப்படுத்தல் அவர்களது ஆரோக்கியமான பயணத் திற்கு உதவுவதாக அமைய வேண்டும். இந்தத் திறனை சரியான அளவில் கற்றுக் கடைப்பிடிப்போமாயின் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படுமல்லவா.....?

தகைமையும் பொறுப்பும் (Competence & Responsibility)

அடிக்கடி நாம் எமது தகைமையில் சந்தேகம் கொள்கிறோம். இதுவும் தாழ் சுயகணிப்புக் கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதும் இரு வெப்பேறு விடயங்கள்.

ஒருவர் கடனமாகப் பாடுபட்டுக் கற்று அதன் விளைவாக ஆசிரியராக வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆசிரியராக வர வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறுகிறது. ஆனால் அதற்கான தகைமையுடையவராக இருப்பது என்பது இன்னொரு விடயம். ஏனெனில் நினைத்தை அடைந்த பின் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. இதனால் மகிழ்ச்சி குறித்து ஒருவித வெறுமை ஏற்படுகிறது. ஆனால் நாம் சரியான தகைமையை பெற்றவராக இருப்போமாயின் இந்தத் தளர்ச்சி ஏற்படாது. மேலும் மேலும் தகைமைகளைப் பெற்றுச் சிறப்பாகத் தொழிற்பட முடியும். இதனாலேயே பலர் தங்களுக்குக் கொருவத்தைத் தரும் குறிக் கோளை அடைந்தவுடன் தளர்ச்சி அடைந்து போகின்றனர்.

சிலர் தாம் செய்யும் தொழிலையே தகைமையுடன் ஆரோக் கியமாக நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக் கிறார்கள். எனவே இந்தத் திறனை வளர்த்துக் கொள்வது என்பது மகிழ்ச்சிக்கான ஒரு முக்கிய படி. சாதனை மேல் சாதனை செய்ய வேண்டும் என்ற அவாவினை நான் குறிப்பிடவில்லை. செய்யும் தொழிலைத் திருப்தியுடனும் மேன்மையுடனும் செய்து அதில் நிறைவும் மகிழ்வும் காண்பதையே தகைமை குறித்து நிற்கின்றது. ஏனெனில் சாதனை மீது பெரும் மோகம் கொண்டவர்கள் போதைப்பொருளை இழந்து துடிப்பதைப் போல் ஒருவித வெறி கொண்ட அவாவுடன் இருப்பார்கள். தமது தொழிலை மென் மேலும் நிறைவுடன் செய்ய விளைவது ஒரு மகிழ்வுக்கான அடிப்படையாக அமைகின்றது.

தகைமையுடன் பொறுப்புணர்வும் முக்கியமானதே. பொறுப்புணர்வு இன்று பலரில் அரிதாகக் காணப்படுகின்ற ஒரு இயல்பாக மாறியுள்ளது. எல்லாவற்றையும் பிறர் செய்ய வேண்டும் என்று என்னுவதும், தனக்கும்

குழலில் நிகழும் விடயங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது என உணர்தலும் நீண்ட கால நோக்கில் மகிழ்ச்சியான மனநிலையைத் தரப் போவதில்லை. ஏனெனில் பொறுப்புணர்வுடன் செய்யப் படுகின்ற பணி ஒன் ரே உன் நதமான மனநிலையை ஏற் படுத் தும். பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்கும் பலர் மனச்சஞ்சலத்திற்கு உப்படுவதுடன் ஏனையோரின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது. சிலர் தமது பணிகளை திட்டமிட்டுத் தட்டிக் கழிப்பதற்கே நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு நிற்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அதேவேளை இன்னும் சிலரோ தங்களது பொறுப்பினை நேர்த்தி யாகவும் மகிழ்ச்சியாகவும் செய்து விட்டு மன ஆரோக்கியத் துடனும் சந்தோசமாகவும் இருப்பதைக் காண்கின்றோம். எனவே பொறுப்புணர்வைத் தெரிவு செய்வது என்பதும் ஒருவரது திறன் களைப் பொறுத்தது அல்லவா....

இது தனியே வேலைத் தளத்திற்கு மட்டும் பொருந்துகின்ற திறன் அல்ல. பெற்றோர், பிள்ளை, மனைவி, கணவன் என எல்லா நிலைகளிலும் இந்த பொறுப்புணர்வு மிக முக்கியமானது. கெட்டித்தனமாக பொறுப்பினைத் தட்டிக் கழித்து விட்டுக் குறுக்கு வழியில் மகிழ்ச்சியைப் பெற்றுவிட முயற்சிப்பவர்கள் மதுவிற்கு அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாவதை அதிகளில் கண்டுள்ளோம்.

ஒரே வகையான மதுபானம். ஒரே அளவில் ஒரே வகையான மதுக் கிண்ணத்தில் இரு வேல்வேறு இடங்களில் வழங்கப்படும் போது அல்லது அருந்தப்படும் போது ஒருவர் வெல்வேறான செயற்பாடுகளைக் காட்டுகின்றார். போதையில் நன்பர்களுடன் ஆடிக் கும்மாளமிடும் அவர், வீட்டில் போதை காரணமாக மனைவியை அடித்துத் துன்புத்துகின்றார். மதுவினால் இரு வேறு வேறான செயற்பாடுகள் எவ்வாறு சாத்தியமாகிறது. செயற்பாடுகளைத் தூண்டும் காரணி இங்கு மதுவல்ல. மதுவை அருந்துபவர்களின் மனநிலைதான் உண்மை யான காரணி. மது மகிழ்வைத் தருவது என்னும் கற்பித்தினால் இத்தகைய இரு வேறுபட்ட மனநிலைகள் ஏற்படுகின்றனவே ஒழிய மதுவிலுள்ள இரசாயனப் புதார்த்தத்தின் சித்து விளையாட்டலை.

சமார் பத்து வருடங்களுக்கு மேலாக மதுபானம் பாவிக்கும் பொறியியலாளர் ஒருவர் என்னிடம் வந்திருந்தார். அவர் அவரது மனைவியையும் என்னிடம் அழைத்து வந்திருந்தார். அவர் தனது மதுப் பழக்கம் ஒருவரையும் பாதிக்கவில்லை என்றும் அதனால் குடும்பத்திற்குப் பொருளாதாரப் பாதிப்பு இல்லை என்றும் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். நான் அவரிடம் எதுவித எதிரவாதமும் செய்யாமல்

‘நான் நீங்கள் சொல்வது எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன் நீங்கள் உங்களுடைய ஒரே மகனுக்குப் பொறுப் பான தந்தையாக இருக்கின்றேன் என நினைக்கின்றீர்களா...?’ எனக் கேட்டதும் சில நிமிட மௌனத்தின் பின் அவர் அழத் தொடங்கி விட்டார். அந்தக் கணத்திலிருந்து அவர் தனது பொறுப்புணர்வை உணர்ந்து கொண்டதுடன் மதுப் பழக்கத்தையும் விட்டுவிட்டார். பொறுப்புணர்வுடன் செயற்படுவது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையும் இங்கு ஏற்படுகிறது. தண்டனை க்குப் பயப்பட்டும் அல்லது வருமானத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு நாம் பொறுப்புணர்வுடன் இருக்க முடியுமா...?’

சமூகத்திற்குப் பயந்து கணவனாக மனைவியாக வாழ்வதில் என்ன மகிழ்ச்சியிருக்க முடியும்.... பிறருக்குப் பயந்து பிள்ளை களைக் காண்பதில் ஏதாவது சந்தோசம் இருக்க முடியுமா.... சம்பளம் ஓன்றிற்காக மட்டும் வேலைத்தளத்தில் பணியாற்றுவதில் இன்பம் இருக்கின்றதா.....?

எனவே எமது பொறுப்பினைச் சரியாக வரையறுத்து அதனை ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது மகிழ்ச்சியேற்படுமல்லவா..... பொறுப்புணர்வுடன் நாம் இயங்கும் பொழுது அதன் விளைவாக நாம் தகைமையையும் பெற்றுவிட முடியும். அந்தத் தகைமை எங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்கின்றது. இந்த இரண்டு அம்சங்களையும் வாழ்வின் தவிர்க்கக்கூடாத அங்கமாகக் கொள்பவர்கள் மிகவும் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

சிந்தனையும் உணர்ச்சியும் (Thought & Emotion)

உணர்ச்சி பற்றி மனிதனிடம் பல தவறான எண்ணங்கள் காணப்படுகின்றன. பல உணர்ச்சிகளினுள் மனிதன் குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தவிக்கின்றான். மனிதனிடம் சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் காணப்படுகிறது.

மனிதன் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று பொதுவாகக் கூறுபவர்கள் பலர். ஆனால் அது சாத்தியமில்லையல்லவா? பாலியல் உணர்ச்சி என்ற ஒன்று இல்லாவிடின் மனித குலம் நிலைத்திருக்குமா..... அற்புதமான கவிதைகள், கதைகள் என இலக்கியம் தான் உருவாகியிருக்க முடியுமா... மனிதனது உணர்ச்சிகள் பல இயல்பானவை, தேவையானவை. உணர்ச்சிகள் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன. சிந்தனை மீண்டும் உணர்ச்சிகளைக் கட்டுக்கோப்பாக மாற்றுகின்றது.

திடீரென எமது மனதில் உருவாகின்ற தான்தோன்றும் எண்ணங்கள் (Automatic thoughts) பல உணர்ச்சிகளுக்குக் காரணமாக அமைகின்றனவல்லவா? எமது மனதில் திடீரென உருவாகின்ற சரி, பிழை, நியாயம், அநியாயம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ஒரு குறுகிய நேரத்தில் முடிவெடுக்கத் துாண்டும் எண்ணங்களே தான்தோன்றும் எண்ணங்கள் எனப்படுகின்றன.

உதாரணமாக வேறு எங்கோ கவனமாகத் தன்னைக் கடந்து செல்கின்ற ஒரு உறவினரைக் காண்பவரின் மனதில் உடனடி யாகப் பல தான்தோன்றும் எண்ணங்கள் ஏற்படுகின்றன. ‘இவர் என்னை மதிக்காமல் போய்விட்டார்’ என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் உண்மையில் அந்த உறவினர் தனது வேறு ஒரு பிரச்சினையில் மூழ்கிப் போனதனாலேயே இவரை அவதானிக்க முடியாமல் போய்விட்டது. எனவே இவரின் மனதில் தோன்றிய எண்ணம் விசாரணைகளுக்கு

அப்பாற்பட்டது. நிகழ்தகவுகளுக்கு அப்பாற்பட்டதல்லவா.....? இந்த எண்ணாம் எண்ணமாக மட்டும் இருந்துவிடப் போவதில்லை. அது உணர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றது என்பதே இங்கு முக்கியமானது. அதனால் அந்த உறவினரிடம் வெறுப்பு என்கின்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. அது அவர்களுக்கிடையே உறவுச் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது. எனவே இந்த எண்ணங்களை நாம் இனங் காண வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு இனங் கண்டு அவற்றை எதிராடல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த எண்ணம் உருவாக்கு கின்ற உணர்ச்சிக்கு நாம் பலியாக வேண்டிவரும். பொதுவாக தான் தோன்றும் எண்ணங்கள் எதிர்மறையானவை. எமது பல உணர்ச்சிமயமான பிரச்சினைகளுக்கு இவைதான் காரணமாக அமைகின்றன.

எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் குறைந்த நேர அளவு ஆகியவை இங்கு மிகவும் சிக்கலானவை. அதனால் தான் நாம் எமது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. சிலர் எண்ணங்களை மேம்படுத்துங்கள் உங்கள் உணர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும் என்கின்றனர். இன்னும் சிலர் உணர்ச்சியைச் சீர்செய்யும் போது எண்ணங்கள் சீரிய சிந்தனையாக அமையும் என்கின்றனர். நாம் இவை இரண்டையும் அறிந்து கொண்டு அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பி என்றும் அறிந்து கொள்வோமாயின், கட்டுப்பாட்டினை அல்லது அதிகாரத்தினைப் பெற முடியும். பல சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் எங்களை மதிக்கவில்லை என்று கோபப்பட்டுப் பின் சினம் தணியும் போது உண்மையில் அப்படியில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லையா.....? இவற்றுக்கு தான் தோன்றும் எண்ணங்கள் தான் காரணம். எனவே நாம் எமது எண்ணங்களை மதிப்பீடு செய்வது உணர்ச்சிவசப்படும் முன்பே என்பது தெளிவு. இப்படிச் செய்யும் போது வீணாக ஏற்படுகின்ற கோபங்களைத் தவிர்த்துவிடலாம். அதாவது நாம் சிந்தனையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் மூலம் எமது உணர்ச்சிகளையும் நடத்தைகளையும் கட்டுப்படுத்தலாம் அல்லது சீர்செய்யலாம். இதுவே சிந்தனை சிகிச்சை எனக் கடந்த நூற்றாண்டின் இறுதியில் பிரபலமாகப் பேசப்பட்ட உள்சிகிச்சை ஆகும். இதனையே நடத்தைக் கோலங்களில் ஏற்படுத்தும் சிறுசிறு மாற்றங்கள் மூலம் உணர்ச்சிகளைச் சீர்செய்யலாம் என்பதான் நடத்தைக் கோல சிகிச்சைகளாகக் கொள்ளப்பட்டன. இந்தச் சிகிச்சைகளை அடிப்படையாகக் கொண்டு பல உள்சிகிச்சைப் பொதிகள் இன்னமும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற் போதைய உளவியல்

உலகம் இதனையே சர்வரோக நிவாரணி யாகக் கொள்ள முற்படுகிறது. இது ஒரு முக்கியமான சிகிச்சை முறை என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால் கட்டுக்குள் அடங்காத மனித மனதின் பகுதியை இது எவ்வளவிற்குச் சீர் செய்கிறது என்பது கேள்விக்குரியதே. நாம் எவருடனும் சண்டையிடக் கூடாது எனத் திடசங்கற்பதுடன் இருந்து தடம் புரண்டு போன சம்பவங்கள் பல உள்ளன. சிந்தனையை மீறி உணர்ச்சிவசப்பட்டு சண்டையில் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் பல. எனவே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்குச் சில திறன் களைப் பெற வேண்டியது அவசியம்.

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு இலகுவானதல்ல. இது தனிமனிதனுக்குள்ளும், இரு வேறு தனிமனிதர்களுக்குமிடையிலும் ஏற்படுத்தப்படுகின்ற ஒன்றால்லவா... உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் தன்னுடைய உணர்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் இப்பொழுது எந்த உணர்ச்சி யில் உள்ளேன். கவலை, சினம், குற்ற உணர்வு, பயம், வெறுப்பு..... போன்றவற்றுள் எந்த உணர்ச்சியில் இருக்கின்றோம் என எடை போடுவது மிக முக்கியமான முதல் படி. பல வேளை களில் இதனை அறிந்து கொள்ளாமலே அதற்குப் பலியாகிப் போகிறோம் அல்லவா....? எனவே அதனை முதலில் தெரிந்து கொண்டால் தான் அதனைச் சீர் செய்ய முடியும். இல்லாவிட்டால் அதனைச் சீர்செய்ய முயல்வது பார்வையற்றவள் யானையை தடவிப் பார்த்துத் தெரிந்து கொள்ள முயல்வது போன்ற தல்லவா..... உணர்ச்சிகளைச் சரியாக இனங் கண்டு அறிந்து கொண்ட பின் நாம் அவற்றைச் சீர்செய்து கொள்ளலாம். தன்னாற்றுகை மற்றும் மனச்சீர்மை போன்றவற்றை அவற்றிற்கு உபயோகிக்கலாம்.

மனிதன் ஒரு தனித்தீவில் யாருமற்று வாழவில்லை. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மற்றைய மனிதர்களுடனான உறவு அவனுக்கு முக்கியமானது மட்டுமல்ல அவனது உணர்ச்சியை அது பாதிக்கவும் செய்கின்றதல்லவா.....? எனவே பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதும் எமக்கு அவசியமாகிறது. பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது மிகவும் சீரமான ஒன்று. அது இலகுவாக இருந்திருக்குமானால் உலகில் உறவுச் சிக்கல்கள் ஏற்பட்டு மனிதன் துன்புற வேண்டியதில்லை.

மற்றவர்களுடைய உணர்ச்சிகளை அறிவதற்கு அவர்களிடம் நாம் புரிந்துணர்வு, ஒத்துணர்வு, பரிவு போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலமே நாம் பிறருடன் ஆரோக் கியமான உறவுகளை

ஏற்படுத்த முடியும். இது எமது சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு என்பனவற்றுக்கு மட்டுமல்ல தொழில் வாழ்விற்கும் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே தன் உணர்ச்சிகளையும் பிறர் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடலா மல்லவா. இவற்றை உணர்ச்சியைக் கையாளும் திறன் (Emotional Intelligence) என்ற பொதிக்குள் அடக்கியுள்ளார்கள்.

இந்தப் பொதி எத்தனையது எனப் பலர் வியக்கின்றனர். இதில் பேரிதாக ஒன்றுமில்லை. எமக்கு நுண்திறன் (IQ) மட்டும் இருந்தால் போதாது. அதை விடவும் வேறு பல திறன்களையும் நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். எமது உணர்ச்சிகள் மற்றும் எம்மை நாமே புரிந்து கொள்ளும் திறன் (Intrapersonal intelligence) பிறரது உணர்ச்சிகளையும் இயல்புகளையும் புரிந்து கொள்ளுகின்ற திறன் (Interpersonal intelligence) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் சமூக வாழ்வில் அவசியமாகின்றது. இவ்விரு திறன்களையும் கொண்டதே உணர்ச்சியைக் கையாளும் திறன். இதன் களைச் சீர் செய்து எண்ணங்களை மேம்படுத்தி பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்துவதற்கு இந்தத் திறன் அவசியமாகின்றது. இது ஒருவரது மகிழ்வான வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிக் கின்றதல்லவா....? ஏனெனில் இத்திறனை வளர்த்துக் கொண்டால் ஒருவரது வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகள் அறிவு பூர்வமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும். இது அவருடைய செயற்பாட்டினை செழுமைப்படுத்துவதற்கு உதவுகின்றது. மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இது அமைகின்றதல்லவா...? இந்தத் திறன்கள் ‘வாழ்க்கையில் வெற்றி’ பெறுவதற்கான அடிப்படைகளாகப் பொருளீட்டும் உலகினால் திரிபுபடுத்தப் படுவதனால் விற்பனைப் பண்டமாக உரு மாறுகின்றது. ஆனால் உண்மையில் இது ஆரோக்கியமான சமூகக் குழுமமாக வாழ்வதற்குரிய அடிப்படைத் திறனாகும்.

இந்த விஞ்ஞானதூர்வமான உண்மை இன்று வியாபாரப் பண்டமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல நிறுவனங்கள் அதிகாரிகளினதும், பணியாளர்களினதும் உணர்ச்சிகளைக் கையாளும் திறனை உற்பத்திப் பெருக்கத்திற்கும் இலாபமிட்டும் நோக்கத் திற்கும் பயன்படுத்துகின்றன. அதாவது இந்த திறன் விற்பனைக் குரிய பொருளாக உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. இதற்குரிய சிகிச்சை நிபுணர்கள் உலகெங்கும் பறந்து திரிகிறார்கள்.

ஆகவே தனிமனித் பிறமனித் உறவுகளுக்கிடையில் இருக்க வேண்டிய அடிப்படைத்திறனைத் திறம்படக் கற்றுக்கொள்வதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதே உண்மை.

நாம் எமது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் சீர் செய்கின்ற செயற்பாட்டில் எமது கட்டுப்பாட்டினைப் பெற்றுக் கொள்வது என்பது முக்கியமானது. இதனைப் பலர் தமது அனுபவ வாயிலாகப் பெற்றுக்கொள்வதை அவதானித்திருக் கின்றோம் அல்லவா.....?

வயது, அனுபவம் ஆகியவற்றுக்கூடாக இவற்றை அடைதல் சாத்தியமானாலும் அதன் உபயோகம் அவசியமான காலத்தில் இல்லாமல் போய்விடுகிற அவலமும் ஏற்படுகின்றதல்லவா....? எனவே இந்தத் திறன்களை நாம் உரிய காலத்தில் உரிய முறையில் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

உழைப்பும் ஓய்வும் (Work & Rest)

பலர் தாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கின்ற பொழுது ஓய்வைப் பற்றி அதிகம் பேசவார்கள். ‘இப்படியே நீண்ட காலமாக வேலை செய்து கொண்டிருக்க முடியுமா... ஓய்வில்லாத வாழ்க்கையின் பலன் என்ன’ என அங்கலாய்க்கும் இவர்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் (Retirement) சில நாட்களில் மனச்சோர்விற்கு உட்பட்டு விடுகிறார்கள்.

இப்பிரச்சினையைச் சற்றுக் கூறந்து அவதானிப்போமானால் அவர்கள் உழைப்பிற்கும் ஓய்விற்கும் சரியான விகிதாசார அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே பொருள்.

மனிதனின் உடல் உழைப்பு தற்போதைய நல்ளை காலத்தில் குறைந்து செல்கின்றமையும் இந்த பாதிப்பு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்பு வயல்களில் தோட்டங்களில் கடின உடல் உழைப்பின் பின் நன்கு ஓய்வெடுத்துக் கொள்வார்கள். இப்பொழுது உடல் உழைப்பின் அளவு குறைந்து சென்றதினால் உடல் பருமன் ஆகின்ற அளவு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. உடல் பருமன் அளவு அதிகரிக்கும் பொழுது மனிதனின் இயங்கு திறன் குறைவடைகின்றது. இயங்குதிறன் குறைவினால் சும்மா இருந்து விட்டால் நல்லது என என்னத் தலைப்படுகின்றனர். இது ஒரு வித நச்சு வட்டமாகச் சமூல்கின்றது. சும்மா இருக்கத் தலைப்படும்போது உற்சாகம் இன்றிக் களைப்பு மனப்பாங்கு ஏற்படுகிறது. இதனைக் குறைப்பதற்கு மேலும் சக்தி தரும் உணவினை உண்ணுகின்றார்கள்.

இதற்குப் பரிகாரமாக உடற்பயிற்சிகளைச் செய்ய மனிதன் முற்படுகின்றான். உடல் உழைப்புக் குறைந்த இன்றைய நல்லை உடற்பயிற்சி முக்கியமான ஒரு கூறாக அமைகின்றது. சரியான அளவில் உடல் இயங்காது இருப்பதனால் ஓய்வும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாகப் பலருக்கு உறக்கம் பாதிக்கப்படுகிறது. ஒன்றும் செய்ய

வழியில்லாது கட்டிலில் படுத்துக் கொண்டு தூக்கம் வராது தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகின்றது. இதனைத் தவிர்க்கச் சிலர் போதைப் பொருட் களை மற்றும் தூக்க மாத்திரைகளை உண்ண நேரிடுகின்றது. இதன் விளைவாகப் பகல் வேளைகளில் ஒருவித சோர்வை உணர முடிகிறது. பின் அந்தச் சோர்வை நீக்குவதற்கு மீண்டும் தூக்க மாத்திரைகளைப் பாவிக்கின்றார்கள்.

இது ஒரு நச்சு வட்டமாகச் சமூல்கிறது. எனவே உழைப்பும் ஓய்வும் ஒரு சரியான விகிதத்தில் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில் இந்த நச்சு வட்டங்களைத் தகர்த்து விட முடியும். இதனை ஒவ்வொருவரும் தங்களது உடல்நிலை, வேலைப்பள்ளு மற்றும் செயல்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கென பல நிறுவனங்கள் பல உபகரணங்களை விற்பனைக்கு விட்டுள்ளன. கட்டுமஸ்தான உடல்வாசு பற்றி விளம்பரப்படுத்துகின்ற இந்த நிறுவனங்கள் உடல் ஆரோக்கியம் பற்றிக் கருத்திற் கொள்ளாமல் உடல்வாசு பற்றி உபதேசிக் கின்றன. அதனால் பலரது கவனம் அங்கு திரும்புகின்றது. உடற்பயிற்சி - கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொண்டு வாகனங்களிலே பயணித்தல் - மீண்டும் உடற்பயிற்சி - எனச் செக்குமாடு போன்று முயற்சி செய்கிறார்கள். உளவியல் ரதியான மகிழ்ச்சியின்மை போன்றவற்றிற்கு இவை வழி சமைத்து விடுகின்றன. பின்னர் சத்துள்ள குளிசைகளைத் தேடிச் சென்று அவற்றை மூலக்கூறுகள் அளவில் பிரதியீடு செய்ய நிரப்பந்திக்கப் படுகின்றோம். பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இப்படியான முயற்சியில் ஈடுபடுவதனை நாம் காண்கின்றோம்.

எனவே சரியான அளவில் சத்துள்ள உணவுகளை உண்டு உழைப்பினை உடலிற்கு முறையான அளவில் வழங்கி அதன் பிரதிபலனாக ஓய்வு என்ற சகத்தைத் தேவையான அளவில் வழங்கி வாழ முற்படுத்தே ஆரோக்கியத்திற்கும் அக மகிழ்விற் கும் அடிப்படையானது. ஒவ்வொரு நாளும் 10,000 கவுகள் நீங்கள் நடப்பீர்கள் என்றால் அது உடல் ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் அரு மருந்தாகும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இவற்றினை விளம்பரப்படுத்துவதனால் பல உடற்பயிற்சி உபகரணங்களை உற் பத் தி செய் கின்ற நிறுவனங்களுக்கு இலாபமில்லாமல் போகும். எதுவித செலவு மில்லாமல் நாம் இயலுமான வரை நடப்போமானால் அதனால் நாம் பெறும் ஆரோக்கியம் மிகப் பெரியது. உடல் உழைப்பினை எமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இணைப்பதன் மூலம் ஆரோக்கியத்தையும், மகிழ்வையும் இலகுவாகப் பெற முடியுமல்லவா.....?

துவிச்சக்கர வண்டியை உபயோகிப்பது இன்று தவிர்க்கப் பட்டுள்ளது. எல்லோரும் போக்குவரத்துச் செய்ய முடியாது என்று ஒப்புக்குக் கூறினாலும் சைக்கிளில் செல்வது அவமானதாக மரியாதைக் குறைவான விடயமாகக் கருதப்படுகின்றது. ஆனால் மரியாதைக் குரிய கவர்ச்சிகரமானதாகக் கருதிக் கொள்ளும் மோட்டார் சைக்கிள் உண்மையில் எவ்வளவு ஆபத் தான்து என்பதை யாரும் குறிப்பிடுவதில்லை. சிறிப் பாயும் மோட்டார் சைக்கிள் பற்றிய விளம்பரங்கள் எவற்றிலாவது இந்த வண்டியினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய சிறு குறிப்பாவது குறிப்பிடப்படுகின்றதா....? ஆனால் எமது நாட்டின் வைத்திய சாலைகளில் விபத்துப் பகுதிகளில் அதற்கு போதியளவு சான்று கள் இருக்கின்றன. அதனைச் செய்தி நிறுவனங்களும் மூட மறைத்து விடுகின்றன. இதற்கு பின்னால் உள்ள சமூக அக்கறை சிறிதும் அற்ற பொருள் ஈட்டும் மலினமான உலகம் இருப்பது உங்களுக்குப் புரியவில்லையா.....?

எனவே ஆரோக்கியம் தரும் போஷாக்குள்ள உணவை உண்பதும், உடல் உழைப்புக் குறைந்த எங்கள் வாழ்க்கை முறைக்கு மாற்றாக உடலாற நடந்து அதனை ஈடு செய்யக் கூடியதாக அமைவதும் ஆரோக்கியமான ஒய்வுக்கும் தூக்கத்திற் கும் வழி சமைப்பது உங்களுக்குப் புரிய வேண்டாமா.....?

இலகுவான, பொருட் செலவு அற்ற, நாளாந்து வழக்கமாகக் கொள்ளக் கூடிய இந்த இலகுவான நடைமுறைகளை நாம் கையாள முடியாதா....?

அதன் மூலம் ஆரோக்கியமும் மகிழ்வும் கொண்ட வாழ்க்கையை வாழ முடியாதா....?

வீடுகளிலும், அலுவலகங்களிலும் உள்ளகத் தொலைபேசி யிலும் (Intercom) குறுஞ்செய்தியிலும் (SMS) உரையாடுகின்ற இந்த நல்ல உலகின் உடல் பருமன் ஒரு நோயாகப் பரவுவதில் ஆச்சரியம் ஏதாவது இருக்கின்றதா.....?

இவற்றைத் தீர்மானிக்க வேண்டியது நீங்களே....! இலகுவான செலவற்ற ஆரோக்கியம் பேணும் நடைமுறைகளின் தேவை, உபயோகம், பாவனைகளின் அளவு என்பவற்றை உணர்ந்து கடைப்பிடித்தால் உங்களது மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள முடியுமல்லவா....?

உந்துதல்

(Motivation)

பல சந்தர்ப்பங்களில் நாம் வாழ்க்கையில் உந்துதல் எதுவு மின்றி நகர்வதை அவதானித்திருக்கின்றோம். பலவேளைகளில் எமது உந்துதல் வெறுமேன அடுத்த நேர உணவு என்ற நிலையில் மட்டுப்படுத்தப்படுகிறதல்லவா.....?

நாம் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியாது. ஆனால் வாழ்வதே உணவு உண்பதற்காக அல்லவே. பல சந்தர்ப்பங்களில் நாம் ஒரு பயணத்தை மேற்கொள்கிறோம். அதற்காக நாம் ஒய்வெடுப்பதற்காகப் பயணம் செய்வதாகக் கூறமுடியுமா...

வாழ்க்கையில் ஒரு இலக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இலக்கு நோக்கிய இயக்கமே வாழ்க்கையாக இருக்கின்றது. சிலர் யதார்த்தமற்ற இலட்சியங்களை வரிந்து கொண்டு வாழ்க்கையில் அல்லவுமின்றி வாழ்க்கையில் அல்லவுமின்றனர். மற்றும் சிலரே இலக்கு எதுவுமின்றி நாளைய பொழுது கழிந்தால் போதும் என அலுத்துக் கொள்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு மனிதனி டமும் வாழ்க்கையில் இலட்சியம் அல்லது இலக்கு இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது. அதிலும் அந்த இலக்கின் மீது உறுதியாக இருப்பதும் முக்கியமானது. இதுவே வாழ்வின் உந்துதல் ஒன்றிற்கு அடித்தளமாக இருக்கமுடியும்.

இலக்கு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே உள்ள ஒன்றான்று. சாதனை படைத்த ஒரு சிலரே இலக்கு மற்றும் இலட்சியத்துடன் வாழ்ந்தார்கள் என்பது தவறு. சாதனை மனிதனுடைய சாமானிய விடயங்களைக் கூட விளங்கிக் கொள்ள முடியாதன விற்குச் சிக்கலாக்குகின்றன. இதனால் தவறாக வழிநடத்தப்படும் சிலர் சாதாரண மனிதர்களால் வெல்லப்பட முடியாத இலட்சியங்களை இலக்காகக் கொண்டு அவலப்படுகிறார்கள்.

இலக்குப் பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வேலைத்தளத்தில் எனது பணியை நிறைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு உதவுதல் மூலம் என்னால் மகிழ்ச்சி யடைய முடிகிறது. என்னுடைய அகத்தில் மகிழ்ச்சி நிலையை மேம்படுத்தல் வேண்டும். போன்ற பல இலக்குகளை நாம் வரிந்து கொள்ள முடியும். இத்தகைய யதார்த்த பூர்வமான இலக்குகளை நாம் நிறைவேற்றிக் கொள்கின்றபோது எமக்கு மகிழ்ச்சி அதிகரிக் கின்றது.

அதாவது ஒரு பெரிய இலக்கு பகுதி பகுதியாக பிரிக்கப் பட்டு சிறிய சிறிய இலக்குகளாக மாற்றப்படலாம். பலர் பெரிய இலக்குகளை மட்டும் கொண்டிருப்பதனால் அவர்கள் அதை நோக்கி முழுவிச்கடன் இயங்குவதும் இல்லை. அதை அடைய முடியாது என்று இடைநடுவில் மலைப்பதும் உண்டு. ஒன்றை அடைந்து விட்ட மகிழ்ச்சியினைப் பெற்று முடியாமல் துன்பப்படு கிறார்கள். எனவேதான் சிறிய இலக்குகளை நாம் உருவாக்கிக் கொள்ளல் வாழ்வுந்தலுக்கு் அடித்தளமாக அமைகின்றது.

மன்சோர்வுக் குணங்குறிகள் கொண்ட பலரிடம் காணப் படுவது இந்தத் தன் உந்தல் அற்ற நிலையே. தன்னுந்தல் அற்ற நிலை அவர்கள் இயக்கமற்று இருக்க வழி அமைத்து விடுகிறது. இது மன்சோர்வினை அதிகரிக்கின்றது. இதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருக்கின்றது. பல மனநோய்கள் இத்தகைய குணங்குறிகளைப் பெருமளவில் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மனக்கிதைவு நோய் இந்தத் தன்னுந்தலை முற்றாகவே இழக்கச் செய்கின்றது. இந்த நோயின் நீண்டகால பாதிப்பிற்குப் பிரதானமாக இருப்பது இந்தத் தன்னுந்தல் இழப்பே. இது முளையின் முன்பகுதி பாதிக்கப்படும் பொழுது ஏற்படுகின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் நாம் எமது தேவைகள் விருப்பங்கள் கூட உந்துதலுக்கான ஒன்றாக கருதிவிடுகின்றோம். ஆசைகளை முதன்மைப்படுத்துகின்ற மக்களில் பலர் அதனையே உந்துதலாக கருதிக் கொண்டு செயற்படுகின்றன. அடுத்த வேளை உணவு ஒரு மனிதனுக்கு தேவையாக இருக்கின்றது. இது மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதில் பலவிதமான சுலையூட்டக் கூடிய உணவு உண்ணவேண்டியது என்பது சிலரது விருப்பமாக இருக்கும். சிலவேளைகளில் அந்த விருப்பமே ஒருவித ஆசையாக மாறிவிடுகின்றது. அதிகளவிலும் நாவுக்கு மிகைச் சுலையூட்டக் கூடியதாகவும் உணவு அமையவேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது. ஆனால் இவற்றினை நாம் உந்துதல் என்று கொள்ள முடியாது. ஏனெனில் உந்துதல் வெறுமனே

உணர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல. அது அதனுடன் கூடிய செயற்பாட்டினையும் தன்னகத்தையும் கொண்டுள்ளது. அதன் செயற்பாட்டினாடு ஒருவித நிறைவையும் கருத்து மிகக்கதான உணர்வையும் அது தரவல்லது. அதில் ஒருவித இலக்கு அதனை அடைந்தமைக்கான சிலிரப்பு என்பவும் காணப்படுகின்றன. பலர் உந்துதல் அன்று போவதற்கு அவர்களுது இலக்கு சாத்தியப்படாத, அதிக கற்பனையில் விளைந்ததாக அமைந்துவிடுவதும் காரணமாக அமைகின்றது. எனவே இலக்குகள் சிறிய சிறிய இலக்குகளாகப்பட்டு அதனை அடையும் பொழுது மாத்திரமே உந்துதல் தொடர்ந்து பேணப்பட்டு இலக்கு முழுமையாக அடையப்பெறுகிறது.

ஒருவித நிச்சயமற்ற தன்மை ஏற்படுகின்ற போது சாதாரண மனிதனுக்கும் இந்தத் தன்னுந்தல் இல்லாமல் போய்விடுகிறது. வாழ்க்கையின் பெரும்பகுதி அவஸ்மாக மாறுகின்ற வேளையில் இது ஏற்படுகின்றது. தனது கட்டுப்பாடில் பெரும்பகுதியை மனிதன் இழந்து போகின்றபோது பாதிக்கப்படுவது இந்தத் தன்னுந்தல்தான். அழிவுகளும் அகதி வாழ்க்கையும் பெருமளவில் நிச்சயமற்ற தன்மையை மனிதனில் ஏற்படுத்துகின்றன. பல காலம் தொடரும் நிச்சயமற்ற தன்மை மனித ஆளுமையின் ஒரு கூறா கவே மாறிவிடுகின்ற தன்மை கண்டறியப்பட்டுள்ளது. நிச்சயமற்ற தன்மை எம்முள் தன்னுந்தலை மெல்லக் கொண்று விட முற்படுகிறது.

வேலை செய்யாமல் நிவாரணங்களில் தங்கியிருப்பதும் பிறநாட்டிலிருந்து வரும் பண்த்தைக் கொண்டு சீவித்தலும் எமது சமூகத்தில் பலரிடமும் காணப்படுகிறது. ஒரு மனிதனின் தன்னுந்தலை அழிப்பதற்கு அவனைப் பிறரிடம் தங்கியிருக்கும் ஏதுமிலையைத் தோற்றுவிப்பது ஒரு வழியாகும். இது சில வேளைகளில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. ஒருவனுக்கு மீன் உணவினை வழங்குவதிலும் பார்க்க அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறது ஒரு ஆபிரிக்கப் பழமொழி.

எனவே இலக்குகளை மிகக் குறுகிய வட்டத்தினுள் நாம் அமைத்துக் கொள்வோமாயின் இயங்குதலுக்கு இடமிருக்கும். ஆனால் அது மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று கூறமுடியாது. மகிழ்ச்சியற்ற நிலை மிகவும் பரந்துபட்டதும் நீடித்துச் செல்கின்றது மான ஒரு நிலையே.

எம்மைச் சுற்றியுள்ள மற்றவர்கள் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க நாம் மட்டும் மகிழ்ச்சி கொண்டு விட முடியுமா....? ஒரு வேலைத் தளத்தில் ஒட்டு மொத்தமான மகிழ்ச்சி நிலையைப் பெருக்காமல் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியுடன் இருந்துவிட முடியுமா....? குடும்பத்தின் அங்கத்தவர்கள்

எல்லோரும் மகிழ்ச்சுடன் இருக்காமல் ஒருவர் மட்டும் குதாகலிக்க முடியுமா.....?

எனவேதான் எமது இலக்கு, பரந்த பார்வையைக் கொண்டிருக்கும் போது மகிழ்ச்சிக்கு அது வித்திடுகிறது அல்லது அது வெறுமனவே அடுத்த நேர உணவிற்கான உந்துதலுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற அபாயம் உள்ளது. பலவேளைகளில் எமது இலக்கு கூட்டு இலக்காகவும் அமைகின்றது.. ஒரு குடும்பம், நிறுவனம் மற்றும் சமூகம் சார்ந்து அந்த இலக்கு அமையும். அப்படியான இலக்குகள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்ற இலக்காகவும் அமைந்துவிடுகின்றது. எனவேதான் அது மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது. ஆதிகாலத்தில் மனிதனின் இலக்குகள் அவ்வாறுதான் இருந்திருக்குமல்லவா.....?

எனவே தன்னுந்துதலில் மேற்கொள்வதற்கு உபயோகமுள்ள நோக்கமுள்ள இலக்குகளை தனிமனிதன், குடும்பம், சமூகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மகிழ்வான வாழ்விற்கு இன்றியமையாதது.

பெறுமானங்கள்

(Values)

பெறுமானங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாக அமைகின்றன. பலரது வாழ்க்கையின் பெறுமானம் பெரும்பாலும் சுக போகங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதே. அவை எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு பணம் மிக முக்கியம். எனவே எப்படியாவது பணமிட்ட வேண்டும். இத்தகைய பெறுமானங்கள் பலரை மகிழ்ச்சியற்ற இயந்திரத்தனமான வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது. இதை அவர்கள் உணராமலே அதற்குப் பலியாகிப் போவது மிகவும் வேடிக்கையானது. ஏனெனில் ‘வெற்றி பெற்றவர்’ என எமக்குச் சுட்டிக் காட்டப்படுகின்ற மனிதன், இயந்திரத்தனமான மனிதன் என்பதே இந்த விழிப்புணர்வு இழக்கப்படுவதற்குக் காரணமாகும்.

பொறியியலாளராகப் பணியாற்றும் ஒருவரின் மனைவி அண்மையில் என்னிடம் வந்திருந்தார். முழு நேரத்தையும் கணனியுடன் செலவழிப்பதைத் தவிர, வேறு எதுவித அர்த்த முள்ள செயற்பாடும் இல்லாமல் இருப்பதாகக் கூறினார். அவருடைய மனிதப் பக்கம் இழக்கப்பட்டு விட்டது. பணமும் பெருமையும் கொண்ட அந்த குடும்பம் ஒவ்வொரு நாளும் சண்டையும் சக்சரவுமாக வாழ்கின்றது. கணவர் கணமையப்பட்டு (இயந்திரமயமாக்கப்பட்டு) மனிதப் பக்கத்தை இழந்து விட்டதால் அவரது துணைவியாரும் அவ்வாறு மனிதப் பக்கத்தை இழக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். இதனால் அவர்களுடைய வாழ்க்கை சீரழிந்து செல்கின்றது. புத்திக்கூர்மையும் பணமும் பெறுமானமற்ற ஒரு மனிதனிடம் எதைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது.....?

ஒருவரது வாழ்க்கை தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்வு, சமூக வாழ்வு எனப் பல நிலைகளைக் கொண்டுள்ளது. வாழ்வின் இந்த அம்சங்கள் ஒரு வித சம நிலையை அடையாமல் மகிழ்ச்சி

சாத்தியமற்றதே. சமநிலை அடைவதற்குப் பெறுமானங்கள் மிக முக்கியமானவை. மேற்கூறிய வற்றில் ஒன்றை அல்லது இரண்டைத் தாழ்ந்த பெறுமானங் களாகக் கொண்ட பலர் மிகத் துன்பமாக இருக்கிறார்கள்.

பல பெண்கள் திருமணம் நிகழ்கின்ற அன்றே தங்கள் தனிமனிது வாழ்வினைத் தாரை வார்த்தைக் கொடுத்து விடுகின் றனர். பின்னர் பெண் குடும்ப வாழ்வு தான் தனது ஒரே வாழ்வு எனக் கொள்கிறாள். அதனால் தனது அடையாளத்தை இழக்கிறாள். ஆரம்பத்தில் இதன் தாற்பரியம் உணர்ப்படாது போனாலும் பின்னர் மெல்ல மெல்ல இந்த அடையாள இழப்பு அவளது சுயகணிப்பை முதலில் பாதிக்கும். பின்னர் அது நிறைகாண் மனப்பாங்கினை மெல்ல விழுங்கும். இப்படியே மெல்ல மெல்ல வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வெறும் பின்னள பெறும் இயந்திரங்களாகப் பல பெண்கள் வாழ்கின்றனர். இது அவர்களுடைய பெறுமானத்தைப் பொறுத்ததே.

மற்ற எல்லாவற்றையும் விடத் தனிமனிது வாழ்வு முக்கிய மானது என்று நான் கூறவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னகவெளி (Personal Space) மிகவும் தேவைப்படுகிறது. இறைவழிபாடு, தனக்குப் பிடித்தமான காரியத்தில் ஒன்றிப்போதல் போன்றன தன்னக வெளியினை அதிகரிக்கின்றன. இதனால் குடும்ப வாழ்வு பிரகாசிக்கின்றது. பலர் இத்தகைய காரியங் களைச் செய்வதைக் குற்ற உணர்வுடன் நோக்குவதனால் தங்களுக்குரிய தனித்துவமான காரியங்களை இயல்பாகச் செய்வதனை நிறுத்துகின்றனர். இது அவர்களுக்குள் ஆழமாக மனதளவில் பாதிக்கப்படும் பொழுது குடும்ப சக்சரவுகளுக்கு வழிகோலுகின்றது. இதனால் வாழ்வின் எல்லாப் பாகங்களுமே இழக்கப்படுகின்றன.

சில ஆண்கள் தொழில் வாழ்வு ஒன்றே மிக முக்கியமானது எனக் கணித்து மற்றைய எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டு அதிலே முழுக் கவனமும் செலுத்துகிறார்கள். இது அவர்களை மெல்ல மெல்லப் பாதித்து, ஒரு பழக்கமாக மாறி நாள்டைவில் அதற்கு அடிமையாகின்ற நிலைமை ஏற்படுகின்றது. சிலர் இதனால் தங்களுடைய தனி வாழ்வு, குடும்ப வாழ்விலிருந்து அந்நியமாகிக் குடிப் பழக்கம், புகைப் பழக்கம் என்பவற்றின்பால் மெல்ல மெல்ல நகரத் தொடங்குகிறார்கள். இந்த நகர்வினால் குடும்ப அங்கத்தவர்களின் வெறுப்புக்குள்ளாகி அதுவே இந்த நகர்வினை விரைவுபடுத்துகின்றது. அவரது வாழ்வு அந்தத் தீய பழக்கங்களை மையப்படுத்தியதாக அமைவதால் அவரது சமூக வாழ்வு அதுவாகவே போய் விடுகின்ற அபாயம் அதிகரிக் கின்றது. இதனாலேயே

பலர் வேலை முடிந்ததும் இத்தகைய பழக்கத்தை நாடுகின்றனர். அவர்கள் மனைவி, பின்னைகளுடன் ஒரு சமூக நிகழ்வில் கலந்து கொள்வதனை விடவும் இத்தகைய பழக்கங்களுக்கு உட்பட்டவர்களுடன் சேர்வதனையே மகிழ்ச்சி என நினைக்கத் தலைப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கைப் பயணம் திசை மாறுகிறது. இந்தப் பயணம் பெரும்பாலும் ஒற்றை வழிப் பயணமாக அமைந்து விடுகிறது. அந்த திசையில் சென்றவர்களை மீள எதிர்த்திசையில் செலுத்துவது பெரும் சிரமமாக இருக்கின் றது. இது மனிதனின் பெறுமானம் சார்ந்த ஒன்று என்பது உண்மையானது.

இது இப்படியிருக்கப் பலர் சமூக வாழ்வை வெட்டிப் பொழுது என நினைத்து அதிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். மனிதனைப் பொறுத்தவரையில் உறவாடல் என்பது இன்றியமையாத தேவை யாகும். இதனை மறுத்து நாம் தனிமனிது விடயங்கள் சார்ந்த தேவைகளை மட்டும் உயர்த்தும் பொழுது இயல்பான மகிழ்ச்சிக் குரிய கூறு இழக்கப்படுகிறது.

இந்த இழப்பினால் மனிதனுக்கு ஏற்படுகின்ற தனிமை, விரக்தி, சோர்வு என்பன மிக முக்கியமானவை. இதைப் பல ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. எனவே சமூகத்தில் பலருடனான எமது உறவாடல் என்பது மிக முக்கியமான உயிரியல், உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒன்றாகும். சமூகத்துடனான உறவாடல் வெட்டிப்பொழுது அல்லது பல பிரச்சினைகளைத் தருகின்ற விடயம் என ஒதுக்குகின்றமையால் பல பாதிப்புக்கள் ஏற்படும். முரண்பாடுகளும் வித்தியாசமான பார்வைகளும் மனிதரில் இயல்பானதே.

பலவகையான மனிதர்கள் இருப்பதால்தான் மனித வாழ்வு அழகானதாக உள்ளது. எல்லோரும் ஒரே மாதிரியானவர்களாக அமைந்து விட்டால் எத் தகைய சோர்வைத் தரும் என நீங்கள் உணர்ந்தத்தில்லையா.....?

எனவே தான் வாழ்வின் பாகங்களைச் சாதுரியமான விகிதத்தில் நாம் கைபாஞும் பொழுது மகிழ்ச்சி நீஷ்தத்தாகவும் பெறுமதி சார்ந்ததாகவும் அமையும்.

—
பரிவு
(Kindness)

பரிவு அல்லது இரக்க சூபாவத்துடன் நாம் பிறருக்குச் செய்கின்ற நற்செயல்கள் எமக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. சின்னச் சின்ன உதவிகளை நாம் பிறருக்குச் செய்கின்றபோது அவை எம்முள் ஆனந்தத்தினைத் தருகின்றன எனப் பல ஆய்வுகள் நிருபித்துள்ளன.

ஒரு வயோதிபர் எழுந்திருக்க முடியாமல் தவிக்கும்போது நாம் அவரிடத்தில் சென்று கரம் நீட்டி அவருக்கு உதவும்போது, நாம் மகிழ்ச்சி கொள்வது மட்டுமல்ல எமது தற்கணிப்பினையும் அதிகரித்துக் கொள்கின்றோம். ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து தடவையாவது இத்தகைய சின்னச் சின்னக் காரியங்களை செய்கின்ற போது மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கின்றது. இது மனித உறவுடலையும் கூட்டி, வாழ்வில் ஒரு விதமான அர்த்தத்துக்கு (Meaning) வித்திடுகின்றது. அத்துடன் அச்சம்பவங்களை மீட்டிப் பார்க்கும் போது நாம் அத்தகைய உணர்வுகளைப் பெருக்குகின்றோம். பலனை எதிர்பாராமல் நாம் செய்கின்ற உதவிகள் எமக்கு நன்மை பயக்கின்றன. எனவே இவ்வாறான காரியங்களை நாம் கிரமமாகச் செய்யத் தலைப்படுதல் மிக நல்லது.

இதை எப்படி ஆரம்பிப்பது என்று பலர் சிந்திக்கிறார்கள். எல்லாமே ஒரு பழக்கம் தான். இதனை ஒரு பழக்கமாக நாம் ஏற்படுத்திக் கொள்வதே இதற்கான ஒரே வழி. அதற்குரிய மனப்பாங்கினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது ஒருவருடைய பெறுமானங்களைச் சார்ந்ததாக அமையும். மற்றவர்களுடன் போட்டி போட்டு முன்னுக்கு வரவேண்டும் என்ற பொருள்டும் உலகின் தூரக மந்திரத்தினால் இப்பெறுமானம் இழக்கப்படுகிறது. முன்னடியடித்து முன்னேறிவிட்டால் மட்டும் போதும் என என்னுடைய கிற மனப்பாங்கு சிறுவயதிலிருந்து வித்திடப்பட்டு வளர்க்கப் படுகின்றது.

இதனால் தான் பாரியளவில் உதவி செய்கின்ற தொண்டு நிறுவனங்கள் விசேட தேவைகள் கொண்டவர்களுக்கு உதவி செய்வதற்கென உருவாக்கப்படுகின்றன. நாம் வாழ்வின் ஒரு அங்கமாக இத்தகைய செயல்களைச் செய்வோமாயின் தொண்டு நிறுவனங்களின் தேவை பெருமளவு குறைந்துவிடும்.

வைத்தியசாலையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களுடன் பராமரிப்பாளர்களாக அனுமதிக்கப்பட்டவர் கள் அடுத்தவர்களுக்கு உதவுவதையும் அதனால் அவர்கள் பூரித்துப் போவதையும் அவதானித்திருக்கின்றேன்.

ஒரு தடவை மதுபோதையின் விளைவினால் ஏற்பட்ட பாதிப்பினால் அனுமதிக் கப்பட்ட ஒருவர் பாரதுராமான பாதிப்புக் கு உள்ளாகியிருந்தமையினால் அவரது மனைவி தானும் அவருடன் இருப்பதற்கு அனுமதி கேட்டிருந்தாள். வேறு ஒருவரும் அவர்களுக்கு இல்லாமையினால் அனுமதி வழங்கப்பட்டது. ‘ஆண்கள் மட்டுமே உள்ள அந்த விடுதியில் இந்த பெண் எப்படித்தான் சமாளிக்கப் போகிறானோ....?’ என எண்ணிய போது பயம் கலந்த உணர்வு ஏற்பட்டது. ஆனால் மாலையில் விடுதிக்குச் சென்றபோது அங்குள்ள பலரும் அந்தப் பெண்மனிக்குத் தங்களது உறவுகளைப் போலக் கருதி உதவுவதைப் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. உதவுவர்களின் மனதிலை தான் எனக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘எங்களுக்கு ஒரே கரைச்சலாக இருக்கிறது’ என அவர்கள் எண்ண முற்படியிருந்தால் எனக்குள் இந்த உணர்வு ஏற்பட்டிருக்காது. அவர்கள் அதைத் தங்களது கடமையாகவும் பணியாகவும் செய்ததே மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாற்றிற்று. எம்மில் பலர் சின்னது கொண்டு ஒரு பிரயோசனமுமில்லை எனச் சலிப்புக் கொண்டு மற்றவர்களுக்கு உதவுவதாலே அதனால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியினை அடைய முடிவதில்லை.

அன்னை திரேசாவைப் போன்று வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்பவராக நான் யாரையும் மாறாக சொல்லவில்லை. அத்தகைய பணி எமது மனித வாழ்வின் மேன்மையான தியாகம் எனச் சொல்லலாம்.

பரிவுடன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போக்கு எமது நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆக்கப்படும் பொழுது ஒரு பழக்கமாக்கப்படுகிறது. அந்த பழக்கம் எமக்குள் நீடித்த பெறுமானம் சார்ந்த மகிழ்ச்சி யினை ஏற்படுத்துகிறது. அவவளவே.....!

பலர் தங்களுக்கு விருப்பமானவர்களிடம் மட்டும் பரிவையும் அன்பையும் காட்டிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால்

அது வெறும் போலி மனநிலையேயாகும். தனது குழந்தையிடம் மிகவும் அன்பு பாராட்டிக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இன்னுமொருவரிடம் அதிகம் பக்கமை பாராட்டு வது என்பது சாத்தியமானதில்லை. அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் உணர்வினை வெளிப்படுத்த முடியாது. சில ஆண்கள் தாயிடம் அளவுக்கு அதிகமான அன்பினை வெளிக் காட்டி மனைவிக்குக் கொடுமைகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலைப் பாட்டில் சுயநலமும் தேவையும் அதிகமாகக் காணப்படுகிறதல்லவா? தாயின் மதிப்பும் மனைவி யின் முக்கியத்துவமும் வெறுபடுகிறது. அதில் சந்தேகமில்லை. ஆனால் இருவரிடமும் இருவேறு முற்றிலும் முரண்படும் முகங்களைக் காட்டுதல் சாத்தியமாகுமா...?

எனவேதான் பரிவு, இரக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையான மகிழ்ச்சி சாத்திய மாகின்றது. நான் போது ‘இன்னொரு நப்பரை கேவலமாகச் சித்திரவதைக்கு உட்படுத்துகின்ற ஒரு நபர் ஒருபோதும் மனைவி, குழந்தைகளுடன் அன்பாக ஆரோக்கியமாக இருக்க முடியாது’ என அடிக்கடி குறிப்பிடுவேன். ஏனெனில் சித்திரவதைகளை மேற்கொள்ளும் பலர் மனம் வெறுத்து மனநலம் குன்றிக் காணப்படுவதை அவதானித்துள்ளேன். கொடுரம் ஒரு பக்கமும் சாந்தம் இன்னொரு பக்கமும் சாத்தியமாகுமா...?

இதுணால் தான் மதங்கள் யாவுமே உயிர்கள் இடத்தில் அன்பு செலுத்துவதையும் வேறுபாடுகள் காட்டாமலும் இருப்பதையும் வலியுறுத்தி நிற்கின்றன.

மற்றவர்களுக்கு நன்மை செய்வதனால் ஏற்படுகின்ற பூரிப்பினை உணர்த் தலைப்படுவோமாயின் மகிழ்ச்சி பொங்கும் இத்தகைய செயல்கள் வளர்க்கப்பட வேண்டிய ஒரு கலாசாரம் என அறிந்து கொள்வோம். இது இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாகும்.

ஆத்மிகம் (Spirituality)

மகிழ்ச்சியைப் பெறுவதற்கான திறன்களின் வரிசையில் ஆத்மிகத்தை இறுதியாக விவாதிப்பதன் மூலம் அதன் முக்கியத் துவத்தைக் குறைத்து விட்டதாக யாரும் எண்ண வேண்டாம். ஏனெனில் ஆத்மிகம் பல திறன்களைத் தன்னுள் கொண்டுள்ள மிக முக்கியமான திறன் என்பதே உண்மை.

இந்த உலகத்தில் பலர் தங்களை அடையாளங் காட்டிக் கொள்வதற்கு மதங்களை உபயோகித்ததன் விளைவாக முரண்பாடுகள் விதைக்கப்பட்டு மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஆத்மிகம் என்பது தன்னை அடையாளப்படுத்து வதற்குரிய விடயத்திற்கு அப்பால் அது தன்னை முழுமையாக உணருவதற்குரிய அடித்தளமாகும். மனிதனின் தன்னகவெளி யினை (Personal space) அதிகரித்துத் தன்னை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களில் ஆத்மிகம் போன்ற ஒன்றின் அவசியம் மிக முக்கியமானது. தன்னாற்றுகையில் ஆத்மிகத்தின் பங்கு மிகப் பரந்தது. மந்திர உச்சாடனம் முதல் தியானம் வரை தன்னாற்றுகையில் ஆத்மிகத்தின் பங்கு சொல்லற்கியது.

பல நவீன நரம்பியல் விஞ்ஞானிகளின் (Neuro scientists) கருத்துப்படி இலகுவானதும், மலிவானதும், குறுகிய நேரத்தில் செய்யக்கூடியதும், அதிக தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதுமான தன்னாற்றுகை தியானம் போன்று, வேறு எதிலும் இல்லை என்கிறார்கள். அதைத் தவிரப் பிரார்த்தனை என்பதும் மனதை ஒருமுகப்படுத்துகின்ற முக்கியமான வழிமுறையாகும். எந்த ஒரு உருவமற்று இருக்கும் கடவுளையோ அல்லது உருவமற்று இருக்கும் கடவுளையோ நாம் மனம் விரும்பிப் பிரார்த்தக்கின்ற போது மனது ஒருமுகப்படுத்தப்படுகிறது. அதுவும் முன்பு குறிப்பிட்ட எமது ஆளுகைக்குட்படுத்தப்படாத மனிதனின் பகுதி சீர் செய்யப்படுவதில் பெரும் பங்காற்றுகிறது. நம்பிக்கை (Hope) என்னும் உன்னதமான நிலையை மனிதன் ஆத்மிகத்தினுடோகவே பெறுகின்றான். ஏனெனில் நம்பிக்கை இழப்பதற்கான ஏதுநிலை அதிகமான புறச்சுழலைக் கொண்டுள்ள இன்றைய நிலையில் இதன் முக்கியத்துவம்

மிகவும் உணர்ப்படுகிறது. அதனால் தான் பல மதங்கள் திரிபுபுடுத்தப்பட்டு விகாரப்படுத்தப்பட்டுப் பல வடிவங்களை எடுத்துத் தேவையற்ற விவாதங்களை உருவாக்கிப் பரிதாபமான நிலையை அடைகின்ற நிலையும் ஏற்படுகிறது.

மனிதனைப் பயப்படுத்துவதற்குரிய சாதனமாக அன்றிப் பதப் படுத்துவதற்குரிய மார்க்கமாகவே ஆத்மிகம் கொள்ளப்பட வேண்டும். மனித அடையாளத்திற்காக மதங்கள் பயன்படுத்தப் படும் பொழுது அது பயம், பீதி போன்ற வழிகளைத் தெரிவி செய்கின்றது. ஆனால் அதை மனிதன் தன்னை உணர்வதற்கான பாதையாகக் கொள்ளும் போது அமைதி, மன ஒருமைப்பாடு போன்ற உண்ணது குணங்களைத் தருகின்றது. எனவே நாம் சில மதவாதிகளின் பொறுகளிலிருந்து விடுபடாமல் உண்மையான ஆத்மிகத்தை அடைய முடியாது.

சமார் இருபது நிமிடங்கள் கண்ணே முடிக கொண்டு ஒரு பொருளை, நாம் முதன்மைப்படுத்திக் கருத்தான்றும் பொழுது விபரிக்க முடியாத ஒரு நிலையை அமைதி பிறக்கின்றது. ஆரம்பத்தில் இந்தக் கருத்தான்றல் சிரமமாக அதன் பின் கண்களைத் திறந்து பார்க்கும் போது இலகுவாகின்றது. பத்தடமுமில்லாமல், அமைதியான ஒரு கடவின் முன் நிற்பதான் பொழுது எம்மில் நாம் ஒரு கட்டுப்பாட்டை (Sense of personal control) பெற்றுக் கொள்ள முடிகிறதல்லவா.... 'உன்னை நீ அறிவாய்' என்பது தான் எல்லா மதங்களினதும் தாரக மந்திரமாக இருக்கின்றது. உன்னை 'உன் மதத்தை நீ இறுகிப் பற்றிக் கொள், பிற மதங்களை வெறுத்தொதுக்கு' எனச் சில மதவாதிகளின் வழிகாட்டில் விகாரப்பட்டது தான் மனித குலத்தின் மிகப் பெரிய அல்லவும். அதிலும் இந்த மகிழ்ச்சி பற்றிய பல திறன்களை - அது பரிவு கருணையாக இருக்கட்டும், கட்டுப்படுத்தும் வடிவமாக இருக்கட்டும், தன்னைத் தான் செலுத்து கின்ற தன்மை ஆத்மிகத்திற்கு இருக்கின்றது. ஆனால் அதைச் சாத்தியமாகின்றது. மதங்களைப் பின்பற்றுவதனால் மட்டுமே இதனைப் பெற்றுவிட முடியாது. அப்படியானால் நாம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லாமல் இவற்றைப் பெற்று விடலாம் தானே என நீங்கள் என்னுவதும் தெரிகின்றது.

பல தடவைகள் ஆலயத்தினைச் சுற்றி வருவதும், ஒரு நாளில் பல தடவை தொழுகை நடத்துவதும், ஆலயத்தில் மன்றாடிப் பிரார்த்தனை செய்வதும் முக்கியமானதே. நாம் பல வேளைகளில் உளநலச் சிகிச்சைகளின் போது மேற்கொள்ளும் நடத்தைக்கோலச் சிகிச்சைகளை (Behaviour therapy) ஒத்தாகவே இந்தச் செயற் பாடுகள் அமைகின்றன. மனச்சோர்விற்கு உப்பட்ட ஒருவருக்கு நாம் நேர அட்டவணைப்படி கிரமமாகத் தனது பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்துகின்றோம். காலையில் எழுந்து பூக்களை ஆய்ந்து மாலையாக்கிக் கோவிலுக்குச் சென்று சுற்று வீதியை சில தடவைகள் சுற்றி நாம் வழிபடுவது இதிலிருந்து பெருமளவு வெறுபடவில்லையே. இதற்காகத்தான் கிரியைகள் சடங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாம் ஒரு சமயப் பெரியாரின் ஆத்மிகம் பற்றிய சொற் பொழிவினை செவிமிடுக்கும் பொழுது எங்களது சிந்தனையை நாமே எதிராடல் செய்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு சிந்தனையை எதிராடல் செய்கின்ற முறைமையே அறிகை, சிந்தனை சிகிச்சை (Cognitive Therapy) எனத் தற் பொழுது பிரபல யமாக உபயோகிப்படுகின்ற சிகிச்சை முறையாகும். நீங்கள் தவறாகக் கருதி அதன் விளைவாக பிழையாகப் புரிந்து கொண்ட விடயங்களை எதிராடல் செய்து சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பினைப் புரியச் செய்து எமது தவறான அல்லது எதிர்மறையான உணர்ச்சிகளை தோற்றுவிக்கின்ற எண்ணங்களை மாற்றிட செய்வதனையே இந்தச் சிகிச்சை முறை குறிப்பிடுகின்றது. பல சமயச் சொற் பொழிவுகள் இப்படியான எண்ண மாற்றிடுகளை மையமாகக் கொண்டிருக்கின்றன. எனவே அத்தகைய செயற்பாடு இந்த சிகிச்சை முறையிலிருந்து வேறுபட்டுக் காணப்படவில்லை.

எல்லா மதங்களும் பல அறிவு நூல்களைத் தம் மகத்தே கொண்டுள்ளன. அந்த நூல்களின் ஊடாகப் பல விடயங்கள் ஆராயப்படுகின்றன. இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இல்லை. உண்மையில் யாருமே முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. சில நேரங்களில் ஏற்றுக்கொண்டதாகப் பாசாங்கு செய்கின்றோம் அவவளவே. அத்தகைய நூல்கள் உங்கள் சிந்தனையை எதிராடல் செய்து உங்களை நீங்கள் உணர்வதன் மூலம் வாழ்க்கைக்கு ஒரு வித நோக்கத்தினை, இலக்கினை உருவாக்குகின்றது. உங்களுக்குள் விழுமியங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது. இப்பொழுது பல நாடுகளின் நூல்களில் சிகிச்சை (Bibilo therapy) என்றழைக்கப்படும் சிகிச்சையை வழங்குகின்றார்கள். உளச் சிகிச்சையின் போது உளச் சிகிச்சையை மையமாகக் கொண்ட நூல்களை வழங்கு கிறார்கள்.

அப்படி வழங்கும் போது அடுத்த சிகிச்சைக்கு வரும் முன்னர் அதனை வாசித்துவிட்டு வந்து அது பற்றி விவாதிக்க வேண்டும். இவற்றை நாம் பல வேளைகளில் மத நூல்களின் செயற்பாட்டுடன் ஒப்பிட முடியும். எனவே தான் தற்பொழுது உலகில் பிரபலமான உள்சிகிச்சை முறையான அறிகை நடத்தைச் சிகிச்சையின் (Cognitive Behaviour therapy) கூறுகளை நாம் எமது மத வழிபாட்டினாடாகக் கையாள்கின்றோம். சரியான முறையில் ஆத்மிகத் தேடல் இருக்கும் பொழுது எமக்கு நாமே இந்தச் சிகிச்சையை செய்து கொள்கின்றோமல்லவா....?

மதத்தின் மிக முக்கியமான விடயங்களில் ஒன்றுதான் மன்னித்தல். மன்னித்தலின் முக்கியத்துவத்தை இன்றைய நவீன உளவியலாளர்களும், மருத்துவர்களும் மீள வலியுறுத்துகின் றார்கள். தனக்கு எதிராகச் செயற்பட்ட, கருத்து வெளியிட்ட அல்லது அறியாமை காரணமாக முறண்பட்ட ஒருவரை மன்னித்து விடுதல் போன்ற அருமருந்து இரு உயரிய பண்பு. ஏனெனில் உயர் குருதியமுக்கம், இதயநோய் என்பன மனிதனின் ஆழ்மனதில் புதைக்கப்பட்டுள்ள நீர்க்கப்படாத சினம் (unresolved rage) காரணமாக அமைகின்றது எனக் கண்டறியப் பட்டுள்ளது. பழி வாங்கும் உணர்வும் இத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லது. இவற்றுக்கான உளச் சிகிச்சைக்காறுகள் மதங்களில் காணப்படுகின்றனவல்லவா?

செய்வினை, குனியம் என்ற பித்தலாட்டங்களுக்குள் மதங்கள் முடக்கப்படுகின்ற அறியாமை நீங்குமானால் மனிதனின் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் சிக்கி தவிக்காமல் மதங்கள் விடுபடுமானால் மதங்கள் பெரும்பாலும் உளச்சிகிச்சைக்குரிய கூறுகளையே கொண்டிருக்கின்றன என்றால் மிகைபாகாது.

அன்மையில் கோவிலுக்குச் சென்றிருந்த போது மெய் ஒருகி மனம் வருந்தி இறை சந்திதானத்தில் தேவாரம் பாடும் ஒரு அடியாருக்கு அன்மையில் அமர்ந்திருந்தேன். சொர் அரை மனி நேரம் நான் அருகில் இருப்பது கூடத் தெரியாமல் மனம் ஒருமைப் பட்டு அவர் இறைவனை வழிபாட்டுக்காக காலங்க் காடியதாக இருந்தது. எனது இயலாமையை நொந்து கொள்வது தவிர வேறு வழி ஒன்றும் எனக்கு இருக்கவில்லை. அனுகுமுறை கள் மிகுந்த ஆரோக்கியமாக அமைகின்றன. இழப்பினைத் தொடர்ந்து துயருறும் உறவுகளை நிலைப்படுத்தி அதிலிருந்து வெளிக்கொண்டு வரும் அருமருந்துகளே அவை.

உறவினை இழந்து தவிக்கின்ற இழவிரக்கச் செயற்பாட்டின் போது பல வழிகளில் உதவுகின்ற இந்தச் சடங்குகள் சம்பிர தாயங்கள் அருகி விட்டதனால், இழப்பினைத் தொடர்ந்து தங்களுக்கு மனம் மற்றும் உடல் சார்ந்த உபாதைகள் இருப்ப தாகப் பலர் என்னி வைத்தியசாலை நோக்கிப் பயணிக்கின்றனர். ஒரு மனிதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மருத்துவர்களோ குணங்குறிகளை மட்டும் கருத்தில் எடுத்து அதற்கு மாத்திரைகளை வழங்குகிறார்கள். மாத்திரை வழங்கப் பட்டதும் தான் நோயாளி என ஒருவர் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கின்றார். அடிப்படைப் பிரச்சினையான இழப்பின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் பாதிக்கப்பட்ட நபரே தனக்கு நோய் இருக்கின்றது என்றும் அதனாலே மருத்துவர் மாத்திரைகளை வழங்குகிறார்கள் என என்னி நோய்ச் செயற்பாட்டினை (Illness Behaviour) ஆரம்பிக்கின்றார். அயலவர்களும் கற்றத்தாரும் இழப்பினைத் தொடர்ந்து அவருக்கு நோய் வந்துவிட்டதாகக் கூறி அவரின் செயற்பாட்டை மீள வலியுறுத்தி விடுகின்றனர். அவர் அப்படியே நோய் மாதிரிக்கு (Sick Role) சென்று விடுகின்றார். அவர் தொடர்ந்து வைத்திய சாலைக்கும் மருந்தகங்களுக்கும் பயணிப்பதையே நடத்தையாகக் கொண்டு விடுகின்றார். உண்மையில் வெளி நோயாளர் பிரிவிற்கு வருவார்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு எவ்வித நோய்களும் இல்லை. இந்த விகிதம் எமது நாட்டில் மிக அதிகம். நாம் மகிழ்ச்சியற்று இருத்தவின் விளைவாக நோயாளர்களாக ஆக்கப்படுகின்றோம்.

கமார் ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு வயோதிப் மாது தேவைநாடியாக வந்திருந்தார். அவரிடம் மனச்சோர்வுக்கான பல குணங்குறிகள் காணப்பட்டன. 1986 இல் அவரது மகன் காணாமல் போன நாளிலிருந்து அவர் மிகவும் துன்பம் அனுபவித்து வந்திருப்பதை அவரை விசாரித்தபோது தெரிந்து கொண்டேன். அவர் கடவுளிடம் கோபம் கொண்டு இருப்பது காரணமாகப் பல வருடங்களாக கோவிலுக்குச் செல்வதில்லை. கடவுளையே மன்னிக்க மறுக்கின்ற மிகப் பெரிய சோகமும் கோபமும் அவருடையது. அவருக்குச் சில மருந்து மாத்திரை களை வழங்கி மனச்சோர்விலிருந்து விடுவித்து மெல்ல மெல்ல கோவிலுக்குச் செல்ல வழிப்படுத்தினேன். அதன் காரணமாக அவர் மெல்ல மெல்லத் தேறிக் கிரமமாக கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தார். அன்மையில் அவரைச் சந்தித்த போது மிகப் பெரியவை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது. மகனை இழந்த துயரத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் அவரால் விடுபட முடியாது. அவர் சமூகத்துடன் இயைந்து வழக்கூடிய பெண்மணி யாக மாறியமை முக்கியமானதல்லாவா....?


என். சிவநாஸ் / மகிழ்வூடன் 98

மனதையும் உடலையும் பிரித்து மனதை வழிபாட்டிற்கும் உடலைக் களியாட்டத்திற்கும் உரித்துடையதாக்கி அக முரண் பாட்டை அதிகரித்து மொத்தத் தில் மனிதனை மகிழ் ச் சி யிலிருந்து பிரித்து நோயாளியாக்குவதில் பல திட்டமிட்ட செயற்பாடுகள் உருத் தெரியாமல் மறைந்துள்ளன.

எனவே இந்தப் பொறிகளுக்குள் இருந்து விடுபடுகிற திறன் களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டாமா.....? அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பகுதி 3

மகிழ்வைப் பரிமாறுதல்



முயற்சியும் செயற்பாடும்

இந்த நூலில் பல விடயங்கள் ஆராயப்படுகின்றன. மகிழ்ச்சி யின் முழுப் பரிமாணத்தை எடுத்தியம்புவதுடன் எம்மிடம் இருக்க வேண்டிய திறன்கள், இயல்புகள் என்பன பற்றியும் விபரித்து, விவாதிக்கின்றது. இந்த விடயங்களை எல்லாம் புரிந்து கொள்வதால் மட்டும் நாம் மகிழ்ச்சியினை அடைந்துவிட முடியா தல்லவா.....? அது அறிவு என்ற படிநிலையில் மட்டும் ஒரு குளத்தில் தேங்கி நிற்கும் நீர் போல அமைந்துவிடும். நாம் செயற்பாட்டுத் தளத்திற்கு இவற்றைக் கொண்டு செல்லுகின்ற பொழுதுதான் மகிழ்ச்சியின் முழுப்பரிமாணமும் உணரப்படும். வாய்க்காலினாடாக குளத்துநீர் பாய்ச்சப்படுகின்ற போது வயல்களுக்கு சென்று விளைச்சலை அதிகரிக்கின்றது. எனவே தான் செயற்பாடு அவசியமாகிறது.

மனிதன் பல சந்தர்ப்பங்களில் பிறரை அடிமைப்படுத்துவ தைக் காண முடிகிறது. வேறும் சில சந்தர்ப்பங்களிடம் பிற்றில் முழுமையாகத் தங்கி வாழ்கின்றான். அடிமை, ஆள்பவன் என்னும் இந்த இரண்டு முனைகளையும் விடுத்து தன்னைத் தானே ஆளுகின்ற சுய ஆளுமைக்கு மனிதனைக் கொண்டு வருகின்ற செயற்பாடுதான் இங்கு ஈட்டிக் காட்டப்படுகின்றது.

உலகின் இன்றைய நவீன போக்கில் இது சாத்தியமாகுமா.... என்னும் உங்களது கேள்விக் கணைகள் என்னைத் தாக்குகின்றன. ஏன் முடியாது..?

கையடக்கத் தொலைபேசியைக் குறிப்பிட்ட சிலநேரத்திற்கு நிறுத்தி வைத்துவிட்டு நாம் ஓய்வெடுக்க முடியாதா.....? சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இந்தக் கையடக்கத் தொலைபேசி யின்றி நாம் சுகமாக வாழவில்லையா....

என்னுடைய தேவைக்கு மட்டும் பணம், பொருள் ஈட்டிக் கொண்டு மற்றைய நேரங்களில் எனது மகிழ்ச்சிக்கான ஆரோக்கிய செயற்பாட்டில் ஈடுபடப் போகின்றேன் என ஒருவர் தீர்மானம் எடுக்க முடியாதா....?

பல ஆய்வுகள் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்பதை ஆதாரபூர்வமாக நிருபித்துள்ளன. ஆனால் நாம் ஓய்வு ஒழிச்சல் இன்றிப் பணத்தை உழைத்து எதிர்காலத்தில் மகிழ்ச்சி யாக இருப்பதற்கு அதையே முதலீடு செய்கின்றோமல்லவா..... இப்படியான கடின உழைப்பின் பயனாக நிகழ்காலத்தின் மகிழ்ச்சி தொலைந்து போனின் எதிர்கால மகிழ்ச்சிக்கான முதலீடு எதற்கு....?

அழகு சாதனைப் பொருட்களால் இன்றைய உலகம் நிரம்பி வழிகிறது. அழகுடன் இருத்தல் பற்றியே சுதா சிந்திந்துச் செயற் பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உடலின் வெளிப்புற அழகிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அன்மைய ஆய்வுகள் பறை சாற்றுகின்றன.

அழகு சாதனைப் பொருட்களினால் உடலை மெருகூட்டுவதுடன் மட்டும் நின்று விடாமல் மனதைச் சீர் செய்வதற்குரிய விட்யங் களை நாம் மேற்கொள்ளக் கூடாதா.....? நவீன விஞ்ஞானிகள் பலரது ஆய்வுகளின் பயனாக மன ஆரோக்கியத்திற்கு அரு மருந்தாக இருப்பது தியானம் எனப் பலமாகச் சிபாரிசு செய்யப்படுகின்றது. இது எமது கலாசாரத்தில் பல நாறு வருடங்களுக்கு முன்னரே கண்டறியியப்பட்ட ஒன்று. இலகுவானதும் இலாபகரமானதும் குறுகிய நேரத்தில் செய்யப்படக் கூடியதுமான உன்னதமான ஒரு விடயமே தியானம். எம்மால் தினமும் காலையும் மாலையும் சமார் இருப்பது நிமிடங்களுக்கு தியானத்தில் ஈடுபட முடியாதா.....? ஆரம்பத்தில் தியானம் சிரமமாகத் தோன்றினாலும் முயற்சியும் பயிற்சியும் அதனை இலகுவாக மாற்றி விடக் கூடியன. தியானம் செய்ய வேண்டாம் என்று யாரும் எம்மை தடுக்கவில்லையே.....!

தொலைக்காட்சியின் தொடர்நாட்கங்களில் மட்டுமே முழ்கிப் போவதிலிருந்து விடுபட முடியாதா...? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிடுதலை மட்டுப்படுத்தி ஏனைய நேரங்களில் உறவினர்களிடமும் நன்பர்களிடமும் சென்று அளாவளாவுதல், அவர்களது நிகழ்வுகளில் பங்கேற்றல் என்பவற்றில் ஈடுபட முடியாதா.....? இச் செயற்பாடுகளால் அவர்களுக்கு மட்டுமே நன்மை விளைவதாக எண்ணி அத்தகைய நிகழ்வுகளில் நாம் எம்மை முழுமையாக ஈடுபடுத்தாது, எமது பிரசன்னம் மட்டும் போதும், இவற்றினால் எங்களுக்கு எதுவித மகிழ்ச்சியும் இல்லை என நினைப்பது மிகவும் தவறானது. இவற்றில் நாம் முழுமையாக ஈடுபடும் பொழுது எமக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் கிடைக்கின்றது என்பதே உண்மை.

ஆலய திருவிழாக்களும் இதர நிகழ்வுகளும் எல்லா மதங் களிலும் உள்ளன. வருடத்தின் பல நாட்களில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

சுல மத வழிபாட்டிடங்களும் தினமும் நெடுநேரம் திறந்திருக்கின்றன. வழிபாட்டில் நாம் முழுமையாக ஒன்றித்து ஈடுபடும்போது நமக்குப் பூரிப்பு ஏற்படுகிறது. ஆனால் கடவுள் கோபிப்பார் என்ற அச்சுத்தினாலோ அல்லது மத வழிபாட்டிடங்களுக்குச் செல்வதனால் நமக்குச் சமூக அங்கீராம் கிடைக்கும் என்ற குறுகிய எண்ணத்தினாலோ பலர் வழிபாட்டை ஒரு நாகரீகமாக (fashion) நினைக்கிறார்கள். அவ்வாறு செய்வத னால் அதன் உண்மையான உபயோகம் அற்றுப் போகிறது. உண்மையில் பயம், பீதிக்கு ஆட்படாமல் ஆராதனை, அர்ச்சனை, அபிஷேகம் என்பவற்றினுடாக மட்டும் இறைவனை எம் பக்கம் திருப்ப முயற்சிக்காமல் மனப்பூர்வமாக மனம் ஒடுங்கிப் பிரார்த்தனை செய்யும் போது அகமகிழ்வு தன்னால் ஏற்படுகிறது. பிரார்த்தனை செய்வதை யாரும் தடுக்கவில்லையே.....!

மகிழ்ச்சிகரமாக இருப்பதற்காக பல ஒன்றுகூடல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் அங்கு மதுபானம் ஏன் ஒரு முக்கிய அங்கமாகச் சேர்க்கப்படுகின்றது? நான் முன்னர் குறிப்பிட்டது போல் மதுபானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அப்படியிருந்தும் எல்லா நிகழ்வு களிலும் அதனை வலுக்கட்டாயமாகப் புகுத்துகிறார்கள். மது புகுந்ததும் அங்கே புகை பிடித்தலும் தானாகவே வந்துவிடுகிறது. அவை இரண்டும் இரட்டைப் பிறவிகள். இதனால் புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவது வழக்கம். துண்பான இழுவ வீட்டிலும் சரி இன்பமான திருமண வைபவத்திலும் சரி மதுபானம் ஒன்றே மனிதனுக்கு குழலுக்குத் தோதான மனநிலையைத் தருகிறது என வாதிடப்படுகிறது. திருமண வீட்டில் மகிழ்ச்சியையும் இழுவ வீட்டில் துண்பத்தையும் தருகின்ற ஒரே இரசாயனப் பதார்த்தம் மதுவே..... எனச் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்குமானால் மதுவைக் கொண்டு உலகில் பல அற்புதங்களையும் நிகழ்த்தலாமல்லவா....?

எமது ஒன்றுகூடல் நிகழ்வுகளை மதுபானம் அற்ற, உண்மை யான உறவுகள் இணைகின்ற உணர்ச்சிகள் பகிரப்படுகின்ற நிகழ்வுகளாக மாற்ற முடியாதா.....? ஆனால் உண்மையில் மதுபானம் அருந்துவதற்காகவே இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதிலிருந்து விடுபட முடியாதா.....?

எமது செயற்பாடுகள் பலவற்றில் நாம் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோமல்லவா.... கட்டுப்பாடின்றி வாழ்வது எமக்கு இலகுவானதாக அமையலாம். ஆனால் இன்பமாக அமைய முடியாது. பலவேளைகளில் நாம் அந்தக் கட்டுப்பாட்டினை கடைப் பிடிக்க

விரும்புவதில்லை. இதுவே மனிதனின் துன்பத்திற்கு அடிப்படைக் காரணமாகிறது.

உடல் பருமனான ஒருவர் எப்படித் தான் மெல்லிய உடல்வாகு பெற வேண்டும் என விரும்புவாரோ, அது போல மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்கின்ற அவாவும் எம்மிடம் இயல்பாகவே காணப்படுகின்றது.

உடல் பருத்தவர் எந்தவித முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டால் அவர் தானாகவே மெல்லிய உடல்வாகு கொண்டவராக ஆகிவிட முடியுமா.....? அவர் செயற்பட வேண்டும். உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்தி உடற்பயிற்சியினையும் மேற்கொண்டு அவர் முயற்சிக்கும் பொழுது அவரது விருப்பம் சாத்தியமாகிற தல்லவா.....? அது போலவே மகிழ்ச்சிக்காக நாம் செயற்படுகின்ற போது தான் அது சாத்தியமாகிறது.

ஆனால் பெரும்பாலும் நடப்பது என்ன? ஒருவர் சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்துவிட்டு பின்னர் 'பழைய குருடி கதவைத் திறவடி' என தனது பழைய வழக்கத்தை ஆரம்பித்து விடுவாராயின்..... அவர் மீண்டும் உடல் பருமன் கொண்டவராகின்றார். இது எமது ஏனைய முயற்சிகளுக்கும் பொருந்துகின்றது. மெலிய விரும்பும் ஒருவர் எதிர்காலத்தில் உணவுக் கட்டுப்பாட்டுதனும் உடற்பயிற்சியிடதனும் வாழுப்போகின்றேன் எனத் திடமான தீர்மானம் செய்யாவிடின் அவரது விருப்பம் சாத்தியமாகாதல்லவா.....? எமது மகிழ்ச்சி பற்றிய தேடலுக்கும், மனோதிடமும் விடாமுயற்சியும் அவசியம்.

திடமான தீர்மானம் கொண்ட ஒருவர் ஒரு விருந்துபசாரத் திற்குச் செல்கின்றபோது அங்கு பலவகையான உணவுகளை காண நேரலாம். நிறமுட்டப்பட்ட சுவையுட்டப்பட்ட உணவுப் பதார்த்தங்களைக் கண்டதும் அவர் தனது கட்டுப்பாட்டை இழக்கின்றார். அதிக அளவில் உண்ணத் தலைப்படுகின்றார். பல நாட்களுக்குப் பின் மகிழ்ச்சியாக உணவு உண்பதாக உணர்ந்து கொண்டு எல்லாப் பண்டங்களையும் புசித்துப் பார்க்கின்றார். ஆனால் சிறிது நேரத்தின் பின் தனது திடமான தீர்மானம் மீறப்பட்டது கண்டு மனம் வெதும்புகிறார். 'இனி என்ன? இந்தத் தீர்மானத்தில் பலன் இல்லை. விரும்புவதைச் சாப்பிடு வோம்' என முடிவு எடுக்கின்றார். இது தான் மனிதனது பழக்கம் (Habit) தருகின்ற சாபம்.

மறுபுறமாக, ஒரு தடவை விருந்துபசாரத்தில், மனித மனதின் தானியங்கும் பகுதியின் இயக்கம் காரணமாகச் சுயகட்டுப் பாடற்று தேவைக்கு அதிகமாக உண்டதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை


மறைத்துக் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதை விட, அதனை ஒரு பாடமாக கொண்டு இனி வரும் விருந்து உபசாரங்களில் அவதானமாக மனக் கட்டுப் பாட்டுடன் நடக்க வேண்டும் என அவர் தீர்மானிப்பாராயின் அவலமான மீள் நிலைக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. இது மனிதனுடைய சகல பழக்கங்களுக்கும் பொருந்தும். இதற்குத் துணை செய்ய எமது கட்டுப்பாடு (Control) எம்முடன் இருக்க வேண்டும்.

எமது தீர்மானங்களை உறுதியாக நடைமுறைப்படுத்துகின்ற போது தானியங்கும் மனமும் அதன் கட்டுக்குள் வருகின்றது. சில காலத்தின் பின் இத்தகைய சுவையுட்டும் பண்டமும் முக்கியத்துவமற்றுப் போக உடல் ஆரோக்கியமும் மனமகிழ்வும் ஏற்படுகின்றது. இது மதுவருந்துதல், புகைத்தல் போன்ற வற்றுக்கும் பொருந்தும்.

எனவே எமது திறன்கள் இயல்புகளை வளர்த்துக் கொண்டு அதனை முயற்சியுடன் பயிற்சி செய்து அவற்றை எமது இயல்பான பழக்கமாக மாற்றுவதே நீடித்து நிலைக்கின்ற மகிழ்ச்சியை அடைவதற்கான ஒரே வழியாகும். இதற்குக் குறுக்கு வழிகளோ வேறு மார்க்கங்களோ இல்லை.

இதனை முழுமையாகப் புரிந்துகொண்டு எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாயின் மகிழ்வான வாழ்வு சாத்தியமே.

நிறைவாக.....



நிறைவாக....

மகிழ்ச்சி என்ற உணவினைப் பரிமாற விரும்பந்தான். அனேகர் தங்கள் நூல்கள் மூலம் சகலருக்கும் மகிழ்ச்சியைப் பரிமாற முற்படுகிறார்கள். ஆனால் அந்த உணவினை நினைத்து நினைத்து மகிழ்ந்தாலும் அதன் பின் அது மீளக் கிடைக்குமா என்ற ஏக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே உணவைச் சில நாட்களுக்கு உண்ணும்படி பொதி செய்து கொடுக்கலாமே எனச் சிலர் என்னைக் கூடும். ஆனால் அவற்றைப் பல நாட்களுக்குப் பாதுகாக்க முடியாது என்பதுடன் அதன் கொள்ளளவும் குறைந்து செல்லுமல்லவா.....?

எனவே உணவைத் தயாரிப்பதனைச் சொல்லிக் கொடுப்பதும் அதன் மகிழ்மையைப் பேணுவதுமே ஆரோக்கியமான முறை யாகும். ஆனால் எனக்கு மட்டுமே சுவையான உணவு தயாரிக்க முடியும் என எவ்வாறு நான் உறுதி சொல்ல முடியும். எனவே ஒரு சுவையான உணவினைத் தயாரிப்பதற்குச் சேர்க்க வேண்டிய வாசனைத் திரவியங்கள், சரக்குகள் எவை என்றோ, உணவுடன் கூட்டுச் சேர்க்கின்ற கறிவகைகளின் தரம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்றோ கூறலாமே தவிர நான் படைக்கும் உணவுதான் உன்னதமானதென மற்றவர்களுக்கு உறுதியளிப்பது எப்படி? வேறு முறைகளில் சமைக்க முடியாது என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள் தனமானது.

எனவே நான் இந்த நூலில் எப்படிச் சில பதார்த்தங்களையும் சில கறிவகைகளையும் சேர்ப்பதன் மூலம் உணவை சுவையான தாகவும் மகிழ் வினைத் தருவதாகவும் தயாரிக்கலாம் எனக் கூற முற்பட்டிருக்கிறேன். இனி அதனைச் சுவைபடச் சமைப்பது உங்களுடைய பொறுப்பல்லவா..... எவற்றை எத்தகைய அளவில் சேர்த்துச் செய்ய வேண்டும் என்பது உங்களைப் பொறுத்தது. எல்லாவற்றையும் ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியாதல்லவா..... முயற்சியும் அதனோடு கூடிய பயிற்சியும் எவ்வளவு அவசிய மானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதனையே இந்த நூலின் நான் வலியுறுத்தியுள்ளேன். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு சுவையானதே என வாதிடுவதில் நான் முரண்படவில்லை. அதேபோல மிக மிகச் சுவையாக சமைப்பது சிரமமானது எனக் கூறுபவர்களிடம் நான் குறை காணவில்லை. தங்களிடம் இதனை விட நிறைய நல்ல சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன எனக் கருதுபவர்களை நான் மறுதலிக் கவும் இல்லை. இதுவே இந்த நூலின் வித்தியாசமான அனுகு முறை. எனது சிபாரிசுகளின்படி ஒரு சமையலைச் செய்து அது சுவையானதாக இருக்கிறதா எனப் பர்த்தித்துப் பாருங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

மகிழ்ச்சியை இலகுவாகப் போதைப்பொருட்களின் மூலம் அடைந்து விட முடியும் என்பவர்கள் இம்முயற்சி கடினமானது என வாதிடலாம். அல்லது நீந்தவிதமான முதலீடுகளும் இன்றி மகிழ்ச்சியைப் பெற நினைப்பவர்கள், இது மிகச் செலவானது எனக் கூறுபவர்கள், சில மாத்திரைகள் மூலம் மகிழ்ச்சியை அனு பவித்து விடலாம் எனக் கருதுபவர்கள், எனது வழிமுறை பிரயோச னமற்றது எனவும் மறுதலிக்கலாம். அல்லது அவற்றை அரைகுறை மனதோடு சிலர் முயற்சி செய்து தோற்றுப் போகலாம்.

எனது வாதங்களின் ஊடாக எனக்குரிய பிரத்தியேகமான மகிழ்ச்சியை நான் அனுபவிக்கிறேன் என சிலர் முழுக்கம் இடலாம். ஆனால் அக்குற்றச்சாட்டு அவர்களுக்கும் பொருந்துவதே. இந் நூலின் கருத்துக்கள் உங்களுக்குள் ஒரு உள்ளூணர்வினை ஏற்படுத்தி அதனோடு அக விழிப்புணர்வினை ஏற்படுத்துமாயின் என முயற்சி பயன் மிக்கது என்பது என் எண்ணம். இக்கருத்துக் களை உள்வாங்குதலும் அவற்றை உள்ளதமாக்குவதும் அதனாடாக உயர்வான நிலையை அடைவதும் அதன் பிரதி பலனை நிஜத்தில் உணர்ந்து பூரிப்பதும் உங்களைப் பொறுத்ததே. உங்கள் திறனைப் பொறுத்ததே.

எனவேதான் மகிழ்ச்சி என்பது பொருள், மனதிலை, தெரிவு, இலக்கு, பயணம் என்கின்ற நிலைமைகளைக் கடந்த ஒரு திறன் என வாதிடுகின்றேன். அத்திறனை அடைவதற்கான வளங் களையும் அதிலேற்படும் இடர்களையும் முன்வைக்கின்றேன். என்னுடைய பார்வையை எல்லோரும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இது ஒரு கோணத்தில் அனுகப்படுகின்ற பார்வை அவ்வளவே...

அந்தத் திறனை ‘என்னுள்ளே.... என்னுள்ளே நான் அடைந்து கொண்டு அதனோடு என்னுடன் இணைந்தவர்களோடும் என்னைச் சார்ந்த எல்லாவற்றிலும் அதனை உணர்ந்து கொள்ள முயற்சிக் கின்றேன்’

என்பது உங்களுடைய அனுகுமுறையாக அமைய வாம். அதை விடுத்து ஒரு பொழுதுபோக்காக முயற்சித்துப் பார்ப்பதோ அல்லது ஒரு வித புதிய அழகு சாதனமாக அணிய என்னுவடோ நல்ல பலனைத் தராமல் போகலாம்.

ஏனெனில் மகிழ்வுடன் வாழ்தல் எங்கள் அடிப்படைத் தேவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதனாடு எமது வாழ்க்கையை எவ்வாறு சமநிலைப்பட்டுத்திக் கொண்டு செல்லப் போகின்றோம் எனக் கற்றுக் கொள்வதே இந்தத் திறன் என்பது அடிப்படையானது.

நாம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் துயர மனதிலையிலும் சிறு பகுதியை மட்டும் மகிழ்ச்சி மனதிலையிலும் வாழப் பழகி விட்டோம். இதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கக் கூடாதா....? சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க்கையின் பெரும் பகுதியை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டு துயரப்படும் பொழுதுகளைக் குறைக்க முடியாதா...? துயருறுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை (worrying time) ஒதுக்க வேண்டியது தானே....!

நிலக்கண்ணி வெடியில் சிக்கித் தனது கால்களை இழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஸ்வமடுவைச் சேர்ந்த ஒரு பெண்மனியைச் சந்திக்க நேர்ந்தது. அவரது நான்கு வயதான ஒரு குழந்தையும் அந்தச் சந்தர்ப்பத்தில் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தது. நோயாளர் பார்வை நேரத்தில் குழந்தையும் தந்தையுடன் வந்திருந்தது. கட்டிலில் இருந்தபடி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி விளையாடி அந்தத் தாய் உவகை கொண்டதைக் கண்ணுற்றேன். காலை இழந்த அவரது துயரம் ஆதரவான உறவொன்றின் வருகையால் கரைந்து மறைந்தது.

நம்பிக்கையற்றதும், நிச்சயமற்றதுமான இவ்வாறான அவல நிலமைகளிலிருந்து எமது வளங்களையும் திறன்களையும் உபயோகித்து மீண்டெழு முடியும் என்பது எனது நம்பிக்கை.

அதுவே மனித குலத்தின் இயற்கை நியதியமாகும்.

நன்றியுடன் கூடிய வணக்கம்



சமகாலத்தைய அறிவின் வளர்ச்சியும், அறிவுப் பொருளாதாரத்தின் முகிழ்பும் எழுத்தாக்கங்களின் பல்வகைமைக்கு உற்சாகமளித்துவருகின்றன. மாற்று வகையான எண்ணங்களின் குவிப்பும் எடுத்துரைப்பு வடிவங்களின் தளப்பரவல்களும் அறிவின் விரிவாக்கத்துக்கும் பெருக்கத்துக்கும் விசையூட்டுகின்றன. டாக்டர்.எஸ்சிவதாஸ் அவர்கள் தமது தனித்துவமான எழுத்தாக்க விரிவின் வழியாகத் தமிமழியலுக்கு வித்தியாசமான ஆக்கமலர்ச்சிச் சுவையூட்டி வருபவர். உள்வியல் மற்றும் உள்ள மருத்துவம் ஆகியவற்றை அறிவியல் நிலையிலும் அழகியல் நிலையிலும் பரவலாக்கம் செய்யவர். எழுத்துருவில் மட்டுமன்றி கலைத்துவம் விரவிய நிழற்பட அழகியலிலும் அவரது ஆற்றலும் தேர்ச்சியும் வினிமுகங்களைக் கடந்துவருகின்றன.

பேராசிரியர் சபா.ஜெயராசா

மனநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் அவர்கள் ஒரு ஆற்றல் மிக்க உள்மருத்துவர் மட்டுமல்லாமல் தனது அற்புதமான சேவையை அற்படவினிப்படி செய்யவராகவும் திகழ்கின்றார். அதாவது மன நோயாளிகளை இனங் கண்டு அழற்கான சிகிச்சை, பராமரிட்டுக்களைச் செய்யக் கூடியவராகவும் மன வேதனையால் அவச்சைத்தப்படுகிறவர்களுக்கு கரிசனையுடன் உதவுபவராகவும் செயற்படுகிறார். இதைவிட அவரிடம் மிக அறிதான் ஆக்கத் திறனும் காணப்படுகிறது. வாழ்க்கையை ஒரு கலைநோக்குடன் அவதாளிக்கவும் தொடர்புகளைக் கண்டறியவும் அதனை ஆக்கங்கள் மூலம் வெளிப்படுத்தவும் ஆற்றலுடையவர். இந்நால் அற்றத் தனித்துவ மான திறமைகளை வெளிக்கொண்டிருக்கிறது.

பேராசிரியர் தயா சோமங்கிருஷ்ணம்

மருத்துவர் சிவதாஸ் அவர்களின் இந்நால் வாசகர்களுக்கு ஒரு விடபத்தினை ‘எடுத்துக் கூறுவதாக’ அனுமதாது அவர்களுடன் அந்தபோன்றியமாக உரையாடும் முறையில் அமைந்துள்ளது. பொதுவாக தயிழ்ப் புத்தகப் பண்பாட்டிலிருந்து சற்று வித்தியாசப்பட்டதாக அமையும் இந்நால் வாசகருடன் ‘பேசுகிறது’. ஒரே வேளையில் உளம் சம்பந்தப்பட்டதாகவும் சமூகம் சம்பந்தப்பட்டதாகவும், இவை இரண்டினதும் ஊடாட்டங்கள் சம்பந்தப் பட்டதாகவும் அனுமதிக்கிறுப்பது இந்நாலின் பலமாகும்’. அதற்குக் காரணம் இந்த மருத்துவருள் ஒரு கலைஞர் இருக்கின்றான்.

பேராசிரியர் கார்த்திகேச சிவத்தம்பி

மருத்துவர் சிவதாஸினினுடைய இந்த முயற்சியை நான் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றேன். நாவின் முழுமையான விபரத்தை என்னால் அறிய முடியாவிட்டாலும் நான் அவரை அறிவேன். அவரது பார்வை மற்றும் அனுஞ்சுமறை ஆகியவற்றை அறிந்துள்ள நான் அவர் இந்த நூலை உருவாக்கியதையிட்டு மகிழ்கின்றேன். நோயாளிகள் மற்றும் தேவைநாடுகளின் வாழ்க்கையை தொழில் சார்ந்த அழிகாரத்தினுடைய கட்டுப்படுத்தாமல் அவர்களே அவர்களுடு வாழ்க்கையை தீர்மானம் செய்ய உதவும் சிறுபான்மையான மருத்துவர் குழாத்தைச் சார்ந்தவர் சிவதாஸ். உண்மையில் மக்கள் தொழில், அரசியல், பொருளாதாரம் சார்ந்த கட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்படவேண்டும். எல்லோருமிடம் பரிவுடன் நேசித்து மதிக்கின்ற மனோநிலை இதற்குத் தேவை. சிவதாஸ் இந்த இயல்புகளை அதிகம் கொண்டவர்.

பேராசிரியர் டியநாத் சமர்சிங்க

மகிழ்வினை நிறைவுடன் அனுபவிக்க தேவைப்பவேது
திறன்களே! சமூக இணைவுடன் கூடிய வாழ்வும்
இயற்கையுடன் ஒன்றித்த வாழ்க்கைப் பயணமுடிம....
இந்தத் திறன்களே இவ்வையகத்தில் மனிதனை
மேம்படுத்தும். மகிழ்ச்சிப்படுத்தும், நலமுடன் வாழ வழி
சமைக்கும்.



தமிழ்த் தேசிய துவணைச் சுவடிகள்



மகிழ்வுடன் நூலின் வாயிலாக துவபக்கடலில் இருந்து கரைசோத்த பெருமை மருத்துவர் எஸ்.சிவதாஸ் அவர்களைச் சாரும். நான் இதுவரை எந்த உணர்ச்சியில் இருந்தேன். கவலை, சினம், கோபம், பிரிவு, குற்றங்காச்சி, இருமுறை தற்கொலை முயற்சி. இவ்வாறு புளர்வாழ்வு நிலையங்களில் இருந்துள்ளேன். மருத்துவர் எஸ்.சிவதாஸ் அவர்களைக் காணும் வரை, அவரது உணர்யாடலைக் கேட்கும் வரை, அவரது அறிவுரைகள் உணரும் வரை. மேலும் அவரது மகிழ்வுடன் என்றால் புத்தகத்தை படித்து கிரகிக்கும்வரை மகிழ்வறிருந்தேன். இன்று மகிழ்வுடன் என்னை மறுவாழ்வு வாழுத்தான்பு இருக்கிறது அநூல்.

மோகன்

புளர்வாழ்வு நிலையம்
பாதையூப்டு, வெங்கியா.
01.01.2011